



ஸ்ரீ ம தே ரா மா நு ஜா ய ந ம:.
 ஸ்ரீ ம த்தெ த ன் ஞ சா ரி ய ர் பி ர பா வ ம் .

இஃது

எழுபத்துநான்குசிம்மாசனபதிகளில்.

ஸ்ரீ ம த்த் த உ ப ய எ மு ந்த ரு ளி யி ரு க் க ம்

கோயில்கோமாண்டீர்

இளை ய வ ல் லி சி ங் க ரா சா ரி ய ர்

திருவடிசம்பந்தியும்

ஸ்ரீ கா ள் ளி தே வ ர ங் ள வ் வா டி ச ந் தி தி .

மல்ஜிகருமகர்த்தமம்

ஸ்ரீ ப ரா ங் கு ச வி லா ச ச் ச பா ப் பி ர ச ங் கி ய ம்

ஆகிய

இராமா நு ஜ தா ச ன் ள ன் கி ன் ற

முடிச்சூர் - அப்பாவுமுதலியாரால்

உபயவேதார்த்தங்களைப்பிரகாசம்பண்ணத்தக்கதாய்

ஸ்ரீ ம த்த் த உ ப ய எ மு ந்த ரு ளி யி ரு க் க ம்

ம - கிருஷ்ணமாசாரியரவர்களால்

பார்வையிடப்பட்டு



கோமளநகரில்வசிக்கும்

விச்சூர் - நாதமுனி முதலியாரவர்களால்

இந்து-அச்சுக்கடத்தில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.



ஸ்ரீ ம த் ரா மா நு ஜ ர் திருவவதாரதீவ்வியவருஷம்


அாசய-க்சுச்-

சரியான

சாதாரண ஓவணிமீயை



இந்ததிவ்வியபிரபாவம்.



சென்னைமா நகரைச்சார்ந்த, எழுமூலில், செளமியவாஸ் மார் கழிமாதம் தென்கலையாருக்கும் வடகலையாருக்கும் சம்பவீத்தபி ரசங்கத்தில்தென்னுசாரியருடையபிரபாவத்தைப் பிரகடனஞ்செ ய்யும்படி இராமா நுஜ சித்தாந்தப் பிரவர்த்தகப் பிரபன்னர்களி ல் ஈ-ஈ- காஞ்சிபுரம்வெங்கடாசல முதலியார் குமாரர்கேசவமுத லியார் - ஷியூர் - செல்வப்பெருமாள் கவிராயர்புரசைப்பாக்கம்பசு புலேழரங்கையநாயகர் - ஆதிநாராயண செட்டியார் - கோமள நகர். உ - அருளாளதாசன் என்கின்றகுருசாமிநாயகர்கிஷ்ணசா மிநாயகர் முதலாகியவர்களும் சிந்தைகூர்ந்து கேட்டுக் கொண் டபடியால் இந்தஸ்ரீபாதபுண்டரத்தை யாவரும்எளிதில் கண்டு தெளியும்படிபஹிரங்கப்படுத்தலாயிற்று.

ஜீடர்திருவடிகளேசரணம்.



மச்சல - பார்த்தசாரதிநாயகராலெ அச்ச அடுக்கப்பட்டது.

பிழைதிருத்தல்.

பக்கம்.	வாரிகள்.	பிழை.	திருத்தல்	பக்கம்.	வாரிகள்.	பிழை.	திருத்தல்
கூ	யரு	ஸ	ஸ்	சய	உக	ம	ம் [ண்
எ	கூ	ம	ம்	சரு	உ	கண்ட	கண்டுகொ
ரெ	யெ	கூ	கூ	சகூ	யரு	அண்ட	அண்டத்த
அ	யகூ	வா	வ	ருய	யரு	ல [தப்	ல் [டபால்
யக	உய	அ	பூ	ருக	யஉ	த	கூ
யரு	க	அ	பூ	ரெ	உரு	கா	க
யெ	யஅ	ல	பூ	ருச	உஉ	குத	ஐஐ
உஅ	உக	புராண	புர	ரெ	உச	மகி	மா
உரு	எ	ஓ	ஓ			க்ப்	க்புப்
உகூ	க	வத்தா	வதா	ரெ	உரு		த
ரெ	யச	ஸ்ல	ஸ்தல			ல்சீ	ல்ப
ரெ	ரு	லி	ஸ	ரெ	உகூ	தங்ளி	தங்களி
ரெ	யச	ஸ்ல	ஸ்தல	ருரு	கூ	ஸ்	ஸ
ருய	உஎ	தசா	தாசா	ரெ	ய		
ருஉ	எ	பூ	பூ				
ருகூ	உரு	படியை	படிய	ருஎ	யகூ	ன	ன்
சய	யஅ	ன [ய	ன்	ரெ	உக	ன்	ன்
ரெ	உய	கருகிரு	கருடை	ருஅ	ரு	ப்	ப்
ருஅ	கூ	ல்[டை	ல	அக	க	த	த
கூய	க	ஸ	ஸ்	அச	யஅ		
கூக	கூ	ஃ	ஃ				
கூஉ	எ	ண்	னப்	அஎ	யகூ	கி	கி
கூரு	யரு	ராமம்	ராமம்	ரெ	யஅ	ட்	ட்

பிழைதிருத்தல்.

பக்கம்.	வரிகள்.	பிழை.	திருத்தல்	பக்கம்.	வரிகள்.	பிழை.	திருத்தல்
செ	உரு	ன் கு	னக்கு				
செ	யௌ	ஸ	ஸ்	அஅரு	ன்		ண்
செ	உரு	ன் கு	னக்கு	செ	யௌ	ட்க்	ட்கை
சுச	யரு	ண	ன	அக	யக	ண்ணி	ன்னி
செ	உக	ணி	னி	செ	யரு	ச	ச்
செ	உரு	மஜ	ம்ஜ	செ	உசு	வ்	வ
சுள	யரு	ட	படும்	சுய	உசு	த	த்
சுஅ	எ	புருகு	புருகு				
எக	உஉ	ன் க[]	னக்	கக	க	த	த்
யஉ	உய	யினு	யினு	செ	உய	வகா	யாகா
				சுஉ	யசு	கு	கும்
எஎ	ரு	ன்	ன	சுரு	யௌ	ன	ன்
செ	க	ம்	ம	செ	யஅ	னா	ன்
சுரு	யஅ	னா	னா				
ராச	யசு	ல	ல்				
ராஎ	க	மத்	மஹத்				
யரு	ரு	யு	யு				
ராஅரு		துக்கின்	துக்கிக்				
யஉய	உக	னே[]	னே[]				

இதுவரையில அச்சில்பதிப்பித்தது - முதல் - கிரஸ்துமத்திரஸ்காரம்.

உ - வது - விஷ்ணுசமயவிளக்கம்.

ரு - வது - ஸ்ரீமத்தென்றாசாரியபிரபாவம்.

ச - வது - அத்வைதசுஞ்ஜரபஞ்ஜரி - என்கின்

ற - விஷ்ணுதர்வைதவிளக்கம் பதிப்பிக்கப்படும்.

தென்கலையாகிய திரவிடவேதம் அனாதியென்று
ம் - வடகலையைப்போல்தென்கலையையும்- பிராம்
மணாள் அத்தியயனம்பண்ணவேணுமென்றும் தெ
ன்கலைய அத்தியயனம்பண்ணவர்களுக்கேவைவழி
ணவத்வசித்திஎன்றும்கொல்லுகின்றது. (௩)

தென்கலையை அத்தியயனம் பண்ணவர்களுட
யிரண்டு ஸ்ரீபாதங்களிலுந் தீர்த்தஞ்சேர்க்கும்ப
டியாய் ஸ்ரீபாஞ்சராத்திரத்தில் பகவத்வசனம். (௪)

தென்கலையாரோ தானத்துக்குப் பாத்திராள
ன்றும்-இவர்கள் நித்தியசூரிகளாலேபூஜிக்கப் படுவ
ர்களென்றும் மூன்றுதலைமுறை திரவிட வெதத்
தை அத்தியயனம் பண்ணாமல் விட்டவர்களுக்குச்
சொல்லத்தகாத தூர்பிராம்மணத்துவஞ்சித்திக்கு
மென்றது. (௫)

திரவிடவேதம்படித்தவர்களை ஆராதித்தவர்கள்
பரமபதத்தை யடைகிறார்களென்றுஞ்-சா தூர்வர்
னங்களுமதற்குக்கீழ்ப்பட்டவர்களுந்திரவிடவேத
த்தை யப்பியசித்தால் முமுட்சுக்களாய்பூஜிக்கப்
படுவர்களென்றது. (௬)

திராவிடவேதவணி எவ்விடத்தில்ஸார்வகாலமும்
உண்டாகின்றதோ அந்தகிராமத்தில் முமுட்சுக்க
ள்வலிக்கத்தக்கதென்றும்-தென்கலையார் பிரம்ம
ணத்திராதிசுளுக்கு லபிக்கவரிதான பரமபதத்
தையடைகிறார்களென்றது. (௭)

திரவிடவேதத்தை இசுழ்ச்சிபண்ணி நிந்தித்தவர்கள் தூர்மதிகளென்றும் பிரம்மப்பிரளாய பரியந்தங் கும்பிபாகமென்றநரகத்தில் சுடப்படுவர்களென்றது. (அ)

திரவிடவேதத்தை யப்பியசுத்தவர்கள் பூமியிலிருந்தேசிறுமுறிச்சீட்டுச் செல்லும்படி பரமம்பதத்தைஆளுவர்களென்றது. (ஆ)

ஒருஅங்குலம்பதம்மீடத்தோடுகூடினதிருமண்காப்புதரிக்கும்படிசுருதிப்பிரமானம். (யக-யச)

பத்மாஸனத்தின்பேரில் விஷ்ணுவின் திருவடிகளைபிரதிஷ்டிடப்படண்ணும்படிசுருதியும் புராணமும்சொன்னது. (யஉ)

ஒருஅங்குலம்பாதந்தரிக்கும்படி சுருதுசொன்னத்தை வசுஷ்டர்சொன்னதும் நாசிகைகள் பதுமூக்கின் மூன்றிலொரு பாகமென்றும் அதுமுதல்கேசவரைக்குந் தரிக்கும்படிபாத்மசம்மிதையில்பகவான்சொன்னது. (யஈ)

பன்னிரண்டுதிருமண்காப்பும் பாதத்தோடுந்தரித்தவர்கள்விஷ்ணுவுக்கு வல்லபாளாய் பிராட்டியனுக்கிரஹம் பெறுவர்களென்றது. (யஊ)

பீடபுண்டரமுடையவர்கள் முக்தியடையுமேயாக்கியாளென்றும் - கிரஹபாண்டபதார்த்தங்களுக்கும் பாதபுண்டரந்தரிக்கும்படியாயும் சந்திரகாந்தவுபாக்கியானத்தில் நாரதர்வசனித்தல். (யஎ)

பாதமில்லாததிருமண்தரித்தவர்கள் தூராத்மாக்களென்றும் - நரகத்தையடைவர்களென்றும் - பகவான்நான் ஸந்தோஷிக்கிறதில்லையென்றும் - மூ

தேவி-சந்தோஷிப்பொன்றும் - அவர்களை துரா
தீமாக்கொன்று தியஜிக்கிறேனென்றும் ஸ்ரீபாஞ்
சராத்திரத்தில் பகவானும் பத்மபுராணத்தில் சிவனு
ம் பிரம்மாண்டபுராணத்தில் பகவானும் அருளிச்
செய்தது. (உயக)

பக்தியுடனே பா தபுண்டரந் தரித்த மாத்திரத்தி
ல் எம்பெருமானப்போலே ஆகிரூர்கொன்று பிர
ம்மாண்டபுராணத்தில் ஸனத் குமார வசனம். (உக)

சுருதி ஸ்ரீபாஞ்சராத்திர புராணங்களில் பா தபு
ண்டரந்தரிகும்படி விதித்தபடியே ஸ்ரீரங்காதி
கேசுதிரத்திலும் ஆழ்வார்கள் பூருவாசாரியர்கள்
அவநாதஸ்தலங்களினும் ஸ்தாபித்திருக்கின்ற பிறத்
திடகூடம். (உஅ)

சீகையம் - புண்டரமும் - பூருவர்கள் அனுஷ்டி
த்தபிரகாரம் அனுஷ்டியாதவர்கள் பதிதாளெ
ன்றும் பிரமாணம். (ருஉ)

நிர்ஹே துகிருபையால் ஈசுவரன்கரசரணத்தி
லையவங்களுஞ்சாஸ்திரமுங்கொடுத்தது (ருஎ) ருஅ.

சேதனாடைய முயற்சியால் மோகஷமடைய
மாட்டார்களென்றும் - நிர்ஹே துக கடாஷுத்தால்
மோட்ச மடைகிரூர்கொன்றுஞ் சுருதிசொன்ன
து. (ருக)

அந்தசுருதியின்கருத்தைப் புராணங்களில் சாஸ்திர
மூலமாய் அவையவங்களாலே உஜ்ஜீவிக்கமாட்
டாதவர்கள் திறத்துல்பமுக்குறித்ததை எழுத்தாகக்
கருதுவாராப்போல் மடிமாங்காயிட்டு அக்கியா
னசுகிர்தங்களைக் கல்ப்பித்தூரக்ஷிக்கிரூனென்றது.

(சக)முதல்(சச)வரைக்கும்.

நிர்ஷே துககிருபையால் ரக்ஷிக்கிறுனென்றுதிருவாய்மொழியில் முதற்பாசுரமுதல் ஆயிரம் வரைக்குங்குரோடகரித்துச் சொன்னது(சச)சடு)

இப்படிநிர்ஷே துககிருபையால் ஈசுவரன்ரக்ஷிப்பதைநினையாதவர்கள் நீசொன்று திருமங்கையாழ்வார் நிந்தித்தது. (சச)

ஸ்வயத்தினத்தில்சேர்ந்தகருமாதிகளால்மோகமடையமாட்டார்கள்என்றுசுருதிசொன்னது.(சச)

அவ்வாற்றத்தை ஸ்ரீகதைபில் பதினெட்டுஅத்தியாயங்களில் சொன்னகரும கியான பக்தியோகங்களை நன்றாகவிடச்சொல்லிப் பின்புபிரபத்திநிஷ்டையைபுபதேசித்தது. (சச)

விசேஷதர்மமான பிரபத்திநிஷ்டையைஸ்தாபிக்கஅவதரிக்கிறெனன்றுமண்ணன்வசனம். (சச)

பிரபத்திநிஷ்டையைக் குறித்து சுருதிசொன்னது. (சச)

கருமங்களில் சேர்ந்ததபகக்களைப்பார்க்கிலும் பிரபத்திசிலாக்கியமானதபச்சன்று சுருதிசொன்னது. (சச)

ஒருக்கால்பிரபத்தி எம் மகராணுகதிபண் ணுவதற்குபிராமாணம். (சச)

அந்த பிரபத்திஸாதனமாகமாட்டாதென்றுஸ்ரீ பாஞ்சாரத்திரபிராமாணம். (சச)

பிரபத்திக்கு சாதனமல்லையென்று அருளாளப்பெருமாள்எம்பெருமா னுநந்தேசிகரும அருளிச்செய்தார். (சச)

ஐந்து அங்கங்களுண்டானபின்பு பிரபத்திபண்
ணவேணுமென்றுபிரசனம். (௬௪)

பிரபத்திக்குசாதனமில்லாமையால் அங்கங்களு
டன் பிரபத்திபண்ணவேணுமென்ற நிற்பந்தமில்
லை என்று உத்தரம். (௬௫)

தசவிதவ வஹ்ணவலக்ஷணம். (௬௬)

அவைத்திலபிரபஸ்ரூள்-ஏகாந்திகள் இன்னொ
ன்றது. (௬௭)

பரமேகாந்திகள் இன்னொன்றது. (௬௮)

ஆசாரியனைபரப்பிறம்மென்றுகருதி சொன்
னது. (௬௯)

எம்பெருமானார் அவதாரத்துக்குபிரமாணம் (௭௦)

அந்தஉடையவார்மணவாளமாமுனி-ளாய் அவத
ரித்ததற்கும்-மணவாளமாமுனிகள் விஷயமானத
னிடனைப்பிரபந்தாரம்பத்தில் சொல்வதற்க்கும் பிர
ம்மாண்டபுராணவசனம். (௭௧)

அந்த பிரமாணப்பிரகாரம் பூருவாசாரியர்கள்
புரங்களில் அருளிச்செய்தது. (௭௨)

தேசிகர்கண்டாவதாரமென்று ஸ்ரீபாஞ்சராத்தி
ரவசனம். (௭௩)

மணவாளமாமுனிகளைத்துவே ஷித்தத்தாலேக
வரணத்துர் வஷித்தவர்களாகவென்று பாரதவ
சனகிராமங்கள். (௭௪)

சேஷியஆசாரியக்கிராமமும்- பகவத்விஷயத்தின்
வைபவமுந்தெரிவிக்கும்படி பெரியபெருமாள்ம
ணவாளமாமுனிகளிடத்தில் நடுகேட்டது. (௭௫)

மணவாளமாமுனிகள் சேஷாவதாரமாய் தீசர்

வைசாந்தித்தது. (அடு)

அஷ்டதிக் கொஜங்கள் அவர் திருவடிகளில் ஆஸ்ரயி
த்தது. (அக)

மணவாளமாமுனிகள் எம்பெருமானார் திருவ
டிகளேசரணமென் திருக்கச்சொல்லி உபதேசித்
தது. (அஎ)

திருவாய்மொழி திருமொழிகளில் எக்கியாதிக
ளைபிராம்மணன் செய்ததாசொல்லி யிருப்பது
கருமஞ்செய்வதற்குப் பிரமாணமென்று வடவாரி
யரிபர்கள் நினைப்பது. (அக)

கருமாதிகள் பறம்பானனெறிகளென்றும் (நெ
றிகாட்டி நீக்குதியோ) வென்றும். ஆழ்வார்கண்டித்
தது. (கஉ)

ஏகாதியில்சிரார்தஞ் செய்க்கூடாதென்று க
ருதி. (கக)

பாபங்களைக்குறித்து வடவாரியர்கள் பிராயச்சி
த்தம்பண்ணிகொள்வதினாலே ஆத்மாஅபஹார
ம்பண்ணபாபம் சித்திக்ககுமென்றது. (கச)

பாபங்களைநசுவரன் போக்குகின்றனென்றுக
ருதிகளிலும் கீதையிலும் பிரமாணம். (கஉ)

பாபங்களைநசுவரன் போக்குகின்றனென்றுஆ
ழ்வார்கள்வசனம். (க)

பாபப்பிராயச்சித்தமான வைசுவதேவம் பிரப
ன்னாள்பண்ணக்கூடாதென்று ஸ்ரீபாஞ்சராத்திரத்
தில்லட்சுமிதந்திரத்தில் பிராட்டிவசனம். (கடு)


பிராட்டிக்குபுருஷாகாரமே யுள்ளதென்று ஸ்ரீ
பாஞ்சராத்திரவசனம். (கக)

எ

அந்திமகாலத்தில் சாதனபுத்தியாய் ஸ்தூதிக்க
வணுமென்றவிஷயத்தில் விவாதம். (நாந)
வாச்சல்லியகுணத்தைக்குறித்து. (நாநி)
தயாகுணத்தில்பேதம். (நாஎ)
பாகவதவைபவம். (நாஅ)
அப்படிப்பட்டபாகவதாளுடைய அபிமானத்
தாலேமோஷமுண்டென்றது. (நாயஉ)
பாகவதநிந்தனை பண்ணவர்கள் சன்டாளராய்
பேரவர்களென்றுபுராணவசனங்கள். (நாயச)
கேசதாரணம். (நாயஅ-நாஉந)
மணவாளமாமுனிவர் நித்தியசூரிகளுக்கும்
மாப்தியிலுள்ள வீரர்களுக்கும் குறவகையால்
கும் அவர்சம்மந்தமுள்ள வீரர்களுக்கே பரமபத
முண்டென்றது. (நாஉநி)

ஜீபர்திருவடிகளேசரணம்.





ஸ்ரீமதேராமா நுஜாயநமः

ஸ்ரீமத்தென் னொசாரிய

பிரபாவம்.



ஸ்ரீமத்பரமஹம்சபரிவிராஜகாசாரியஉபயவே
தாந்தாசாரியராசிய பின்பழகியபெருமாள் ஜீயர்
குருபரம்ப்ராபிரபாவஞ்செய்தருளிஞர்.

பின்பு ஸ்ரீமது - உபய - பிள்ளைலோகமஸ்வாமி
கள் எதீந்திரப்பிரவணப்பிரபாவஞ் செய்தருளிஞ
ர் - இதில் அவர்கள் அருளிச்செய்த - தென்னொசா
ரியாருடையபிரபாவங்களைச்சில சொல்ல வெத்த
னப்படுகிறோம்.



ஜியர் திருவடிகளே சரணம்.



குணவாளநீந்திராகோன் குணங்குறுமாறன்
 றுள் - தணவாதவெதிராசன் றுள் வணங்குந்தன்மை
 யனாய் - பணவாதுசேடனருட்பரனேவவதரித்த-
 மணவாளமாமுனிவன் மலரடியையடைநெஞ்சே.

இந்தத்தென்ஞ்சாரியானுடைய பிரபாவங்களை
 ச்ஞநுதிகளினும் அவற்றின்விவரங்களான ஸ்ரீபாஞ்
 சராத்திர - புராணங்களினும் - பகவான்பிருகு அத்
 திரி - காசியபர் - வசுஷ்டர் - நாரதர் - வியாஸாதி
 பரமருஷிகளும். ஸ்ரீ ஸுபுஷ்டர் ஸ்ரீ ஸுபுஷ்டர்.

என்றுசுநுதியிற்சொன்னபடியே-ருஷிகளிற்றலை
 வனாகிய உருத்திரனும் - ஆழ்வார்களும் - ஆசாரி
 யானும் - அருளிச்செய்தவைகளை த்தமழிலியாவரு
 மறியும்படிப்பிரசித்தப்படுத்தினோம்.

ஸ்ரீவைஷ்ணவர்களில் தென்கலையாரென்றும் வ
 டகலையாரென்றும் இரண்டு வகுப்புண்டிருக்கிறார்
 கள் - தென்கலையென்பது திருவாய்மொழிமுதலா
 னதிரவிடவேதங்கள் - வடகலையென்பது - நாலு

வேதங்கள் - இந்த உபயவேதங்களையும் - உபயகலை
 யாரும் - அத்தியயனம் - பண்ணும்படி ஸ்ரீபாஞ்
 சரத்திரத்தில் - பகவான் - (க) அந்நீய நமஸ்க
 மாய - ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ - ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ - ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ.

என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் தங்கள் சாகை
 களான வேதங்களை அத்தியயனம்பண்ணினபின்பு
 திரவிடவேதத்தையும் அத்தியயனம்பண்ணும்படி
 யாயும் அவர்கள் பரமபதத்தை யடைவர்களென்
 றும் அருளிச்செய்கையால் - உபயகலையாருக்கும்
 உபயவேதாந்தாசாரியாளென்று பட்டபெயராயி
 ருக்கின்றது - இத்தால் - வேதாந்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ -
 என்னுடைய அத்தியயனம்பண்ணுஷ் விப்பிரதீபவ
 மும் தென்கலையை அத்தியயனம்பண்ணுஷ் வைஷ்
 ணவத்தீபவமுஞ்சித்திக்கும் - இதற்குப்பிரமாணம்
 (திருவாய்மொழியில்) ஆழ்வார் - அறிவரியபிரானே
 யாழியங்கையனையேயலற்றி - நறியநன்மலர்நாடி
 நன்குருகூர்ச்சடகோபன்சொன்ன - குறிகொளா
 யிரத்தீபவளிவையத்தீபந் திருக்குறுங்குடியதன்மே
 ல் - அறியக்கற்று வல்லார்வைடணவராழ்கடன்றா
 லத்தீபவள்ளே - என்று திருவாய்மொழியைக்கற்று அ
 தன்பொருளையறிந்து - அந்த நிலையில் நின்று - அ
 தில்விசுவாஸமுள்ளவர்கள் வைஷ்ணவர்கள் என்ற
 ருளிச்செய்கையால் தென்கலையாருக்கே - வைஷ்ண
 வத்தீபவசித்தி - ராவணன் வேதங்களைச் சிக்கறுத்துப்
 பதக்கிரம-ஜடை முதலிய அலங்காரங்களையேற்படு

த்தினதாகவும் - अग्निः स्यात्सर्वज्ञः सर्वशक्तिः - ரா

க்ஷஸாணாஃ - என்றிராக்ஷசாளுடைய

கிரஹங்களில்வேதங்களும் வைதிககருமங்களுநட

ந்ததுகளாகவும்சொன்னபோதினும்வடகலையாகிய

வேதத்தைமாதீரம் படித்தவர்களுக்கு வைஷ்ண

வத்துவஞ்சொல்லவில்லை - வடகலையை அத்தியய

னம்பண்ண மாதீரத்தில் வைஷ்ணவத்துவ முண்

டென்றுசொல்லும்படித்தில் அசுராளுக்கும் - இ

தரமதஸ்தருக்கும் - வைஷ்ணவத்துவமுண்டாகலா

ம்-அவர்களுடைய-ஸ்ரீபாததீர்த்தமும்-உத்தேசமா

கலாம் - இத்தைக்கறித்து-இன்னமனைகமாய்அடி

யில்விவரிக்கிறதினாலேஇன்னமநேகம்விவரமாகும்.

(உ) ஸ்ரீபாஞ்சராத்திரத்தில் ஈசுவரசம்மிதையில்-

यस्य सूर्योऽस्य चन्द्रोऽस्य वायुः - வெலா த்ஸ்யசடத்யயம்-

संख्येयस्य सौम्य - சீயம்மொக்ஷபலாதி

ஃ - என்று தென்கலையை யப்பியசித்து அதன்

பொருளையறிந்தவர்களுடைய இரண்டு திருவடிக

ளிலும் ஸ்ரீபாததீர்த்தஞ்சேர்த்து மோக்ஷத்திலிச்

சையுடையவர்கள் ஸ்வீகரிக்கவேணுமென்று சொ

ல்லுகையால் தென்கலையாளுடைய ஸ்ரீபாத தீர்த்

தமேமோக்ஷத்திலிச்சையுடையவர்களுக்குச்சீவன

மாயிருக்கின்றதென்றுபகவான் அருளிச்செய்ததா

விளங்குகின்றது-இன்னமும் ஒருதிருவடியில் ஸ்ரீ

பாததீர்த்தஞ்சேர்க்கிறவர்கள் இந்த ஸ்ரீபாஞ்சரா

த்திரத்திற்குப் புறம்பானவர்களென்றுமறியலாம்-

இன்னமும் இவ்வர்த்தத்தை ஆழ்வார். தீர்த்தங்களா
 பிரத்துள்ளிவைபத்தும் வல்லாரகளைத் தேவரவை
 கல். தீர்த்தங்களையென்று புகுசித்து நல்கியுரைப்பர்
 நந்தேவியர்க்கே (என்றும்) பதியினிற் பாங்கினிற்
 பாதங்கள் கழுவினர் என்றும் பரிசுத்தமான ஆயி
 ரத்தைப் பிபியசித்து அனுஷ்டித்த கவல்ல தென்க
 லையாரை நித்தியசூரியகளதங்கள் திருமாளிகைக
 ளில் பாங்கினில் இவர்களை யெழுந்தருளப்பண்ணி
 னீபாதங்கள் கழுவினராயருளிச்செய்தார். (௩) பி
 ன்னும் பரிபாசுராத்திரத்தில்குசவரசம்மிதையில்
 யஸ்து ருமிடவேகாந - ஜாசுபுருஷயுஷஃ -
 கானஸு ச்ஞ சஸ்பூ ஜ்யை - விசேஷமுகுமுகு
 ளிஃ - என்றியா தெருத்தர்தென்கலையின் பொருளை
 யறிந்தார்களோ அவர்கள் புருஷோளில் சிரேஷ்ட்டா
 ள்தானத்துக்குப்பாத்திராள் - விசேஷக்கியாள் அ
 வர்களே முமுட்சுக்கள் என்றும் - (௪) அநிருத்தச
 ம்மிதையில் - ஸ்ரீ ஸா ரு மிடாமு யா - வி
 சிஷ்ய தே சூ ரு ஸு - ஸு ஸ்ய ச சி ஸ்ரீ வாயு ஸ்ய
 ள் - கௌ ஸு ஸ்ய மிதீ ஸ்ய ளிஃ.

தங்கள் சாகைகளுந் திருவாய் மொழியும் மூன்றுத
 லைமுறை அத்தியய னம் பண்ணாமல் எவர்களால் வி
 டப்பட்டதுகளோ அவர்களிடத்தில் சொல்லத்தகா
 ததுர்ப்பிராமணத்துவமுமாகும் என்று கேழ்விப்ப
 டப்படுமென்றும். (௫) யஸ்து ருமிடவேகாந - ஜா
 சாரஸு ள மெந்நரம் - ஸவஸலாந்ய பிவஸாந - ஸு

స్వల్పాకే సుహాయ్యతే - எவனானால் திரவிடவேதார்
த்தத்தையறிந்தபுருஷனைச் சேவிக்கிறானோ அவன்
அநேகங்களானவருஷங்கள் பிரம்மாவின் லோக

த்திலே பூசிக்கப்படுவான் என்றும். (கா) யஸு ந மிட
வேதாஃ - ஜாதே சமய ச்ரய ச்சுதி - அభ्यंज

நாதி பூக்யந்தம் - சயாதிபரமஸந்தம் - எவன் திரவி
டவேதார் தத்தையறிந்தவன் பொருட்டு அப்பிய
ஞ்சனாகியாய்ப்போ ஜனம்வரைக்கும் நன்றாக ஆரா
திக்கிறானோ அவன்பரமபதத்தையடைகிறான்

என்றும். (எ) ந மிடா பரிசுத் ஜாதே - விஷ்ணு சாயு: ச்ர
ய ச்சுதி - ரீசாநமா த்ரவஸுதா - ச சாயு ரா
ஜ்ய மவாப்யுயாத் - எவன் திரவிடோபநிஷித்தைய

றிந்தவன் பொருட்டு விசுவாஸத்தாலே கோபாத
மாத்திரமான பூமியைக் கொடுக்கிறானோ அவன்
ஸ்வர்க்கத்தையடைகிறான் என்றும். (அ) பாரமேசு

வரசம்மிதையில் - ப்ராஸு ணக்ரு யோவைய - சூ
த்ரீவாய்யோநசந்தர: - அநித ந மிடாமாயு:
பூஜ்யோ வாதமுமுதுஸி: - பிராமணன் - சுஷித்தி

ரியன் - வைசியன் - சூத்திரன் - பின்புமற்றசங்கர
வர்களுமானவர்களுந் திருவாய்மொழியை அப்பிய
சித்தவர்கள் - முமுட்சுக்களாலே பின்பு பூசிக்கத்த
க்கவர்கள் என்றும். (க) ஸ்ரீபாஞ்சராத்திரத்தில்பி

ம்மசம்மிதையில் - ஸ்ரீமாதாமூயவீகாந்த-
 ஸூக்யஸ்திரிசர்வதா - தஸ்தீகாமுமுலுபி
 ஸ்ரீமே.ஸ்தவ்யமிதரத்ரந - திரவிடவேதங்க
 னாகிற வேதாந்தங்களினுடையதொனி எவ்விடத்
 தில்சார்வகாலமுமுண்டாயிருக்கிறதோ அந்தக் கி
 ராமம்-முமுஞ்சுக்களாலே வசுத்திருக்கத்தக்கது-
 அந்நியஸ்தலம் வசிக்கத்தக்கதன்று என்றும்.

(10) யோஶ்ரீமதஸ்ய திவீத - வெஸ்தவஸ்தவ்யஸந்த
 திஃ - சிவாசுமலஶ ஶஸ்தாநம் - விஸ்தீய்யாஶதீஸநா
 தநம் - என்றுதிருவாய்மொழியையார் அப்பியசுக்கி
 ஶ்ரீர்களோ அவர்களுமவர்களுடைய ஸந்ததிபரா
 ஶ்ரம் வைஷ்ணவாள் அவர்கள் சுருதியில் - யந்ந
 தேவாஃ நமுநயோஃ - சகாஶந்ந சஸ்த்ரஃ - ஜானம்
 தஸரமேஸ்தவ்ய - தஸ்தீஸ்தீஃஸரமுஸ்தவம் - என்றுதேவர்
 களாலும் முனிசுவர்களாலும்சதுமுக்கூடிய வெ
 ண்றாலும் சங்கரனாலும் - அறியவொண்ணாத விஷ்ணு
 ஶ்ரீவின்பரமபதமென்று சொல்லும்படியேசுவா-
 திகளுக்கூலபிக்கவரிதான விஷ்ணுவின்ப திருவடிக
 ஶீள யடைகிற்றார்கள் என்றுஞ் சொல்லியிருக்கின்ற
 படியால் - தென்கலையார்பெருமை சொல்லால்
 கூறும் பரமன்று - இத்தால் பிரமன் சுருதியில்
 தன்றாலுஞ் சங்கரனாலும் அறிய ஒண்ணாதபரமபத
 மென்று - சொல்லியிருக்கையால் சைவர்கள் அரு

ஸூசலத்தில்த் விஷ்ணுசிவனுடையபாதத்தைத்தேடி
 ஸூரென்றும் மாலுமயனுங்காணாமலரடி என்றுந்தி
 ருவாசக முதலிய நூல்களில்பாடியிருப்பது வேத
 பாஷ்யம்.

(யக) பவிஷ்யத்புராணத்தில் - $\text{ब्रह्मन्मा$ ய
 நிரதம் - $\text{योनिं$ தி $\text{सदुम$ एतः - $\text{ब्रह्म$ $\text{सृष्ट$ $\text{य$
 ஸர்யந்தம் - $\text{कुंभ$ $\text{वा$ $\text{कैस$ $\text{प$ $\text{च्य$ ते - என்று திரவிட

வேதத்தையார் நிந்திக்கிறார்களோ அவர்கள் தூர்ம
 திகள் பிரம்மப்பிரளயம்வரைக்குங்கும்பிபாகமெ
 ன்கிற நரகத்திலே அவர்கள் பசிக்கப் படுவார்க
 ள் அதாவது சுடப்படுவார்கள் - என்று லோகசுரு
 ஷ்ட்டிக்குமுன்னமெயுண்டான ஸ்ரீபாஞ்சராத்திர
 த்தினும் புராணத்தினும் பிரம்மாவுக்கு அருளிச்
 செய்கையால் தென்கலை நூதனமென்றவர்கள் இந்
 தவைஷ்ணவாகமத்துக்குப் புறம்பானவர்கள் எ
 னறறியலாம் - இவ்வரீதத்தை மணவாளமாமுனி
 கள் - ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையுந் தா
 ழ்வா நினைப்பவர்தாம்நரகில்-வீழ்வார்கள்- என்றுநி
 னைத்துநெஞ்சேயெப்பொழுதுறியவர்பால் - செ
 ன்றணுகக்கூசித்திரிஎன்று அருளிச்செய்தார் - அ
 ரசாணிவேங்கடாசாரியார்செய்தவிசுவகுணாதரிசன
 மென்றகிரந்தத்தில் வேதமிருக்கத் தென்கலையார்
 திருவாய்மொழியையப்பியசித்து மோக்ஷமடைய
 நினைப்பது திருப்பாற்கடலின் அருகிருந்து கா
 சுக்குப்பால்வாங்கித் தாஹந்தீர்ப்பதோ டொக்கு

மெனச்சொல்லியிருப்பதுபோலச்சொல்லும்படி
 பாணசிலருமுண்டு (தென்கலைநூதனமென்றும் வ
 டகலை அநாதி யென்றும் இகழ்ச்சியாய்நினைத்திரு
 ப்பாருமுண்டு அவர்களை - சுருதியில் ஈடாண்
 றும் அவ்வர்த்தத்தைப் பிரம்மாண்ட புராணத்தில்
 பஸுந் ஸ்ரீ சாஸ்யுன் - ஈடாண்டிவ்யுக்ரஸ்யுதி-

என்றும் முன்சொன்ன ஸ்ரீபாஞ்சராத்திரத்தில்திர
 விடவேதமென்றுபலவிடங்களினுஞ்சொன்ன பிர
 மாணங்களையுமறியாதவர்களென்றுயார்தானினைக்
 கமாட்டார்கள் - கண்ணன் துவாபரபுகத்தினுஞ்சு
 க்கிரவர்த்திநுமகன் துரேதாயுகத்தினுமவதரித்த
 தைச்சுருதிகளில் - பஸுந்யு தேவகீபுஞ்

பஸுந்யு ஸுஹு ஸூன் - என்று தேவகிபுத்தி
 ரன்பரப்பிரம்மமென்றுஞ்சீதாவல்லபனைபுமப்ப
 டியேசொல்லியிருக்கின்றதுபோலத்திருவாய்மொ
 ழியைச்சுருதி ஸ்ரீபாஞ்சராத்திரங்களினும் புராண
 ங்களினும் அநாதி யென்று சொல்லுகையால்வட
 மொழியென்றதுதென்மொழியை நினைத்தறையெ
 ன்று ஆசாரியநுதயத்தில் அழகியமணவாளநை
 நாசாரியர் அருளிச்செய்தார் - ஸ்ரீகீதையை நூதன
 மென்றுசொல்லும்படியிருந்தால் இதற்குஞ்சொ
 ல்லலாம்-அப்படிச்சொல்லுமவர்கள்போகிறலோக
 த்தையே முன்பிரமாணங்கள்சொன்னதும். உய்வு
 பாயமற்றின்மைதேறிக் கண்ணன்கழல்கள்மேல்—
 செய்யதாமரைப்பழனத்தென்னன்ருருகூர்ச் சட

கோபன். பொய்யில் பாடலாயிரத்துளி வையுப்
 பத்துமவல்லாரர்கள், வையமன்னிவீற்றிருந் துவிண்
 னுமாளுவர்மண்ணாடே என்கிறபடியே இப்போ
 துதாமருளிச்செய்வதில் பொய்யில்லாதபாடலான
 ஆயிரத்திலிந்தப் பத்துப்பாசுரத்தையும் கற்று அ
 தன்பொருளையறிந் துநகரனுடையஅருளையொ
 ழியவேறேஉச்சீவனத்துக்குபாயமில்லை யென்று
 தேறியிருக்குமவர்கள் பூமியின்கண்ணிலெ எம்பெ
 ருமானாரைப்போலெ நூற்றிருபதுசம்வச்சரமிரு
 ந்து இங்கிருந்தேசிறுமுறிச்சீட்டுச்செல்லும்படிப
 ரமபதத்தையும் ஆளுவர்களென்றும் மீட்சியின்றி
 வைகுந்தமாநகர் பற்றதுகையதுவே என்கிறபடி
 யே ஸ்வற்காதிபிரம்மலோகங்களைப்போலே மீளு
 தலில்லாதபரமபதம் அஸ்தகதமா யிருக்குமென்
 றும் அருளிச்செய்தார். இப்படித்திருவாய்மொழி
 திருமொழி முதலானதுகளிலுந் தென்கலையாரு
 டையவைபவங்களை ஆழ்வார்க ளருளிச்செய்திருக்
 கிறவிடங்களில்கண்டு கொள்க.



எல்லா ஆசாரங்களுக்கும் பிரதானமாயிருப்பது
 திருமண்தரிக்கை-உபயகலையாரில்வடமாசாரியர்க
 ளென்று பேர்வழங்கிவருகிறவர்கள் விஷ்ணுவின்
 பாதத்தில் கங்கைபிறந்தபடியால் வலதுதிருவடி
 களை சிரேஷ்டமென்று ஒருதிருவடியாகி ருதியா
 ய்த்திருமண்தரிக்கிரார்கள் - அவர்களில் அகோபில்
 ஞ்ஜீயர்மடத்தார் மடத்துத்திருமண்காப்பென்று
 அடிப்பாதங்கண்டு நெற்றியில்தரிக்கிரார்கள்-மாத்

நவர்களில் சிலர் நாஸாதினன்பது அடிமுக்குமுத
 லென்று தரிக்கிறார்கள் அவர்களில் சிலர் இரண்டு
 யாரங்களுங் கூடுகிற முன்றும்பாகமுதல்நாசிகை
 உயன்று தரிக்கிறார்கள் - தென்கலையாரென்று போர்
 யுடங்கிவருகிறவர்கள் - விஷு வாஹீந்ய வாங்காங்கா-

என்று விஷ்ணுவின் திருவடிகளில் கங்கைபிறந்தப
 டியால் கங்கைக்குமஹாதீமமேயொழியக் கங்கை
 பிறந்தபடியால் திருவடிகளுக்குமஹாதீமஞ்சொ
 ல்க்கூடாதென்று இரண்டு திருவடிகளைப்போ
 லும் நடுவில்பிராட்டியும் அடியில்பதுமபீடமான
 ராமாநுஜனுடனே தரிக்கிறார்கள் - இவர்களிட்படித்
 தரிப்பதற்குச்சுருதிப்பிரமாணம் - (102) காத்தியா
 பனவுபநிஷித்தில் - நாஸாதினன்பது அடிமுக்குமுத

புணம் - விஷு வாஹீந்ய வாங்காங்கா -
 காங்குலம்நாஸாதினன்பது அடிமுக்குமுத
 லென்று - தநே வஸு த்யா வ காஹீந்ய வாங்காங்கா -
 பீ:புஷ்யஸ்யை சீவாஹரிநா - என்று நாஸா

திருக்கேசம்வரைக்கும் உளர்த்து வபுண்டரந்தரிக்கவே
 ணும் - அப்படித்தரிக்கமுடிக்ந்தல் விஷ்ணுவின்
 யாரி ரண்டு திருவடிகளைப்போலும் அந்த அரியின் தி
 ருவடிகளாகிற தருக்களுக்கு ஒருங்குலம் வேர்போ
 ல்ப்பதீடமான ராமாநுஜனுந் தரிக்கவேணும்.
 அந்தவேரின் உற்பத்தியில் இரண்டு களைகளிந்நா
 ற்போல இரண்டு திருவடிகளைக்கற்பிக்கவேணும் -

108

లమారభ్య - లలాటాం త్తం ప్రకల్ప యేత్ - యన్తు
 ఇతరక్రమన్సోచాన్నతే అరీత్తమ్. (108) పిన్
 నుమ్ శ్రీపాశ్రాశరాత్తీరతీతిల్ - నాసీకాయా స
 యోభాగ్ - నాసామూలం ప్రచక్షతే - తదాదాపూ
 ధ్య ఘృణాణి-చ్ఛి గ్రంకేనాంతమాచ రేత్ - యేవం
 స గ్వాణిపుణాణి - సచ్ఛి గ్రాణ్యే వధారయేత్ -
 యన్తితరక్రమం ప్రకీకీల్ మున్తిలెరానూపాకమ్ నాశి
 యెయెన్తుమ్ అనుమతల్కేకశమ్వరైక్రమ్ ఇంద
 వెణివిడిత్తగీకవేణుని. యన్తున్ శోచాల్లియి
 గ్రక్కిన్తు. (109) మున్సోచాన్న అపనిషీత్తీ
 యన్ అరీత్తత్తైతశ్ శాన్నాదీల్యుమీగ్రతియిల్ - ఆయ
 తమేకాం సుశంపానం - తపోరస్య మూలం - తదుత్ప
 న్నే ద్యే శాఖే - యన్తువిశ్చిన్తువిన్తి తిరువడికలా
 కిరతగ్రక్కిగ్రక్కు ఒగ్ర అంగ్రుమ్ యోరీపోలిగ్రక్కి
 వేణుమెన్తుమ్ అన్తవేవన్తి ఉరబత్తీయిల్ ఇర
 ణ్ణి కిన్ణాకిగ్గార్నీతాప్పోలిగ్రక్కియె మెన్తు
 గ్రం శోచాల్లియిగ్రక్కిన్తు - (110) మున్సోచాన్
 తు మున్సోచాన్న అపనిషీత్తీయన్ అరీత్తత్తైతపీ
 యన్తున్ నారతీపత్తీయిల్ అత్తీగ్గీయన్తున్ శోచాన్
 సమూలపుణ్యసహితాః - తస్య క్రాదివిన్తీనాః - స
 నాపావన దేహస్థే - తేషాం త్ర మనంతకం - యన్తు
 వేతత్తీయిల్ సోచాన్నాపడియే మున్సోచాన్నాపడియ
 వర్కలామ్ - తపీతమానకన్దకశక్కరాన్ కిత్తప్రదయవ

ர்களாய் அத்தாலேசார்வகால்முடும் பாவநமானதே
 ஹத் தையுடையவர்களாயிருக்கு மவர்களுக்குத் தி
 ரணஞ்சமர்ப்பித்தால் அநந்தபலமுண்டென்றுந்
 சொல்லி யிருக்கின்றது - இந்த வுபநிஷித்தை
 அநுசரித்துமுன் சொன்னவர் களைப்போலேவேதா
 ந்ததேசிகருந் தாமருளிச்செய்த ஸசரித்திரரகை
 என்றகிரந்தத்திலும் மணவாளமாமுனிகள் செய்
 தருளிய சைவவைஷ்ணவமென்ற கிரந்தத்திலும்
 ஸ்ரீ-உ-கண்டகோத்தாரணமன்னப்பையங்கார்செ
 ய்தருளிய ஊர்த்துவபுண்டரவிஜயமென்றகிரந்தத்
 திலும் - தத்துவஸாரவியாக்கியாதாவாய்ச்சதுசா
 ஸ்தரபாரங்கதரான ஸ்ரீமத் - உபய - திருமழிசை
 அண்ணாவப் பையங்கார்செய்தருளிய ஆன்னீகம்.
 என்றகிரந்தத்திலும் - பழநடைவிளக்கம் - முப்
 பத்திரணி பிரசுரேத்திரத்திலும் - உதஹரித்
 திருக்கிரர்கள்.

(உய) பாதமென்றுமுன் சொன்ன உபநிஷித்தி
 ல் சொன்ன அர்த்தத்தைப் பிரஹந்நாரதீயத்தில் -
 స పాదముధ్వః పుణ్యము - ద్విషత్ సా నెషువిన్యసే
 త్ - పద్మక్షులులసీ దాసు - ధారయిత్వా X శీసదా-
 என்றுபன்னிரணி இடங்களிலும்பாதத்தோடு கூடி
 ன ஊர்த்துவபுண்டரந் தரித்துப் பத்மாஷுதுளசீ
 மாலைகளைத்தேகத்தில் சார்வதாதரிக்கவேணுமென்
 றும்-சயேவவல்ல ழ்விஷு - ஸ்ரீ லக்ஷ்முஸ்ரீசீ -சயே
 வவ்ஷுஷுஷு - ஸ்ரீ ஸாவந யேவஸஃ. என்றுஅவ

రీకగ్ల వీఖ్నిణువల్లపా గాయ్పి పిరియామలీ గ్రుప్పరీక
 గెంఱుమ్ ఆవరీకగ్ల వైఖ్నిణవరీ - గిరివీరేఖ్నిడరీక
 గెంఱుమ్ పత్తిపావనరీక గెంఱుమ్ శ్రీశాల్వీయి గ్ర
 క్కీసీరణ - (౬౬) కాశియపరీవశణమ్ - యోచనకో
 మేస పీరంతు - న్వి షక్ పుణ్రంస నా శుభం - ధృ
 త్వా చతుల సీదామా - సదామా శ్వాణవల్ల భః - సౌ
 వణం సభణ జన్యంచ - పవిత్రము భయం రం - ధృ
 త్వా చాస్తా కురం జప్తా - కుల కౌటింస ముద్ధ రేత్
 గంఱుమ్ పత్తిమలీద్రుదైయ పనిరణ్ణి పుణ్ణద్రత్తి
 త్తడగెంఱుమ్ గంఱుమ్ పరీకీత్తిత్తివరీకగ్ల గోచాధిక్రమత్తిత్తి
 యత్తితారణమ్ పణ్ణణిణవరీక గావరీకగ్ల గంఱుమ్ గ్రాగిశీ
 శెయ్తారీ - (౬౬) నారతరీవశణమ్ - కాలోపిభి
 భ్య తి పరం - స్వప్నా వై గభణ వైష్ణవ - . సపీర పు
 శ్రీణం శ్రేష్ఠం - తులసీ మాణి భూషణం. అష్టా కురప
 రంశాంతం. సదాచైవ పవిత్రీణం. నామాసంకీర్తన పరం
 ప్రణామాంకురు తేక నా గంఱుమ్ శ్రీద్రుదైయ పుణ్ణద్ర
 రమ్గిరేఖ్నిడగెంఱుమ్ మత్తిమెరల్లమ్ పుణ్ణద్రోపాల
 వే యగ్రగిశీశెయ్తారీ - (౬౭) పిగ్రుక్రవశణమ్—
 సపాదపుణ్రాణికరోతభక్త్యాః - యః స్రాజయే త్తా
 క్ష్యణపతాకధారిణం - తద్వంశ భూతోహరి రేవ సం
 తతిం - తత్తార్య సిద్ధి వివధాణి నాన్య ధా.

பாதமுடைய புண்டரத்தை பக்தியினாலேதரித்து
கருடத்வஜனையாராதிக்கிறவர்களுடைய வம்சத்தில்
ஸ்ரீஹரி அவதரித்து அவர்காரியங்களைச் சித்திக்ரம்
படி பண்ணுகிறான் (வறில்லை) என்றும்.

(உச) பிரஹத்சேனசம்பிதையில் திலீபநாரத
சம்வாதத்தில் - சந்திரகாந்தோபாக்கியானத்தில்

நாரதர்வசனம் - ஶ்யஸு நு பஸி ஶ்ரேஷ் - த்ய மீவ

சுக்யதீபுவி - வத்யா மிசரஹஸ்ய ஂது - ஶ்ரஶ னாலீ

சுலபாவனம் - யேதஸு ஶ ஂஶிசு க்ரஂகாஃ . விஷுஸாநெ

கஸம் ஶ்ரஂயாஃ - ஶதாவிஷுசு க்ரஂத்யா ஶஃ . விஷுதர்

ஶராயணாஃ - ஶபீதபு ஶ்ரஶ ஶஶிதாஃ . லக்ஷீ சிந் ஶம

ஸ்ய தாஃ - த்யா நஸாஶுர தத்ய ஜாஃ - ஶதாஸு ஶுர

ஸேவகாஃ - ஶ்ரஶ திந்ய யஸம்யுதாஃ . தந ஶே ஶ்ய

க்ரஜீவிதாஃ - த்யா நஸோ ஶ்ரஶ ஶேஷாந - பு ஶ்ரஶ காஸு

ர்வ ஶே வஶி - தேமுக்ஷீ யோக்யாஸு லஸீ - மணீமாலா

சு ஶாரிணஃ - தத்யோ ஶ்ரீ ஶிரதா யேது - தத்யு தாஃ ஶஂக்ஷி

ஶாவநாஃ - க்யஶாஶாண்ட ஶதாஶாஶ்ரஶ - ஶஂஶிசு க்ரஂ

திவிநிதாஃ . ஶஶாநபு ஶ்ரஶ ஶஶிதாஃ - யேசுர்வ ஶி

விசக்ஷணாஃ - ஶர்வமே காஂதி ந ஶ்ரீ ஶி . நாராயணஸ

மாஸுதாஃ - என்று யாதொருத்தரீதப்த சங்கசக்கி

ராங்கணமுடையவராய் விஷ்ணுவின் திருவடிகளில்

ஆசிரயித்தவர்களாய் - சார்வகாலமும் விஷ்ணுவின்

10. 11 - 97

ன்கதைகளைக்கேட்டு உச்சாஹதீதை யுடையராய்
 டீடத்தோடுங்கூடின புண்டரமாகிய திருமண்காப்
 பையம் லக்ஷ்மி சின்னமான ஸ்ரீசூரணதீதையுமணி
 ந்து - துவாதசாக்ஷரங்களுடைய வுண்மையையறி
 ந்து - சார்வகாலமும் அஷ்டாக்ஷரப்பொருளைய
 நிந்து சேஷித்துவவிர்த்திகளைச்செய்துகொண்டி
 ருக்கப்பட்டவர்களாய் - பிரபத்திநிஷ்டையைச்சொ
 ல்லுகின்ற துவயமென்ற மந்திரத்தை அருசந்தித்
 துக்கொண்டு அதுவேஜீவனமாக விருக்கப்பட்ட
 வர்களாய் பன்னிரண்டு இடங்களிலும் பாதபுண்ட
 ரதீதையுடையவர்களாயிருக்கப்பட்டவர்கள் முக்
 திக்கு யோக்கியாள் - அவர்களுடைய கிரஹங்க
 ளுக்கும் பாண்டங்களுக்கும் ஆசனம்வா ஹநங்கள்
 தவிரமற்றுமுள்ளபதார்த்தங்களுக்கும் சங்கசக்கி
 ரங்களும்பாதத்தோடுகூடினபுண்டரதீதையுமவை
 த்திருக்குமவர்கள் வித்வான்களாய் பரமேகாந்திக
 ளாய்நாராயணனுக்கு அத்தியநதம் பிரியராயிருப்
 பார்களென்றும் நெற்றிமுதலியபன்னிரண்டு இட
 ங்களிலும்கிரஹபாண்டபதார்த்தங்களுக்கும்பாத
 புண்டரந்தரிக்கும்படி விதியுண்டாயிருக்கின்றது.

(உரு) காரணசம்மிதையில் - பிரம்மாவுக்குப்ப

கவானுக்கும் நடந்தவசனம் - னாஸா ரூபாஹஸ்ய
 த் து ள் று யுத் தா ஸ்புடே வஹி - ந தேஸா ஸ்ரீ
 ஶஸ்யுத் - தேஸா ஹ ரூப ஸ்ரீ ஶஸ்யுத் - ஶ ஶஸ்யு
 ஶ ஶஸ்யு ஶ ஶஸ்யு ஶ ஶஸ்யு ஶ ஶஸ்யு - என்னுநாகியி

லம்பீரம் - சந்நா சீவோ ட்யு ஈபு ண்டு கம் - நவ்யம்
சுசந்த்ரயம் சுசந்த்வாபி சாந்த ராசந்த்ர கல்பயேத் -
பஞ்சசந்த்ரா ரயு க்தா நாம் - வெ ண் ன வானாவி சேஷதஃ -
புஷ்பாநாவி தா நேது - சந்த்ரமந்த்ர ரவந்த்ய
சேத் -

என்று நாகசிகையின் ஆதியில் இரண்டங்குல
ம் பாதமும் பக்கங்களில் ஊர்த்துபுண்டரமும்
நடுவில் இரண்டு அல்ல துமுன்றங்குலம் வெளியும் வி
ட்டெழுதவேணுமென்று சொல்லி - பின்னுங்கிர
ஹாரீச்சீனங்களில் சங்கராதமும் மணியோசையுந்
தியஜிக்கவேணுமென்றும் அருளிச்செய்தார் - இதை
ல் பாதமில்லாத புண்டரமும் கிரஹாராதனத்தீர்ம
ணியோசையும் அவைதீகமென்று பராசர பகவா
ன் அருளிச்செய்தார். (உக) ஹாரிதீஸ்மிருதியில் -

பாநஸுந்ய்ய க்ஸுலாயாதஃ - சாநீக காமுலவிஸ்த
யஃ -

என்று நாகசிகையில் தரிக்கப்பட்ட பாதமான
து நிகளத்தில் இரண்டங்குலமும் அகலத்தில் ஒன்
றையங்குலமுமான பதுமபீடந் தரிக்கவேணுமெ
ன்று சொல்லியிருக்கின்றது.

(ஈய) பராசர சம்மிகையில் விசிஷ்டபரமகத
னத்தில் - அதாவது பரமமான தீர்மங்கள் முமுமை
யுஞ்சொல்லுகிற விடத்தில் - நான்கு நவ்யம் சுலம்பா
தம் - மூந்யம் சாந்நா க்ஸுலம்பவீத் - சாந்யம் மும்
க்ஸுலமாந்ரம்து - சூந்யம் ஸ்ரீகாமுலயேந்ய ஜஃ - என்று

நாஸாதி யில் இரண்டங்குலம்பாதமும் - இடைவெளியில் ஒன்றரை அங்குலமும் பக்கங்களில் ஒவ்வொரு அங்குல அகலமும் பிரகாசமாய் பிராமணாதரிக்கவேணுமென்று அருளிச்செய்தார்.

(க) ஸ்ரீபாஞ்சராத்திரத்தில் - னாஸா டோஷ்யம்
 குலம்பாநம் - மாத்யே னாஸாங்குலம் புவே - ஶா
 ஶ்யே மங்குலம் ஶாஸ்த்ரம் - ஶாஸ்த்ரம் ஶாஸ்த்ரம்
 ஶாஸ்த்ரம் - விஷ்ணு பீஷாஸ்த்ரம் - ஶாஸ்த்ரம்
 ஶாஸ்த்ரம் - ஶாஸ்த்ரம் ஶாஸ்த்ரம் - ஶாஸ்த்ரம்
 ஶாஸ்த்ரம் - ஶாஸ்த்ரம் ஶாஸ்த்ரம் - ஶாஸ்த்ரம்

பாதபுண்டரம்வைத்தவர்கள் மஹாதீமியமாதீரம
 ல்லவேமஹாரிஷிகள் சொன்ன து-சக்கிராங்கனந்து
 ளசிமணிமுதலான சின்னங்களுடையவர்கள் பெரு
 மையுஞ்சொல்லுகையால் அந்தப்பெருமைகளு
 க்குமுண்டென்று ஶீடமில்லாப்புண்டரந்தரிப்ப
 வர்கள் சொல்லில் - திருமங்கலியமில்லாதபூஷணம்
 அவத்தியத்தைவிடக் குமாப்போலேபாதபுண்டர
 மில்லாத-திருமண அவத்தியத்தைவிடக் குமென்று
 பிரமாணங்களில் சொல்லியிருப்பதைத் தெரிவிக்கி

றேம் - ஶ்ரீபாஞ்சராத்திரத்தில் - ஶங்கீரணம் பா
 ஶீநம் - ஶ்ரீயாஷிஷ்ணு ரக்யம் - ஶங்கீரணம்
 ஶாஸ்த்ரம் - ஶீயாஷிஷ்ணு ரக்யம் - ஶங்கீரணம்
 ஶாஸ்த்ரம் - ஶீயாஷிஷ்ணு ரக்யம் - ஶங்கீரணம்

தமில்லாமலும் ஸ்ரீ சூரணங்கலக்ஞம்படி நடுவெயி
 டமில்லாமலுந் தரிக்குமவர்கள் தூராத்மாக்கள்
 அவர்கள் நரசமுத்திரத்தில் அழுந்திக்கிடப்பீர்க
 ளென்று பகவான் அருளிச்செய்தார் - (௩௨) அதற்
 குத்தகுதியாய் பா துமபுராணத்தில் சிவன் - ௩௩
 விசுவாசம் - ௩௪ - ௩௫ - ௩௬ - ௩௭ - ௩௮ - ௩௯ - ௪௦ - ௪௧ - ௪௨ - ௪௩ - ௪௪ - ௪௫ - ௪௬ - ௪௭ - ௪௮ - ௪௯ - ௫௦ - ௫௧ - ௫௨ - ௫௩ - ௫௪ - ௫௫ - ௫௬ - ௫௭ - ௫௮ - ௫௯ - ௬௦ - ௬௧ - ௬௨ - ௬௩ - ௬௪ - ௬௫ - ௬௬ - ௬௭ - ௬௮ - ௬௯ - ௭௦ - ௭௧ - ௭௨ - ௭௩ - ௭௪ - ௭௫ - ௭௬ - ௭௭ - ௭௮ - ௭௯ - ௮௦ - ௮௧ - ௮௨ - ௮௩ - ௮௪ - ௮௫ - ௮௬ - ௮௭ - ௮௮ - ௮௯ - ௯௦ - ௯௧ - ௯௨ - ௯௩ - ௯௪ - ௯௫ - ௯௬ - ௯௭ - ௯௮ - ௯௯ - ௧௦௦ - என்று

பெருமானுடைய திருவடிகளை யெழுதுமிடத்தில்
 கோணலாயும் - விருபமாயும் - நுனியில்விரல்போ
 னபடியேவிட்டுவிடாமல்குறுக்குப்படத்திருத்தி
 கையும் - மூலமானராயா நுஜனுக்குந் திருவடிக
 ளுக்குந் சம்மந்தப்படாயல் புருவந்தெரியுப்படி
 விச்சித்தாயும் பாதமாகிய ராமநுஜனில்லாமலும் -
 பரிமளமில்லாத திருமண்தரிக்கையும்கணக்கில்
 லாததிருமண்தரிக்கையும்கணக்கில் - அதாவது கேசவாதிபல்
 னிரண்டு திருநாமங்களுக்கப்பண்ணிரண்டு திருமண
 தரிக்கவேண்டியது - அதற்க்குச்சாவதா நமில்லாவி
 டில் கேசவன் என்ற திருமணநெற்றியிலுந் தாமோ
 தரென்ற திருமண்பிடறியிலுந் தரிக்கவேண்டிய
 து - இப்படிக்கில்லாமல்நாலு - மூன்று தங்களுக்கு
 இஷ்டமானபடி தரிக்கையும்க நரசுத்தையுண்டாக்கு
 மென்று உமைக்குச் சிவன் சொன்னது பிராமண
 ளுக்குபாடமாயிருக்கும்.

(௩௩) பாதமோத்திரத்தில் - ௩௪ - ம் - அத்தி
 யாயத்தில் - ௩௫ - விசுவாசம் - ௩௬ - ௩௭ - ௩௮ - ௩௯ - ௪௦ - ௪௧ - ௪௨ - ௪௩ - ௪௪ - ௪௫ - ௪௬ - ௪௭ - ௪௮ - ௪௯ - ௫௦ - ௫௧ - ௫௨ - ௫௩ - ௫௪ - ௫௫ - ௫௬ - ௫௭ - ௫௮ - ௫௯ - ௬௦ - ௬௧ - ௬௨ - ௬௩ - ௬௪ - ௬௫ - ௬௬ - ௬௭ - ௬௮ - ௬௯ - ௭௦ - ௭௧ - ௭௨ - ௭௩ - ௭௪ - ௭௫ - ௭௬ - ௭௭ - ௭௮ - ௭௯ - ௮௦ - ௮௧ - ௮௨ - ௮௩ - ௮௪ - ௮௫ - ௮௬ - ௮௭ - ௮௮ - ௮௯ - ௯௦ - ௯௧ - ௯௨ - ௯௩ - ௯௪ - ௯௫ - ௯௬ - ௯௭ - ௯௮ - ௯௯ - ௧௦௦ -

ரென்றினுல்தரிப்பதும் நிரர்த்தகம் அதாவது பிரயோஜனமில்லையென்றபடி- திருமண்காப்பினால் பிரயோஜனமில்லாவிடில் - அவச்ய மனுஷ்ய வ்யக்ஷணம் நமஸ்கரணம். நமஸ்கரணம் தீர்த்தம் கல்பகரணம் - என்று அவனவன்பண்ணின புண்ணியபாபகன்மங்களை அவசியமனுபவிக்கவேணும் என்றும் நூறுகோடிகல்பமாணலும்பகவத்கடாக்ஷத்தாலல்லது அவைநசிப்பதில்லையென்றுஞ்சாஸ்திரஞ் சொல்லுகையால் - வாஸந வாஸமனுஷ்யம் - என்றுசுருத்சொன்னபடியே நரகம் சித்தம்.

(௩௩) பிரம்மாண்டபுராணத்தல்- அஷ்டாங்க ராஜபீஜைவ - ஶ்ய ஶவ (ஶ) மதச்சகஃ - வாஸநாஸாந்ய ஶ்ய ஶவ - சாரவநகரகம் - என்று

அஷ்டாங்கரத்தை திருமண்காப்பணியும் போது ஒருக்கால் ஜபியாதவர்களும் - அதாவது அதில் சொன்ன நமப்பதத்தை ஜபியாதவர்களும் - பவித்திரமில்லாமல்என்னையர்ச்சித்தவர்களும் - பாதமில்லாதபுண்டரத்தைவத்தவர்களும் ரௌரவநரகத்தை யடைகிறார்கள் என்றும்.

(௩௪) மரூநாக்ய ஶ்ய ஶவ - விநாஸீரக்யதாநக - நக தாபி ப்ரஸன்னஸ்யம் - ஶ்ய ஶவ - ஜ்யேஷ்டா ப்ரஸீததி என்று என்னுடையபாதாகிருதியானபுண்டரத்தை

பதுமபீடமில்லாமல் வைத்தவர்களையும் - நானொரு
 றுக்காலுஞ் சந்தோஷிக்கிறதில்லை - மூதேவிசந்
 தோஷிப்பாள் இது சத்தியமென்றும் அருளிச்
 செய்தார்.

(௩௭) பிரம்மாண்டபுராணத்தில் - யோந டார்
 யு தேமூர்யே = நூநூக் ௦ ிந்ந மூந்யு ௦ - துமூயுஜா
 மிமூ ரு தூநம் - நு: தியூயூ ஜா துலஃநம் துநூ து
 மூத் (நூ) து மிந்யு து: - நூ நூ வி = மூலாசு மூ: -
 மூந்யு = மூ மூநம் டார்யம் - நய்யு ந்யு நூ மூ
 சநம் - என்று என்னுடைய பாதாகிருதியாய் பீட
 மானராமாநுஜனுடனே யிப்போதுசொன்ன கிர
 மத்தில் யார்தரிக்கவில்லையோ அவர்களை என்னு
 டைய ஆக்கினையை அதிலநம்பண்ணின தூராத்
 தூக்கொன்று நான்தியஜித்துப்போடுவேன் —
 ஆகையால் வைஷ்ணவர்களாயும் விமலாளாயும் -
 அப்போதே சம்சாரத்தை விமோசனம்பண்ணி
 என்னையடையவேணுமென்ற ஆசையுடைய தாய்
 என்னையிச்சித்தவர்கள் சுருதி ஸ்ரீபாஞ்சராத்திர பு
 ராணங்களில் சொன்னபடியேபாதபுண்டரந்தரிக்
 கவேணுமென்று பகவான் அருளிச்செய்ததாவிள
 ங்குகின்றது.

(௩௮) பாதபுண்டரமுதலிய சின்னங்கள்வைத்
 தவர்களுடைய பிரபாவங்களைமுன்னமே பிராகு -
 அத்திரி - காசியபர் - நாரதாதிகள் அருளிச்செய்த
 போதினுமிதில் முக்கியமாய்பாதபுண்டரம்வைத்த

றுந் தாண்டிவிப்பிக்கிரூர்கள்பின் னும் நித்தியசூரிக
ளை நியமிக்கப்பட்டவர்களாய் மிருக்கிரூர்கள் - இ
துசத்தியம் என்று முன்னோர் அருளிச்செய்திருக்கி
ரூர்கள்.

(சய) பதுமபீடத்தை ராமா நுஜனென்று அ
டிக்கடிச்சொல்லுவதற்கருத்து- சென்றந் குடையா
மிருந்தாற்சிங்காசனமாம்- நின்றால்மரவடியாம்
நீளகடலுள் - என்றும்-புணையாம் மணிவிளக்காம்
பூம்பட்டாம்பூக்கும் - அணையாந்திருமாற்கரவு-எ
ன்று திருவனந்தாழ்வானவர் எம்பெருமான்
சென்றால் குடையாயும் - இருந்தால்சிம்மாசனமா
யுமிருக்கின்றதாய் ஆழ்வாரருளிச்செய்கையால் பி
ராட்டியையும்பெருமானையும்பிரதிஷ்டைபண்ணு
ம்போது பதுமாஸனத்திலேபிரதிஷ்டைபண்ணும்
படி சிற்பம்முதலியசாஸ்தரங்களில்சொல்லியிருக்
கின்றபடியே தென்னாசாரியாள் ராமா நுஜனுட
னேபிரதிஷ்டைபண்ணுகிரூர்கள் - மற்றவர்கள்ரா
மா நுஜன்சம்மந்தம்வேண்டியதில்லைபென்று பாத
பீடமில்லாமல் பிரதிஷ்டைபண்ணுகிரூர்கள்-இவர்
களுக்கு - எம்பெருமானார்சம்மந்தமில்லையென்று
பின்னாலே வசனபூருவிகமாய்ச்சொல்லுவதினாலே
விசிதமாகும்.

(சக) ஒருவிஷயத்தில் சம்சயம்வந்தால் பிரதி
தியகூடம்பிரமாணம் ஆகமாதிகளாலே நிச்சயிக்க
வேண்டும் - பிரமாணமென்ற சூருதிகளிதாலும் ஆ
கமமான ஸ்ரீபாஞ்சராத்திரபுராண வசனங்களாலு
ம் பதுமபீடமான ராமா நுஜனுடனே தரிக்கவே

ஊமென்று நிச்சயமாயிருக்கின்றது - பிரத்தியக்ஷத்தாலும் பூருவர்கள்பீடபுண்டரத்தைநிச்சயித்திருக்கிறதெங்ஙனெனெனில் - பிரத்தியக்ஷபரமபதமானகோயிலில்திருமங்கையன்னன் செய்தகங்கரியங்களான திருமதிளி லும் திருமடைப்பள்ளி- திருமடைப்பள்ளியின் கிணறு- அமுதுபாறை- சேனைமுதலியார் சந்நிதிக்கடுத்த விரசைக்கணற்றிலும் - உடையவர் நாட்டியஜயஸ்தம்பத்திலும்- பெரியபெருமாள் திருநெற்றியிலும் - ராடகோபுரத்தில்தம்பங்களிலும் அந்தஉத்திரங்களிலும்- வாஹனங்களிலும்- திருத்தேர்முதலான திருமண்காப்புக்குறியுள்ள விடங்களிலும் - திருமலையில் மனுஷியாளாலே பிரவேசிக்கக்கூடாத ஆனந்தநிலைவிமானத்திலும் பெருமாள் கோயிலில் ஆத்தான்ஜீயர் செய்தருளிய மகாமண்டபத்திலும் ஆத்தான்ஜீயர் சாஸனத்திலும் தாதாசாரியர் செய்தருளின தூற்றுக்கால் மண்டபத்தில் கூர்மத்தின்னெற்றியிலும் அழகியமணவாள ஜீயர்கங்கரியங்களான நாச்சியார் மண்டபம் திருமதிளிலும் ஆக - சஉ - இடங்களிலும் கண்டகோபாலராயன்கட்டியமதிள் அடிவாரங்களிலும் எல்லைக்கல்லிலும் திருநாராயணபுரணத்திலும் உடையவர்கங்கரியஞ்செய்தவிடங்களிலும் உடையவருடையமடத்தின் வாசற்படியிலும் - வேதபுஷ்கரணியில (தத்தாத்திரேயர்) ஸந்நிதியிலும் - அங்கேதனுஷ்கோடிவெளியில் தோரணவாசலிலும்- வாஹன மண்டபத்தில் சிலாருபமான ஆணைகளின் முகங்களினும் - அழகியசிங்கர்மலைக்குப்போறவழி

யிலுள்ள மண்டபங்களினும் - பஞ்சபாகவதீதா
 ள் க்ஷேத்திரத்திலும் - சாளக்கிராமத்தில் ஸ்ரீபாத
 தீர்த்தவாசலிலும் - வடுகநம்பிலீந்நிதிவாசலிலு
 ம் - தொண்டநூர் எரியிலும் - உடையவர் எழுந்
 தருளியிருந்த காட்டழகியசங்கர் ஸந்நிதியிலும் -
 நம்பிதம்பிரான் ஸந்நிதிவாசலிலும் - உடையவரு
 டைய அநுஷ்டானக்குளத்திலும் - நயனக்ஷேத்தி
 ரத்திலும் - அஷ்டதீர்த்தங்களின் மண்டபங்களி
 லும் - ஸாத்துக்கடாவில்பழைய அக்கிராரத்துக்
 குப்போகிறவழியில் தோரணவாசலிலும் - அகோ
 பிலத்தில் கோபுரத்வாரத்திலும் - செஞ்சியில்முன்
 கலாபத்தில் நம்பெருமாள் எழுந்தருளியிருந்தபோ
 து கட்டியிருக்குங் கோபுரபிரகாரமண்டபங்களி
 லும் - ஆழ்வார்களவதாரஸ்தலங்களான ஆழ்வார்கிருந
 கரியல்திருப்பளி-திருக்கோபுரமுதல்திருமண்காப்
 புக்குறியுள்ள விடங்களெல்லாவற்றிலும் - பேராழ்வா
 ர் அவதாரஸ்தலமான திருமயிலையில் கேசவன் - மாத
 வரூர் ஸன்னதிகளிலும் - பூதத்தார் அவதாரஸ்தல
 மான திருக்கடன் மலையிலும் - பெரியாழ்வார்
 அவர்திருமகளார் ஆண்டாள் அவதாரஸ்தலமான
 ஸ்ரீவில்லிபுத்தூரிலும் - திருமழிசையிலும் குல
 சேகராழ்வார் அவதாரஸ்தலமான திருவனந்த
 புரத்தில் ஸ்ரீபலிமண்டபத்திலும் - அதைச்சார்ந்த
 திருவாட்டாறு-திருவண்பரிசாரம் ஸ்ரீஜனார்த்தனத்
 திலும் - குல்சேகராழ்வார்காலம்முதல் அங்கே வ
 ழங்குகிற நானயங்களான வராகன்மடைகளிலும்
 திருப்பாணாழ்வார் அவதாரஸ்தலமான உறையூரி

லும் - தொண்டரடிப்பொடியாழ்வார் அவதாரஸ்த
 லமான திருமண்டங்குடியிலும் - திருமங்கையாழ்
 வார் - அவதாரஸ்தலமான திருவாலி திருநகரியிலும்
 ஆசாரியாள் அவதாரஸ்தலங்களான நாதமுனிமன்
 னூர்கோயிலில் உடையவரால் பிரதிஷ்டைபண்ணப்
 பட்ட ஸ்ரீமன் நாதமுனிகள் திருநெற்றியிலும் - அவர்
 திருப்பேரனூர் ஸ்ரீ ஆளவந்தார்கோயிலில் எழுந்தரு
 ளியிருந்த (மடமான) பெரிய நம்பி திருமாளிகையி
 லும் ஆளவந்தார் ராஜர் கஞ்செய்யும் போது வழங்கி
 னவராகன் மாடைகளிலும் - திருக்கோட்டியூரில்
 நம்பி ஸந்நிதியிலும் - திருக்கச்சி நம்பி ஸந்நிதியிலு
 ம் - (ஸ்ரீ பெருபூதூரிலும் ஸ்ரீ ரங்கக்ஷேத்திரமான
 கோயிலிலும் திருநாராயணபுரத்திலும் உடையவர்
 விபல மாயெழுந்தருளியிருக்குங்காலத்தில் எழுந்
 தருளப்பண்ணிய) உடையவர் விக்கிரஹங்களின்
 திருநெற்றிகளிலும் - ஸ்ரீ பெரும்பூதூர்கோபுர து
 வாரத்திலும் - உடையவருடைய சிஷியாளான எம்
 பார் அவதாரஸ்தலமான மதுரை மங்கலத்திலும் - கூ
 ரத்தாழ்வான் - முதலியாண்டான் அவதாரஸ்தல
 மான கூரத்திலும் முதலியாண்டான் ஸந்நிதியிலும்
 அவர் வம்சாளான கந்தாடையார்களெல்லாரிலும் -
 பட்டர் வம்சஸ்த்தர் யாவரிலும் மணவாளமாமுனிக
 ள்மடத்திலும் அவருடைய சிஷியாளான வானமா
 மலை யர்மடத்தார் அணவரிலும் - பிரதிவாதிபயங்
 கரம் அண்ணன் - கோயில்கந்தாடை அண்ணன் -
 ஏறம்பி அப்பா இவர்களுடைய வம்சஸ்த்தரும் -
 வேதாந்தசாரியர் அவதாரஸ்தலமான காஞ்சிபுரத்

திலும் - (கோயில் ஸ்ரீபெரும்புதூர் திருவெவ்
 வுளூர்) இந்த திவ்விய தேசங்களில் எழுந்தருளி
 யிருக்கின்ற வேதாந்தாசாரியர் உச்சவவிக்கிரஹ
 ங்களின் திருநெற்றிகளிலும் பாதபுண்டரமான
 ரேகைகளுண்டாயிருக்கின்றதுகள் - ஸ்ரீவில்லிபுத்
 தூரில் எழுந்தருள் யிருந்த வேதாந்தாசாரியர்
 விக்கிரஹத்துக்கும் பாதபுண்டரமுடைய ரேகை
 யிருந்தது அந்தவிக்கிரஹத்தை பீடமில்லாத்திரு
 மணிதாரிகள் பின்னப்பித்திப்போட்டார்கள்-திரு
 நாராயணபுரத்தில் வடமாசாரியாளுக்குக் குருவா
 ன ஆதிவண்சடகோப ஜீயர்திருநாட்டுக்கெழுந்தரு
 ளித் திருப்பள்ளி பித்திருக்கிறவிடத்திலும் அப்ப
 டியே திருளவ்வுளூரில் ஆதிவண்சடகோப ஜீயர்மட
 த்திலும்-பாதபுண்டர சதைஸ்தாபித்திருக்கிறார்கள் -
 ஸ்ரீரங்கத்தில் திருமங்கல கமன்னன் செய்தருளியதி
 ருமண்காப்பைக்குறித்து அவ்விடத்துநியாயாதிப
 தி நூறுதிருநகரத்திரஞ்சென்ற வடகலைஞ்சீசுவரரை
 வரவழைத்து இந்ததிருமணயாராலே செய்விக்கப்
 பட்டதென்று கேழ்விக்கேட்டு திருமங்கலயாழ்வா
 ராலேயென்று அவர்சொல்ல அவர் உங்களுக்கு கு
 ருநாளுவென்று கேழ்விக்கேட்டு ஆமென்று அந்தவ
 ளீசுவர்சொல்ல ஆகில் ஸ்ரீரங்கஸ்தலந்தென்றாசா
 ரியர்ஈளதென்று தீர்ப்புச்செய்தார் - அத்தைக்கண்
 டி(காஞ்சீபுரத்தில்பிரசித்த நூதனமாய்ப்புண்ணிய
 கோடிவிமானத்தின்பேரில் இப்போதிய-தாதாசா
 ரியாரேற்பித்தியதுபோல)த்திருக்குடந்தை திரு
 வயிந்திரபுரம்முதலான சிலதிவ்வியதேசங்களில் வ

டகலையாசாரியாள் ஒருபாதாகிர்தியாய்ப் பீடமில்
லாமல்வற்புத்தினபோதிலும் அவைகள்முன்சொ
ன்ன சுருதிஸ்மிருதி - ஸ்ரீபாஞ்சராத்திர புராணவ
சனங்களுக்கும் பூருவர்களுடைய ஆசாரங்களுக்
கும்விருத்தமென்று இந்தப்பிரமாணங்களையறிந்த
வர்கள் நினைபாதிருக்கமாட்டார்கள் - శిఖాపుణ్రం

చసూత్రంచ | సమాయా చార మేవ చ - పూర్వై

రాచరితంకుర్యాత్ . అన్య ధాపతితో భవేత్ .

என்றுசிகை - புண்டரம் - யக்கியோபலீதம் - சம
யாசாரங்களைப்பூருவர்களாலே அனுஷ்டித்தபிரகா
ரம் அனுஷ்டிக்கவேணுமென்றும் அந்நியதாசெ
ய்தவர்கள் பதிதராவர்களென்றும் பிரமாணங்கள்
சொல்லுகின்றன - கீழ் அனேகபிரமாணங்களா
லும் பாதஹீனமான திருமண்காப்பைதரித்தவர்
கள் நரகத்தை யடைகிறார்கள் என்றும் பீடமாகிய
ராமாநுஜனுடனே திருமண்காப்பைத் தரித்தவர்க
ள்விஷ்ணுவுக்கு வல்லபாளாயிருப்பார்கள் என்றும்
கோடிகுலத்தையுத்தாரணம் பண்ணுகிறார்கள்என்
றுஞ் சொல்லுகின்றோம் - இந்த ஹீதஞ்சொ
ன்னவர்களை நிந்தித்தவர்களும் இந்தபிரமாணங்க
ளின்படி தவ்வியதேசங்களில் பிரதிஷ்டிபைபண்ணி
யிருப்பதை இடித்தவர்களும் குருவின் விக்கிரஹ
த்தை உடைத்தவர்களும் அவர்களுக்குஸ்ஸஹகரி
க்கிறவர்களும் எந்த லோகத்தை யடைவர்களோ
புத்திமான்களுக்குத் தன்கடையே விசிதமாகும்-

இப்போது சொன்ன திவ்விய தேசங்களில் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் பா தபுண்டர த்தைச் சூருதிகளினும் - ஸ்ரீபாஞ்சராத்திரபுராணங்களினுஞ் சொல்லியிருக்கிறபிரகாரம் ஸ்தாபித்திருக்கிறார்கள் - அவைகளில் திருநாராடணபுரத்தில் செல்வப்பிள்ளையை உடையவர் ஜீர்த்தாரணம் பண்ணி அவ்விடத்தில் - யெ - சம்வதஸரம் எழுந்தருளியிருந்தபடியாலும் - அப்படியே நம்பெருமாள் கோயிலில் - கூய - சம்வதஸரங்களும் - அதற்கு அருகே திருவெள்ளறையில் - யெ - சம்வதஸரம்மடங்கட்டி அங்கே காலக்ஷேபஞ் செய் துகொண்டிருந்தபடியாலும் - நாதமுனிமன்றார்கோயிலில் ஸ்ரீமந்நாதமுனிகளை உடையவர் பிரதிஷ்டைபண்ணினபடியாலும் - இவ்விடங்களில் பா தபுண்டர த்தை உடையவரோ ஸ்தாபித்தருளினபடியால் முன் சொன்ன பிரமாணங்களை யறியாதவர்களும் உடையவர் ஸ்தாபித்திருக்கின்றதே வேதப் பிரமாணமென்று அறிந்துகொள்ளலாம். - இதுவரையில் திரவிடவேதம், கீர்வாணவேதத்தோபாதி அனாதிஎன்றும் - தென்கலையாருக்கேவைஷ்ணவத்வஸித்தி என்றும் - மொக்ஷத்துலிச்சைசுடையவர்களுக்குத் தென்கலையாருடைய ஸ்ரீபாததீர்த்தமே உஜ்ஜீவனமென்றும் - பா தபுண்டரந்தரித்தவர்களும் அவர்களுடைய ஸந்ததிபராளும் பரமபதத்தில் நித்தியசூரிகளை நியமிக்கும்படியையும் பாதமில்லாதவர்கள் நரகத்தையுமடைகிறார்களென்றும் -

இப்படிபாதபுண்டரந்தரிக்கும்படிசொன்னசுருதியின் அர்த்தத்தை ஸ்ரீபாஞ்சராத்திரத்தில் பகவான் - சாண்டில்லியர் - வசிஷ்டர் - நாரதர் - பிரகு - அத்திரி - காசியபர் - வியாஸர் - சிவன் முதலான பரமருஷிகளும் - வேதாந்ததேசிகளும் - அவரவர்கள் சொன்னபுராணங்களினும் சுலோகங்களினுஞ்சொல்லியிருக்கின்றார்களென்றும் - அந்தப்பிரமாணங்களின்படியே ஸ்ரீரங்காத்திவ்வியக்ஷேத்திரங்களில் குலசேகராழ்வார் - திராமங்கையாழ்வார் - ஸ்ரீயாளவந்தார்-எம்பெருமானார் முதலானவர்களும் ஸ்தாபித்திருக்கின்றார்களென்றுஞ்சொன்னோம்.

வேதாந்ததேசிகர்நாளில் பின்ன-ஸும்பிரதாயமாய்ச்சிலகிரந்தங்கள் அவர்உண்டாக்கினபோதினும் பாதபுண்டரத்தைத்தரிக்கும்படிசொன்னசுருதியை உதஹரித்திருக்கிறாரேயொழிய பாதபில்லாதபுண்டரந்தரிக்கும்படியாய் தேசிகருக்கும்பிள்ளைலோகாசாரியருக்கும் நடந்தபிரசங்கத்தில் எங்குஞ்சொல்லவில்லை.



தேசிகர்நாமருளிச்செய்தகிரந்தங்களில் மஹாதர்த்தங்களை வெளிப்படுத்தக்கூடாதென்றும் - அதற்கு அதிகாரிகளில்லை என்றும்மந்தாதிகாரிகளுக்குத்தகுதியாய்க்கர்மக்கியானபக்திகள் மோக்ஷத்துக்குபாயமென்றுஞ்செதனானுடைய முயற்

சியினாலே ஈசுவரனுடைய கிருபையுண்டாகிறதென்றுமீ - சூத்திராதிகளுக்கு மோக்ஷமடையுடையதுவில்லை என்றுமீ - இவ்விதங்களில் சிலகிரந்தங்கள்செய்தருளிஞார் - அதற்குப்பிள்ளைலோகாசாரியர் - லோகத்தார் வர்க்கவேமோக்ஷசாஸ்திரங்களை யறியாமல் (யானே என்னையறியகிலாதே யானே யென்றனதெயென்றிருந்தேன்) என்றருளிச்செய்தபடியே யான் எனதென்னுமபிமானந் தவிராமலிருக்கின்றார்கள் என்றுமீ - வேதஅத்தியயனாதிமு கத்தாலே பகவத்பலாபத்தைப் பெறுவர்களென்று ஈசுவரன் தன்னருளால் கொடுத்த பிராம்மணஜன்மத்தை அபிமானித்துக்கொண்டு விஷ்ணுபக்தர்களை இழிவாக நினைத்து அதத்தாலே, மா துராமோனி பரீகைக்ஷ பண்ணபாபத்தை யடைவர்களென்று சொன்னபடியெ நரகத்தையடையுடையதுவாகிறபடியாலும். பரமகாருணிகத்தாலேவேதவேதாந்தங்களில் அதிரஹஸ்யமாகச்சொன்ன அர்த்தவிசேஷங்களை பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீயசனபூஷணத்தில் அருளிச்செய்திருக்கின்றதை இதில்சிலது பிரமாணபூர்வமாய் பிரகாசம்பண்ணுகிறோம்.

லோகத்தாருடைய அனர்த்தத்தில் வியஸனமும் அர்ச்சாவதாரத்தில் உயிர்நிலையுண்டென்ற பிரதிபத்தியும் ஸ்ரீவைஷ்ணவர்களைக்கண்டால் பந்தகளைக் கண்டதுபோல் பிரீதியுமுண்டானால் தனக்கு பகவத்கடாக்ஷமுண்டென்று நினைக்கலாமென்று சாஸ்திரஞ்சொல்லியிருக்கின்றதாய் ஷி

டாஸனபதியான நஞ்சீயர் அருளிச்செய்தபடியால் இப்போது ஈசுவரன் நிரஹேதுககடாஷுத்தாலே ஆத்மாக்களை உஜ்ஜீவிக்கப்பண்ணுகிறானென்று சுருதிபுராணங்கள் ஆழ்வார்கள் ஐக்கியகண்டமாயருளிச்செய்திருக்க தங்களுடைய முயற்சியால் மோஷுத்தையடைகிறோமென்றும் - பிரபத்திக்கு ஸாதனமுண்டென்றும் - பிராம்மணஜன்மத்துக்கேமோஷுமுண்டென்றும் - இதரவான்த்தில் அவதரித்தபாகவதர்களை நிந்தித்தும் இவ்விதங்களில் அனர்த்தப்பட்டுநசித்துப்போவதை நினைத்து தங்கள் முயற்சியினால் மோஷுத்தையடையமாட்டார்கள் என்றும் ஈசுவரனுடைய நிரஹேதுககடாஷுதம்பெற்றவர்களுக்கேமோஷுமெளிதீனில் கிடைக்குமென்றும் - பிரபத்திக்கு ஸாதனஞ்சொல்லில் ஈசுவரன் கையெயன் என்றும் - இதரவான்த்தில் அவதரித்தபாகவதாளுக்கேமோஷுமுண்டென்றும் பிராம்மணவான்த்திலிருக்கும் பாகவதர்களுக்கு மோஷுபிரதி பந்தங்களேனகமுண்டென்றும் ஆதலால் இதரவான்த்தில் அவதரித்தபாகவதாளுடைய அபிமானத்தாலே பிராம்மணவான்த்தில் அவதரித்தவர்கள் மோஷுத்தையடையும்படி சாஸ்திரஞ்சொல்லியிருக்கின்றது முதலான சிலவிஷயங்களைத் தெரிவிக்கிறோம்.

ஈசுவரன் நிரஹேதுககிருபையால் இவ்வாத்மாக்களை உஷிக்கிறானென்று பிள்ளைலோகாசாரியரும் வேதாந்த தேசிகர் உத்தரதசையில் அருளிச்செய்தவைகளையும் பிரகாசம்பண்ணுகிறோம்.

ஸ்ரீயப்பதியானவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்

தியர்முத்தர்களாலே சேவிக்கப்பட்டு ஷஷ்யோவா

நந்தயாஜி - என்று அவர்களை ஆனந்திப்பித்துக்
கொண்டிருக்கையிலும் அவர்களைப்போல் நித்தி
யானந்தத்தையடையம்படியான பிராப்தி- லீலா
விபூதியிலுள்ள வர்களுக்கும் ஒத்திருக்கவும் இவ
ர்கள் மூலப்பிரகிரகிதியில் லயமாகிக்கிடக்கிறதசை
யில் ஈசுவரன் கிருபைபிரஸரித்து சுருதி ஸயோகா

கீநந்த - என்று அந்தநித்திய சூரிகளுடைய
கலவியில் இன்பமடையாமல்தனியிருப்பாய் - (பற்
றிலினி சனு முற்றவுநின்றனன்) என்கிறபடியே அ
வர்களிடத்திலிருக்கின்ற பற்றெல்லாம் நித்தியஸம்

ஸாரி களிடத்திலவைத்து சுருதி ஷஷ்யோவா ஸ்ரீ

யாமோஜி என்றும் - மனுஸ்மிருதியில் ஸய்வஸ்ய

ஸய்யுஷ்டி என்றுந் தம்முடைய பரமநிர்ஹே

துககிருபையாலே மூலப்பிரகிரகிதியில் ஆவேசத்து

விவரா ஷேசாஸம்ஸி. ரிஷ்யராய ஸ்வேதிசு-பூர்வ

மேவக்ய லாபுஷ்டா - ஷஸ்டி ஷாஹி ஸய்யுஷா-

என்றும் (சுந்தையினோடு கரணங்கள் யாவுஞ்சிதை
ந்துமுன்னாள் - அந்த முற்றாழ்ந்தது கண்டவை
யென்றனக்கன்றருளால் தந்தவரங்கள்) என்று

ம் கரசரணாதி அவையவங்களையும். హత్తు ౯౦౯ మ
 స్మ దసతీ చవి వేత్తు మిఠో - మా సంప్ర దీపమిర కారు
 నికొనకాతి என்கிறబடியే నல்ல త్ర తీయతయறிய

మ్బడితిరువిள క్కైకప్పోల మోక్షశాస్తிரங்களై
 యుమ్ ఇవార్కన్ పిరార్ త్తీక్కవన్ రిక్కేతిరీఱ్ఱెయ తుక
 కడాక్షిత్తాలెయొదిత్తాన్ - ఇవ్వార్ త్తత్తైత ఆ
 మ్మవార్ త్తరవిడవేతత్తల్ (ఆక్కైకయొదిత్తగిత్త
 యోనె క్రణప్పరణె) యన్దుమ్ - (అరియాతన
 వరిచ్చిత్తవత్తా) యన్దుమ్ అరుగిశ్శెయ్తార్ -
 ప్పడ్డార్ - అచిచవి శేషి త్తా ౯౯౯ యన్దుమ్ సన్సరతః.

కరణక శైబరై ఘట యతుంసయ మాన మనాః -

యన్దుమ్ పిర గయారణవత్తల్ అశిత్తాన్ కాళ్ళిడపా
 ల్లిణ్ణంగ్రుక్క్రుశ్శ సమానమాయ్ ములప్పిరకిరీక్షియిల్
 వశిత్తుక లకాణ్ణడిరుత్త ఆత్మాక్కగ్రుక్క్రు న్నశ్వర
 యన్ తన్దుడయ నిరీఱ్ఱెయ తుకకిరుపయాలె కర
 శరణమ్ ముతలాన్ అవయవంగ్కైక క్కొదిత్తా
 యెన్దురుగిశ్శెయ్తార్ - వేతాన్తతేశికరుప్పె
 రియవాశ్శామ్పిగ్గిణ్ణైతిరువొకగిల్ ఆశ్శిరయిత్తపిన్

పు - అచిచవి శేషి త్తా ౯౯౯ జంతు నపలక్య జాత ని ర్వే

కా కరణక శైబరయోగం విశరసివ్వు ష శై లనాధ క

రుణ్ణేత్వం - యన్దుమ్ అశిత్తుక్క్రు విశేషియిల్లమల్
 ఆత్మాక్కగ్గి అన్దర్ త్తప్పివయై త్తరువేంగ్కడము
 యెయ్యాన్కణ్ణిత్తమ్మయై నిరీఱ్ఱెయ తుకకిరుప

யாலே கரணகளேபரங்களைக் கொடுத்தானென்ற
 ருளிச்செய்தார்-வடகலயாரென்ற ஸ்ரீவைஷ்ணவர்
 கள் மூலப்பிரகீர்த்தியில் கரணகளேபரங்களை ஈசு
 வரன் தன்னுடைய நிர்ஹே துககிருபையால்கொ
 டுத்தானென்ற விஷயத்தில் ஸம்சயமில்லை - பின்
 பு மோக்ஷத்தை யடைகிறதற்கு ஸ்ரீஹே துகமென்
 கிற தங்கள் முயற்சியால் அடையவேணுமென்று
 வாதிக்கிறார்கள் - அப்படி தங்கள் முயற்சியால்
 மோக்ஷத்தை யடையமாட்டார்களென்றும் நிர்
 ஹே துககிருபையால் மோக்ஷத்தை யடைகிறார்க
 ளென்றும் சுருத்சொல்லியிருப்பதை தெரிவிக்கி
 றோம்.

கடவல்லி முண்டகோப நிஷித்தில் - நாயமா
 சூசுவச நேனலப்ய - நமேதயா - நவபலநாச்ய
 தேந - என்று ஈசுவரானவன் சாஸ்தராப்பியாஸத்
 தாலே லபிக்கப்பட்டவனல்லன் மேதைஎன்றகரு
 மகியான தீர்த்தாலும் வெகுசுருதமென்ற வேதத்தா
 லும் லபிக்கப்பட்டவனல்லன் - என்று ஸ்வய
 த்தனத்தால் மோக்ஷமடைகிறோ மென்றவர்க
 ளுக்கு ஒருநாளும் மோக்ஷங்கிடையாதென்று சு
 ருத்சொல்லிற்று - யமேவே ஷவ்யஸ தே தேநலப்ய -
 ஸ்ரீஹே துகமென் கிற தங்கள் முயற்சியால்
 மோக்ஷத்தை யடையமாட்டார்களென்றும் நிர்
 ஹே துககிருபையால் மோக்ஷத்தை யடைகிறார்க
 ளென்றும் சுருத்சொல்லியிருப்பதை தெரிவிக்கி
 றோம்.

வரிக்கிராணை அவனுக்கு ஸ்ரீ - ஸவகீயையான
தன்னதான - ஓஸ்ரூ - திருமேனியை - ஸ்வயல உ

கொடுக்கிராணென்று-சொல்லுகையால்-தன்னாசா
ரியர்களை பரமபதத்தைதயடைகிரார்களென்றுசுரு
துசொல்லிற்று - இந்தச்சுருதியைத்திருவாய்மொழி
யில் இரண்டாம்பத்தில் - நான்காந் திருவாய்மொ
ழியில் இரண்டாம் பாசுரத்துக்கு முப்பத்தாற
யிரப்படி வியாக்கியானத்திலும் பின்னும்நதப்ப
கவத்விஷயத்தில் அனைகவிடங்களிலு முதலூரித்தி
ருக்கின்றது - பின்னும் ஸ்ரீவசன பூஷணத்தில் -
(இவ்வர்த்தத்தை வேதபுருஷன் அடெபகித்தான்)
என்றும் அருளிச்செய்தார் - இந்தவாக்கியத்துக்கு
மணவாளமாமுனிகள் செய்தவியாக்கியானத்திலு
ம் இந்தச்சுருதியை யுதகரித்திருக்கிரார்.

இந்தச்சுருதியில் - ஸ்ரீமேவ ஸ்வயல உ ஸ்வலப்யு:

என்று இந்த ஸ்ரீவேசுவரன் எவனைவரிக்கிராணை
அவனாலேலபிக்கப்பட்டவன் - என்று சொன்னப
டியே ஆழ்வார் திருவாய்மொழியில் (அறியேன்
மற்றருள்ளனயானாம்பிரானார் - வந்தேயருள்
செய்வார் செய்வார்கட்குந் து) என்றுதான்
கிருபைசெய்யப்பட்டவர்களுக்குஉகந்துவறுமெ
யருள்செய்வொன்றருளிச்செய்தார் - இதர்க்குவெ
தாந்ததேசிகர் புருவதசையில் (செய்வார்கட்கென்
றது) பிரபத்திசெய்யப்பட்டவர்களுக்கென்று அ
ர்த்தம் அருளிச்செய்தார் - அதர்க்குப் பிள்ளை

லோகாசாரியர் (ஸ்ரீவசன பூஷணத்தில்) அப்போது
வறிதேயென்ற விடஞ் சேரா தென்று கண்டித்துப்
போட்டார் - பின்னும் வாத்தேசுரி அழகியமணவா
ளஜீ பர் செய்தருளிய அஷ்டாதசஸம்வாதம் - என்
ற கிரந்தத்தில் இந்தகட்சிக்கு - ப்ரியசுயைவஹி
வரணியூயுயு - என்று ஈசுவரன் ஆத்மாக்களி

டத்தில் பிரியதமத்வதீனாலே அதாவது அத்யந்
தங்கிரூபையாலே வரிக்கத்தக்கவரூபாகிரூன் என்
று சொல்லுகையால் இந்தச்சுருதிக்குந்தேசிகர்சொ
ன்னது விரோதமென்றருளிச்செய்தார்.

இப்படி சுருதியின்கருத்தையும் இன்னம் அடி
யில் விவரிக்கிறபுராணங்களின் கருத்தையுந் தெரி
வித்தபின்பு அந்தத்தேசிகர் தாமே தென்றாசாரியர்
கள் ஸம்பிரதாயத்தில் பிரவேசித்து (சங்கல்பசூரி
யோதயம்) என்றகிரந்தத்தில் - மிதங்கலஹாலுநா
விஷ்ணுவி லீலாயா - பரிபுஷாணகாதுகஃசுரு
தபாரவச்யஃ ச்ருஹஃ - ஸ்ய லக்ஷணமும் மீஸுக்யு
லக்ஷணசூத்ரம் - ஸுணாக்ஷணலிபிசு மூதுபனி வா
தீநஃவாதிநஃ - என்று எம்பெருமானுக்கு லீலைஎன்
றுந்தைய என்றும் இரண்டிஸ்திரிகள் - இவர்களில்
தைய என்றவளிடத்தில் பிரசித்தமானபாரவசியத்
தையுடைத்தாய் - தம்மால் யாராரக்ஷிக்கவேணு
மென்று லக்ஷியம்பண்ணுகிரூனே அந்த ஆரம்பத்
தில் குணக்ஷணலிபிக் கிரமத்தில் - அதாவதுபுழுக்கு

நித்ததை எழுத்தாக்ஞவாராப்போலே அக்கியான
 ககிர்தங்களை க்கல்பித் துத்தன் சமீபத்தை யடையும்
 யடிபண்ணுகிறவன் எனையும ரக்ஷிக்கக்கடவன் எ
 ன்றருளிச்செய்தார் - இப்படி கீர்வாணவேதத்தி
 லுந் திரவிடவேதத்திலும் அடியில்விவரிக்கிறபுரா
 ணங்களிலுஞ்சொன்னவர் த்தங்களைத் தேசிகர்திருவு
 ள்ளம்பற்றி நிர்ஹே துககிருபையால் ஈசுவரன் ஆ
 த்மாக்களை ரக்ஷிக்கிறானென்று அருளிச்செய்தப
 டியால் ஸ்ஹே துகத்தால் அதாவது தங்கள்முயற்
 சியால் மோக்ஷமடைவார்கள் என்றபக்ஷத்தைதேசி
 கரும்முன்னமே கண்டத்திருக்கிறார் - முன்சொ
 ன்னசுருதியின் கருத்தைப் புராணங்களில் சொல்லி
 யிருப்பதையுந் தெரிவிக்கிறோம்.

ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் - ஶ்வம் சம்ஸ்ய ஶி சக்ர ஸீ -
 ஶ்ராம்ய மானேஸ்ய கர்நு ஶிஃ - ஜீவீதுஃ ஶாகு ஶ்வீஸீஃ -
 க்ய ஶாகாயு ஶஜாயு ஶீ - என்றுஇந்தப்பிரகாரம்
 ஸம்சாரமாகிற சக்கரத்திலே தங்கள் கர்மங்களி
 னாலே சுழன்றுகொண்டு துக்கங்களிலே வியாகூ
 லப்படுகிற ஜீவனிடத்திலே விஷ்ணுவினுடையநிர்
 ஹே துககடாக்கமுண்டாகிறதாய் ஸ்ரீபராசர பக
 வான் அருளிச்செய்தார்.

மற்றொருபுராணத்தில் - சூர்ஷ ரஸ்ய சஸாவஃ
 கஃ - யது ஶ்ய ஶுச்ய ஶந்த ஶா . விஷ்ணு கலாகும
 ஶீ கம் , அஶிமுக்ய ஶஸாலி க்ஷீ - ஶ்ய ஶா ஶ ஶா ஶீ

சூ. - ஸ்ய சார்ய ஸ்ரீ ஸீஷ வஃ - என் றுநகவர

னுக்கு ஸௌஹார்த்தகுணமென்றொரு மஹாகு
 ணமுண்டி - அதாவது சாஸ்திரபரிசயம்பண்ணாத
 துஷ்ட இருதயத்தையுடையவர்கள் விஷயத்தில்
 மடிமாங்காயிடுவாராப்போலும் புழுக்குறித்ததை
 எழுத்தாக்குவாராப்போலும் ஒருவன் பேசும்
 போது கிராமத்துக்குந் திவ்வியதேசத்துக்கும்-
 பகவன்மைத்துக்கும் மனுஷியன்பேருக்குந் தா
 ரதம்மியமறியாமல் சொன்னதுபோலொத்தது
 களைப் பிடித்து என்னுரைச்சொன்னாய் - என்
 பேரைச்சொன்னாய் - என்னடியார்க் கொதுங்
 க நிழல்கொடுத்தாய் அவர்கள் விடையைத் தீர்த்
 தாய் என்றுமாப்போலே சிலவற்றை யேறிடுகிற
 குணங்கள் அந்தக்குணத்தினாலே யாதுருச்சிகம்பி
 ராஸங்கிகம் - ஆனுஷங்கிகம் என்ற அக்கியான சு
 கிர்தங்களைக்கல்பித்து - பொன் வர்த்தகன் பொன்
 னையுரைக்கல்லிலே யுரைத்துமெழுகாலே திரட்டி
 ஆபரணமாக்குமாப்போலே அனேகம் ஜன்மங்க
 ளில் முன்சொன்னபடியேகற்பித்து ஒரு ஜன்மத்
 தில் ஜாயமானகடாஷ்டமென்று ஒருகடாஷ்டஞ்செ
 ய்து - அத்தாலே அத்வேஷத்தையுண்டாக்கி - அ
 தாவது பகவத்பாகவதவிஷயமென்றால் துவே ஷி
 யாதகுணம் - அதற்குப்பின்பு ஆபிமுக்கியத்தை
 யுண்டாக்கி - அதாவதுபகவான யாகிரயிக்கையில்
 இச்சை - அதற்குப்பின்பு ஸாத்வீகாருடைய ஸம்
 பாஷ்ணத்தையுமுண்டாக்கி - அதற்குப்பின்பு ஆ
 சாரியப்ராப்தியையு முண்டாக்குகின்றெனன்றுதெ

ளிவாகச் சொல்லுகையால் வேதவிரோதங்களாய்
வாதிக்குமவர்கள் அந்தஜாயமானகடாஷம் பெரு
தவர்களென்று அறிந்துகொள்ளலாம்.

மாரீக்கண்டேயபுராணத்தில் - ஜாயமாநஃ

புருஷம் - யம்ஸ்யே ந்நுசூநஃ - ஸ்வே க்ஸ்யுவி
ஷ்ய - ஸ்வை மோஷு"ஃ - என்றுபிறக்க

ப்பட்டசுவை எந்தமதுகுதனனூலேபாரீக்கப்படு
கின்றதோ அந்தச்சுவை ஸாத்வீககுணத்தையுடைய
விசேஷ கியானத்தையும் மோஷுத்தல்நீதையும்
உடைத்தாயிருக்கின்றதென்று மாரீக்கண்டேயர்
சொன்னார்.

காருடபுராணத்தில் ஸ்ரீரங்கமாஸூத்மியத்தில் அ
சுவத்தீர்த்தபிரபாவத்தில் - ஸ்வை ஸுக் க்ஷு
ந - மூஷ்யே நமஃஸு மூ - அசூர்யவிஷயா
ஷ - ஸ்வயம்ஸு வம்ஸு பரஃ - என்று என்னுடைய
நிரீடேய துக கடாஷத்தினூலே ஆசாரியவிஷய
காரத்தை யடையுட்படிபண்ணுகிறேன் - என்று
பகவானுள் சொன்னபடியே ஆழ்வாரும் - திர
விடவேதத்தில் மயர்வறமதிநல மருளினை என்
றுங் - நமவே வந்துய்யக்கொள்கின்ற நாதன் எ
ன்றும் யானொட்டி யென்னுள்ளிருத்தவமென்
றிலன் தானொட்டிவந்தென் றணிநெஞ்சை உள்
சித்தா னொட்டி நின்றென்னுயிரிற் கவந்தியல்
வானொட்டிமோ யினியென்னை நிகழ்க்கவே என்
றும் - கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கி

ன்றோர் - எண்டானுயின்றியேவந்தியலுமா-றுண்
 டானையுலகேமுமோர்முவடி-கொண்டானைக்கண்டு
 னைநீயுமே என்றும் - மாறிமாறிப்பல்பிறப்பும் பி
 றந்தடியை யாடந் துள்ளந்தேறி-பீறிலின்பத்திரு
 வெள்ளம்பான்முழ்கினன்என்றும்-ஆவாரார் துணை
 யென்றலை நீர்க்கடலுளமுந்தும் நாவாய்போலப்
 பிறவிக்கடலுள்நின்று நான்றுளுங்க தேவார்கோ
 லத்தொடுந்திருச்சக்கரஞ்சங்கிஞ்செய்ய ஆவாவென்
 றநள் செய்தடியே னெயிமாணை - என்றும் -
 இலசவித்தென்பையுள்மு னைககீழிருத்தமம்மா
 னை - என்றும் - உணர்விலும்பொருவனை டவ
 னதருளாலுறப் பொருட்டென - னுணர்வீனாள்
 னே யிருத்தனெனதுவுமவனதுன்னருளே - என்
 றும் - இன்றெறன்னைப்பொருளாக்கித் தன்னையெ
 ன்னுள்வைத்தான் அன்றெறன்னைப் புறம்போக்க
 ப்பணர்த்திதன்செய்வான்-சூன்றன்னதிகழ் மாட
 ன்என்சூழ்துருட்டேபரான - ஒன்றெனக்கருள்செய்ய
 வுணர்த்தலுற்றென - என்றும்இப்படி முதல்திரு
 வாய்மொழிதொடங்கிக்கடலெவலாக்ஞய்நசுவரன்
 தன் னுடையநிரீஷெறு துகடாஷைத்தாலே தம்பைர
 ஷைத்தானென்று அருளிச்செய்து இன்றைக்கு எ
 ன்னை ஒருபொருளாக்கின நீ அன்றெறன்னைப்பறம்
 பாக்கினது என்னகாரணம் - என்றுகேழ்க்க-அத
 ற்ஞ நசுவரன்மறுமொழியில்லாமல் (அமந்திரோ
 த்ஸவகோஷம்போலே) ஆழ்வாரோ அதுகிடக்கட்
 டும் - உமக்குநாங்கொடுக்கப்போகிற பரமபதத்
 தையும் அதற்குப்போகிறஅர்ச்சராதிமாரீக்கத்தை

யும் பார்க்கவில்லையோவென்று சூழ விசம்பணிமு
கில் என்ற கடைசிதிருவாய்மொழியில் அர்ச்சராதி
மார்க்கத்தைக்காட்டினான் - அமந்திரோத்ஸவகோ
ஷிமாவது கலியாணத்தில் புரோஹிதனுக்கு மந்தி
ரந்தோன்றாவிடில் மேளவாத்தியம்பண்ணச்சொ
ல்லுகை(புந்தியிற்புகுந்து தன்பால் ஆதரம்பெரு
கவைத்தவழகன்) என்று தொண்டரடிப்பொடியா
ழ்வார் - இப்படி சிருஷ்டியினுதியிலும்பின்பு ஆத்
மாபஹாரிகளாய்சம்ஸாரத்தில் வர்த்திக்கிற காலத்
திலும் ஈசுவரன் தன்னுடைய நிரஹேதுககடாக்ஷ
த்தினாலே ரக்ஷிக்கிறானென்று நினைபாதவர்கள் நீ
சொன்று திருமங்கையாழ்வார் - (மறங்கிளர்ந்த
பெருங்கடல்நீருறைந்து றைந்துபரந்தேறியீண்ட
தப்பால் - புறங்கிளர்ந்தகாலத்துப் பொன்னுலகு
மேழினைபுழுழில்வாங்கி - அறங்கிளர்ந்த திருவயிற்
திலகம்படியில்வைத்தெம்மை யுய்யக்கொண்ட -
நிறங்கிளர்ந்த கருஞ்சோதிநெடுந்தகையை நினைபா
தார் நீசர்தாமே) என்றருளிச்செய்தார் - இதனால்ந
டுவேவந்துய்யக்கொண்டானென்று அர்த்தமாமோ
வென்னில் - ஆம் - எப்படி என்னில் - முன்சொ
ன்ன சுருதிபுராணங்களின்படியாலும் ஆழ்வார் ந
டுவேவந்துய்யக்கொள்கின்ற நாதன் என்றருளிச்
செய்தபடியாலும் அவ்வர்த்தத்தையேயிவர் எம்
மையுய்யக்கொண்ட நிறங்கிளர்ந்த கருஞ்சோதி)
என்றருளிச்செய்தபடியால்நிரஹேதுக கடாக்ஷத்
தால் ஈசுவரன்ரக்ஷிக்கிறானென்று நினைபாதவர்கள்
நீசொன்று அருளிச்செய்தார்.

வேதாந்தங்களில் மோட்சத்துக்குப் பாயமாய் கரு
மகியானபக்தி - பிரபத்தி - ஆசாரியாபிமானம் -
என்கின்ற ஐந்து மார்க்கங்களை விதித்திருக்கின்ற து
கள் - இவைகளில் - கருமமாவது - யக்கியந்-தானம் -
தபசு-ஸந்தியாவந்தனம் - பஞ்சமஹாயக்கியம் -
அக்கிஷோரத்திரந் - தீர்த்தயாத்திரா - புண்ணிய
கேதத்திரவாஸங் - கிருத்ஸனஞ் - சாந்திராயணம் -
புண்ணியநதிஸ்தானம் - விரதஞ் - சாதூர்மாலீய
ம் - பலமுலஅசனம் - அதாவது பழங்கிழங்குகளா
ல்ஜீவிக்குதல் - சாஸ்திராப்பியாஸம் - ஸமாராதன
ம் - ஜபந் - தற்பணாதிபதினெட்டுவிதகருமங்களும்
அனுஷ்டிக்கை - கியானமாவது ஹிருதயகமலத்தி
ல்ஸர்வேசுவரனை சங்கசக்கரங் கிரீடமகரகுண்டல
ங்களாடனே லக்ஷ்மீஸஹீதமாய ஸாதனபுத்தியா
லே சார்வகாலமும் பாவனைபண்ணுகை - இதுகை
வல்லியத்துக்குப் பிரதான ஸாதனமாயிருக்கும் -
பக்தியாவது நல்லபுதல்வர் - மனையாள் - இல்லமாகி
யவீடு - நிலம் - மாடு - இவைகளிலிருக்கிற ஆசை
களை யெல்லாமறுத்து ஈசுவரனிடத்தில் தைலதாரா
யைப்போல அவைகளிலுண்டானபக்தியை ஒரும
டைப்படுத்தி இடைவிடாமல் நினைக்கை - இம்மு
ன்றுஞ்சாதனபுத்தியாயனுஷ்டிக்கையால் அதுவ
ருபவினோதமென்று கழிப்பார்கள் - பிரபத்தியா
வது பிராட்டியைமுன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை
யே மோகூத்துக்கு உபாயமாகப்பற்றி அவனைச்ச
ரணாகதிபண்ணுகை - ஆசாரியாபிமானமாவது பாக
வதாளுடைய அபிமானத்திலே ஒதுங்கியிருக்கை.

இவைகளில் முதல்சொன்ன மூன்றுமார்க்கங்க
 ளும் இந்திரியங்களை ஜயிக்கவேண்டும் அருமையா
 லும் - ஜயித்தாலும் வேதாந்தங்களில் - அஹம்ஸீந
 ஸு - ஐநவத யை வாஹஸுஸ்ய - என்றுநானும் என
 க்ருரியனன்று - பதவானுக்கே நான்சேஷிபுதன் எ
 ன்றுத் - இவ்வாந்த் தலைத்தீரவஷ்டாக்ஷரத்தில்நம
 பதத்திலுஞ் சொல்லியிருக்கையால் சேஷித்துவ
 ஸ்ரபுபத்துக்கு விஹோதமாயிருக்கும் - எப்படி
 என்னிலகருமங்களைச் செய்யும்போது (அஹங்கரி
 ஷ்யே) என்றுசங்கல்பித்துக்கொண்டு நான்கரும
 ன் செய்கிறேனென்று சொல்லவேண்டியகையாலநா
 ன் எனதென்ற அஹங்காரமமகாரங்களிரண்டும்-
 மோக்ஷத்துக்கு விஹோதமாகையால் இம்மூன்றை
 யுந்தியாச்சியகோடியில் சேர்த்திருக்கிறார்கள்.

மேலும்சுருதியில் நக்ரூண - நசுரூண - ட
 னீந - ஶ்ய ஶுந ஶீலந்ய ஶீலந்ய மானஸுஃ என்றுக

ருமத்தினாலும் புத்திராலுந் - தனத்தினாலும்மோ
 க்ஷத்தை யடையமாட்டான் இவற்றைவிடுகையா
 லேயே அமிர்தமான நித்தியத்துவத்தை யடைகி
 ருனென்று சுருதிசொல்லிற்று.

இம்மூன்றுமார்க்கங்களையும் ஸ்ரீ கீதையில் கண்
 ணன் ஒன்றுக்கு ஆறு அத்தியாயங்களாக மூவாறு
 பதினெட்டு அத்தியாயங்களாலே அர்ச்சுனனுக்கு
 பதேசித்தான் - இதைக்கேட்டு இந்திரியங்களை ஜயி

த்த மஹாநாடிகளில் - தலைவனான - அர்ச்சனன் -
 சஞ்சலம் ஸீமநஃக்ய ஸ்ரீ என்று ஓய்வாமி எனம
 னது சஞ்சலத்தோடு கூடானதாயிற்றே இவைகளை
 நான் அனுஷ்டித்துத் தலைக்கட்ட வல்லேனெவன்
 றுசோகித்தான் - தன்னையிச்சித்த ஊர்வசிக்ருவயி
 ற்றகக்கீன்றுகாட்டி இந்தமாம்ஸத்தை யேனிச்சிக்
 கிரயென்று முறைகூறினவனாகளும் இந்திரிய
 ஜயம்பண்ணி யனுஷ்டிக்க மாட்டேனென்றான் -
 அதன்பேரில்கண்ணன் - சர்வ ரூப்ய சமம் ஷு
 யாச்சு ஸாமேபரமம் வச - லக்ஷ் சீமேக்ய ஹ
 தே - சஞ்சலம் ஸீமநஃக்ய ஸ்ரீ - என்றுவேதத்தில்பர
 மரஹஸ்யமாயிருந்துள்ள பிரபத்திநிஷ்டையை
 யுபதேசிக்கிறேன் என்று சர்வ ஹ்ருவ சரித்ய ஜ்ய -
 மாமேகஞ்சரணம் - என்றுகீழ்ப்புகினெட்டு அத்
 தியாயங்களில் சொன்னகரும கியான பகதி யோக
 ங்களை நன்றாகவிட்டு என்னையொருவனையே சரண
 மாகவடையென்றும் நான் உன்னுடைய ஸமஸ்தபா
 பங்களில் நின்றும் விடுவித்துமோக்ஷவீட்டைத்தரு
 கிறேன் பயப்படாதே என்றும் முன்சொன்னகரு
 தியின் அர்த்தத்தை அருளிச்செய்தான்.

புராணத்தில் யுமோவெ வஸ்ய ஸ்ரீ ராஜ - யுஸ்தவ
 ஷப்ய ஸிஸ்தி சஃ - தேநசீத விவாதஞ்சீத் - மாஹோ
 மாஸுரோஹம் - என்றுபிரம்மருத்திராதிதிரிய

மித்து உன்நீருதயத்திலிருக்கும் ஸ்ரீமந்நாராயண
 னுடைய சொத்தானஉன்னை நான்என்னதென்றுவி
 வாதம் பண்ணாமலிருப்பாயாகில் கங்கைமுதலிய
 புண்ணிய தீர்த்தங்களில்படியவேண்டாமென்றும்.
 திரவிடவேதத்தில் - ஆழ்வார் - நெறிகாட்டிநீக்குதி
 யோ என்று கருமகிபானபகதிகளைக் காட்டிஎன்னை
 நீக்கநீண்டக்கிரையோ வென்றும் - யாதானும்பற்றி
 நீங்கும்விரதத்தை நல்லிடுசெய்யும்) என்றுகருமா
 திடபாயங்களைப் பற்றிநீங்கும்விரதத்தையனுஷ்டி
 க்கிரார்களென்றும் அருளிச்செய்தார்சள். நம்மாழ்
 வார்(மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோ மாநிலத்
 தெவ்வயிரிக்குஞ் சிற்றவேண்டா சிந்திப்பே யமை
 யுங்கண்உர்களந்தோ) வென்றுசிற்றுதல்திறுதலா
 ய் அத்தால்பெருக்கஒருவியாபாரம் பண்ணவேண்
 டாம். அதாவதுகருமங்களிற் சேர்ந்த தபசமுதலா
 ன வியாபாரங்களைச் செய்யவேண்டாம் சிந்திப்
 பேயமையு மென்றருளிச் செய்தார் - இதற்க்கு
 வியாக்கியானமாய்த் திருமங்கை யாழ்வார் (உன்
 வாடவுண்ணு துயிர்காவலிட்டிவுடலில் பிரியாப்
 புலனைந்து நொந்து தாம் வாடவாடத் தவஞ்
 செய்யவேண்டாத மதாவிமையோருல காள்கிற்பீ
 ர் - தில்லைத்திருச்சித்திர கூடஞ்சென்று சேர்மின்க
 ளெ) என்று பரம பதத்தைத்தங்கள் சுவாதீனமா
 யானுமிச்சையை யுடையவர்கள் சீரம்வாடும்படி
 யுண்ணாமல் பஞ்சேந்திரியங்களைக் காவலிலிட்டித்த
 வஞ்செய்யவேண்டாந் - தில்லைத்திரு சித்திர கூடஞ்
 சென்றுசேர்மின்கள் என்றருளிச் செய்தார். பெரி

யாழ்வார் (புந்தியால்சிந்தியாதோத்யுருவெண்ணு
ம் அந்தியாலாம் பயனங்கென்) என்று உடமைநா
ன் என்றும் உயிராவுடையான் ஈசுவரனென்றும்
மனதில்சிந்தியாமல் வேதங்களை யோதுவதினாலும்
ஜபம்பண்ணுவதினாலும் பிரயோஜனமில்லை என்ற
ருளிச்செய்தார்.

ஆசாரியாளில் அருளாளப்பெருமாளெம்பெருமா
ளார் கியான ஸாரத்தில் (தீர்த்தமுயன் ருபுவதுஞ்
செய்தவங்கள் செய்வனவும் பார்த்தனைமுன்காத்த
பிரான்பார்பதன்முன்-சீர் துவரை. மன்னனடியோ
மெண்ணும்வாழ்வு நமக்கீயந்ததார்ப்பின்யென்னகு
றைவேண்டிமினி. என்றுபுண்ணியதீர்த்தங்களில்மு
யன்று ஆடுகிறதுந் தபசுகளைச் செய்வதுமீ அர்ச்ச
னைக்கண்ணன் பார்ப்பதன்முன் - கண்ணனுக்க
டிமைஎன்றவாழ்வு நமக்குக்கிடைத்தபின்பு என்ன
குறைஎன்றும் - வேதாந்ததேசிகர் (ஆறுநீரிலமர்
வதுஞ்ஜபமதில்மவுனம ஸ்ரோமம் விருதங்கந்
தைசனருள்வொ ஹிருதயமேமாயனஸவிக்னைர்
முமுஃ - ஸர்வந்தத்பிரயமாக விட்டவனையேதஞ்ச
ம்புகுந்தால்வன் பூனைதன் சிசுவைக்கிரஹிக்கு
மதுபோல்தானெ நகிரண்ணுதிகம். என்றுஇவரும்
அப்படியே புண்ணியனது புண்ணியதீர்த்தங்களில்
அமர்வது ஜபம் மவுனம் ஸ்ரோமம் பிரதங்களால்
பிரயோஜனமில்லை ஈசுவரன் இத்தால் அறுள்செய்
யான். விக்கினங்களைப் பண்ணுவான்எல்லாமவனுக்
குப்பிரியமாகவிட்டவனையே தஞ்சம்புகுந்தால்அ
வன் பூனைதன் சிசுவைக்கிரஹிக்கிறதுபோல தானெ

அங்கீகரியானொ இத்தென்னவாச்சரியம். என்றருளிச் செய்தார். ஈசுவரனுக்குப் பிரீதியாக விடச்சொன்னதின் கருத்து தொண்டரடிப் பொடியாழ்வார் (உன்கடைத்தலையிருந்துவாழுஞ் சோம்பரையுக்கதி) என்று உன்தலைக் கடையிலிருந்துவாழப்பட்ட பிரபன்னானையுக்கிராய் என்றருளிச் செய்தபடியேயிவருமருளிச்செய்தார் - தேசிகர்பாசுரத்திலுமின்னமவர் அருளிச்செய்த சுலோகங்களிலும் பூனைதன் சிசுவைக் கிரணிக்கின்றதுபோல கிரணிப்பன் என்றும்- புழுக்குறிதத்தை எழுத்தாய்கிரணிப்பாரைப்போல அக்கியான சுகிர்தங்களைக்கற்பித்து தன்னையடைவிப்பிக்கிரானென்றுமருளிச்செய்கையால் தேசிகர் தென்னாச்சாரியர்களுடைய ஸம்பிரதாயத்தையுடைவொன்றுகல்விமான் கருக்குவிசைமாரும்.

இப்படிசுருதிகளிலும் இதிறாஸமான ஸ்ரீகீதையிலும்-புராணங்களிலும்-ஆழ்வார்களும் ஆசாரியாரும் கருமகியானபக்தியோகங்கள் ஸ்வரூபவினோதமாகையால் பகவானுக்கு அணிவீடமாயிருக்குமென்றருளிச்செய்தபடிால் லோகாசாரியர் ஸ்ரீவசனபூஷணத்தில்- (பிராபகாந்தர பரித்யாகத்துக்கு அக்கியானாசக்திகளன்று ஸ்வரூபவினோதமே பிரதானவேறு) வென்றருளிச்செய்தார் - திருமந்திரத்தில் மத்திமபதத்தையும். பிரதமபதத்தையும். விசாரித்தவர்களுக்கு அவர் அருளிச்செய்த துசரியென்றதோன்றும்-பின்னும் தேசிகர் (ஈசனருள்வனொ) வென்றருளிச்செய்தபடியால் தங்கள் முயற்சியால்

மோக்ஷம் அடைகிறோமென்று சித்தாந்தம்பண்ணுகிற பா தமில்லாத புண்டரமுடையவர்களுக்கு நக வரனுடைய அருள்கிடையாதென்றும் அத்தால்வர்கள் மோக்ஷ மடையார்களென்றும் விசிதமாகும்.

ஆனால் வேதங்களில் கருமாத்விபாயங்ளை விதித்திருக்கின்றதே என்னில் - அப்போது - சுருதி -
 संननाभिरन्यैः - என்று சாஸ்திர விசுவாஸ த்துக்காக (சேனைவிதி) என்கிற அபிசாரக் கிரமத் தைவேதத்தில் சொன்னதென்று அந்தசூனியவி த்தையையுஞ் செய்யலாமே அந்தசூனிய த்தைச் செய் து ஒருவனைக்கொன்றால் கோடி ஜன்மங்கள் நாயாய்ப்பிறப்பென்று சுருது சொன்ன துபோல் கருமங்களை விதித்து அத்தால் மோக்ஷத்தையடை யமாட்டா என்றும் அந்தவேதமே சொல்லியிருக்கின்றது.

இன்னமும் சுருதியில் - **स्यो षष्ठ्यै मेन स्य**
 का न्योऽयै च என்று ஸ்வர்க்கத்திலிச்சையுடைய வர்கள் ஜோதிஷ்டோமத்தினால் யஜிக்கக்கடவர்களென்று சொன்ன வாக்கியத்தில் நம்பிக்கைபிறக்கக் குடலாக முன்சேனைவிதியை சொல்லித்து-அந்த சுருதி தானே - **संननाभिरन्यैः** **स्यो षष्ठ्यै** **का न्योऽयै च** -

என்று அந்த ஜோதிஷ்டோமத்தினால் லுண்டான புண்ணியம் நசித்துப்போனால் மறுபடியும் பூலேகத்தில் பிறக்கின்றென்று சொல்லித்து - இனிமீரு

தலில்லாத ஸ்தானமெது வென்றுவிசாரித்தவர்களு
 க்குசுருதி - நவநவநவநவ - என்றும் (மீட்சி
 யின்றிவைகுந்தமாநகர்)என்றும்மீளுதலில்லாதஸ்ரீ
 வைகுண்டமென்று உபயவேதங்களினுஞ்சொல்லி
 யிருக்கின்றது - இவ்வர்த்தத்தை லோகாசாரியர் -
 (இதுதான் பூர்வ விஹிதஹிம்ஸைபோலேவிதிநி
 ஷேதங்களிரண்டுக்குங் குறையிலலை - அத்தைசாஸ்
 திரவிசுவாஸத்துக்காகவிதித்தது - இத்தைஸ்வரூபவி
 சுவாஸத்துக்காக விதித்த) தென்றருளிச்செய்தார் -
 அதுஎன்றது சேனைவிதி - இதுஎன்றது - கருமாத்ரி
 உபாயங்கள் - அது(தொல்புரையென்றும்இதுமற்
 மஸ்பரிசையென்றும்) அருளிச்செய்தார் - சேனைவி
 திதேஹுத்தைக்கொல்லும்இந்தக்கருமாத்ரி உபாய
 ங்கள் அஹங்காரங்களுடனே கூடினதாகையால்
 இது ஆத்மாவைக்கொல்லுமென்றருளிச் செய்தா
 ர் - அத்தைப்பற்றி (ஸந்நியாசிமுன்புள்ளவற்றைவி
 மொப்போலே இவ்விளவு பிறந்தவன் இவற்றைவி
 ட்டால் குற்றம்வாரா) தென்றருளிச்செய்தார் - அ
 தாவது ஸந்நியாஸி யாஸ்ரமத்தில் பிரவேசித்தவர்
 கள் பரப்பிரம்மத்தினிட திருவடிகளில் பரநியாஸ
 ம்பண்ணி அதற்குமுன்புள்ள பிரம்மசரியங் - கிர
 ஹஸ்தாஸ்ரமங்களில்விதித்தகருமங்களைத்தியாஜி
 யம்பண்ணவேணு மென்று விதித்திருக்க மீசப
 போலே பிரபன்ராஸ்ரமத்தில் பிரவேசித்தவனுக்கு
 கருமக்கியானபக்தியோகங்களில்விதித்தவைகளைந
 ன்ருகவிட்டவனுமென்றுகண்ணன் ஸ்ரீகீதையில்

பரிஷீகாரமாயருளிச்செய்தான் - அத் தையே ஆழ்வா
ர்களும் பிள்ளைலோகாசாரியரும் வேதாந்தாசாரிய
ரும் அருளிச்செய்தார்கள் -

பிரபத்திநிஷ்டையாவது - ஸ்ரீ சூ னாய நா டு
நா - விநா னாய சதுஷ்டு னா - டர்யு ஸ்நா ஸ
நாய - ஸ்நா வாயு ஸ்நா - என்று வேதங்
ளில் சொன்ன விசேஷ தர் மத்தை ஸ்தாபனம் ப
ண்ணுவதற்கு யுகந்தோ றும் யுகந்தோ றும் அவதரி
க்கிறேனென்று சொல்லிச் சேனைகளுடைய தூளு
களாலே தூஸரிதமான திருக்குழலையுந் தேருக்குக்
கீழே நாற்றின திருவடிகளுமாய் நின்ற ஸார த்தியவே
ஷித்தோடே - நாமேக் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ - என்று கீழ்ப
தினெட்டு அத்தியாயங்களில் சொன்ன கருமகியா
னபக்தியோகங்களை னன்றாக விட்டு என்னை யொரு
வனையே சரணமாக வடை என்று தாயானவள் முலை
க்கடுப்பாலே பாலைத்தறையிலே பிச்சுமாட்டு போலே
ஆத்மாக்களுடைய அனர்த்தத்தைக் கண்டு ஸ்ரீ ஸ்ரீ
மாட்டாமல் அவர்களுடைய உச்சிவனத்துக்குக் கி
ருஷிசெய்ய அவதரித்தவ னாகையாலே கிருஷ்ண
னென்று பேர்படைத்துத் தன் திருவடிகளைக் காட்
டி இத்தைச் சரணமாக வடை பிச்சு னன்று பதே
சித்தது எதுவோ அதுதான் பிரபத்தி என்று பேர் -
நாமேக் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ - என்று கண்ணன் அருளிச்
செய்தது பிரம்மருத்திராதிகளை யொழிந்து என்
னை யொருவனையே சரணமாக வடை என்பது கண்
ணனுடைய கருத்தென்று பாதமில்லாத் திருமண

தாரிகள் அர்த்தஞ்சொன்னார்கள் - அதுசரியாகமா
 ட்டாது - அந்தசுலோகத்துக்குக்கீழே கருமாதி உ
 பாயங்களை யுபதேசித்து அதுசெய்துதலைக்கட்டவ
 ரிதென்ற அர்ச்சனைப்பார்த்து அவைகளை நன்றா
 க விட்டென்னை யொருவனையே சரணமாகவடை
 என்று சொல்லுகிறபிரகரணமாகையால். இதர தே
 வதைகளுடைய பிரஸங்கமில்லாமையாலும் கரு
 மாதியுபாயங்களை நன்றாகவிட்டென்னை யொருவ
 னையேபற்றென்று சொன்னதற்கு விரோதிக்கிறப
 டியாலும் அதுசரியாகமாட்டாது - பிரபத்தியா
 வது (பகவத்பிரவர்த்த விரோத ஸ்வப்பிரவர்த்தநி
 வர்த்திபிரபத்தி:) என்றுபேர் - அதாவது பகவா
 னுடைய பிரவர்த்திக்குவிரோதங்களான தங்கள்மு
 யற்சியில் நின்றும் நிவர்த்தமாகிறதெதுவோ அது
 பிரபத்தி என்றுபேர்.

இந்தபிரபத்தி நிஷ்டையைக்குறித்து சுபாலோ
 பனிஷ்த்தில் - मातृपितृभ्रातृसहो
 षुत्तुநாயண: - என்று ஸ்ரீமந் நாராயண
 ன் இவ்வாத்மாக்களுக்குமாதா- பிதா - பிராத - இ
 ருப்பிடம். இரகுகன் சினேகிதஞ்சைகையால்மோகுக
 த்துக்குபாயமும் அவனேஎன்று சுருதிசொல்லிற்
 று. பின்னும் கடவல்லி முண்டகோப னிஷ்த்தில்
 ஸ்ரீமந்நாராயணனுடைய இரண்டிதிருவடிகளை உ
 பாயமாகப்பற்றுகிறேன் என்றுசொல்லியிருக்கின்
 றது. இதற்குச்சுருதி (த்வயம்) என்ற மந்திரமாயுப

தேசிக்கப் பட்டதாசைகயால் அந்தச்சுருதியை யிதி
 வெழுதவில்லை ஆனால் இந்தபிரபத்தி நிஷ்டையுங்
 காமங்களில்சேர்ந்த தபோநிஷ்டையும் இரண்டும்
 ஒன்றாய்கணிசிக்கத்தக்கதோ இந்தபிரபத்திக்குஅ
 திசயமுண்டோவென்னில் - சுருதி - சஸ்ஸுஸ்ய ஸ

மேஷாஃ சஸ்ஸுஸு ரிஃ ஸுஸஸஃ - என்றுபரப்பிரம்
 மத்தைசுரணாகதியா யடையப்பட்டதபஸாகையா
 ல்பரனியாஸமென்ற இந்ததபஸைசிலா க்கியமென்
 றுவேதபுருஷின்சொல்லியிருக்கின்றான்-இந்தவேத
 ஸாரத்தையே கீதையில் கண்ணன் என்னையொருவ
 னையேசுரணமாகவடைஎன் றருளிச்செய்தான் - ச
 டவல்லிஉபநிஷித்தைஆழ்வார் (அகல்கில்லேனிதையு
 மென்றலர்மேன்மங்கையுறைமார்பா நிகரில்புகழா
 யுலகமுன்றுடையாயென்னை யாள்வானே நிகரிலம
 ரர்முனிக்கணங்கள்விரும்புந் திருவேங்கடத்தானெ
 புகலொன்றில்லாவடியே னுன்னடிக்கீழமர்ந் துபுரு
 ந்தேனே) என்றும்.கண்ணன் கீதையில்சொன்னவர்
 த்தத்தை (சுறிக்கொள் ஞானங்களாலெனையுழிசெ
 ய்தவமுங் கிறிக்கொண்டபிபிபிபேசிலநாளிலேய்
 தினன்யான்உறிக்கொண்டவெண் ணெய்பாலொளி
 த்துண்ணுமம்மான்பின் - நெறிக்கொண்ட நெஞ்
 சராய்பிறவித்தூயர்கடிந்தே என்று உறியிலேவைத்
 திருக்கிறவெண்ணெய்பாலைஒளித்தூண்ணும்அம்மா
 னாலெ பின்னெசொல்லப்பட்ட நெறியாகியபிரப
 த்திநிஷ்டையில் பிரவேசித்தநெஞ்சையுடையவரு
 ய்குறியென்கிற அவதானத்தினாலே எச்சரிக்கையைக்

கொண்டிருக்கின்ற ஞானயோகத்தினாலே அனைக
 கற்பங்கள் தபசுசெய்து அத்தாலடையுட்பலமான
 மோகத்ததை 'கிறிக்கொண்டு' கண்ணன் திருவடிகளை
 யே உபாயமாகக்கொண்டு 'இப்பிறப்பே' கருமதியா
 னங்களைப்போலே அனைகஜன்மங்களின்கடைசியி
 ல்லெனறிக்கே 'சிவநாளில்' முன்சொன்னவைபோலச்
 சிந்திப்பாபங்கள் நசித்தபின்பன்றிக்கே தேவராவஸா
 னத்தில் 'யெய்தினன், முன்சொன்னகருமாதிகள்மந்
 திரலோபக்கிரியாலோபங்களால் பிரம்மரக்ஷஸாய்
 ஒருவேளைபிறக்கவும் வேறு துவில்லாமல்பிரம்மாஸ்
 தரம்வாய்மடியா துபோல அடைந்தேன் என்றும்.
 (பிணக்கறவறுவகைச் சமயமுநெறியுள்ளியுரைத்த
 கணக்கறுநலத்தனை ந்தமில்லா துயம்பகவன் லெண்க்
 குடைத்தவனெறிவழிநின் றுபுறனெறிகளைகட்டுண
 க்ருமின்பசையறவவனுடையுணர்வுகொண்டுணர்ந்
 தே) என்றுஅறுவகைச்சமயங்களிலுண்டானபிணக்
 குகளறும்படியாக வேதமார்க்கத்தை விசாரித்து
 லாத்த கணக்கில்லாதகலியாணகுணங் களையுடைய
 பகவானாலே அருளிச்செய்தபிரபந்தநிஷ்டையில்வி
 சுவாஸமுண்டாய் ஸ்திரமாகவிருந்து அதற்குப்பிற
 னெறிகளாகிய கருமதியான பக்தியோகங்களாகிற
 களைகளைவேரோடெகல்லியெடுத்திஅதாவதுயவ
 ற்றைநன்றாகவிட்டு அவனுடைய உணர்வுகொண்டுச
 மீஸாரமென்றசமுத்திரத்தைவற்றப்பாருங்கோள்
 என்றும். தேசிகரும் - னா னா மு ஷரிஸி தேநமுநு நா
 மூ லேநலபு து ௧: - ஸத்ரா ஹேதுஸக்ய ி ஜபேநஸ

சுநாகாலபத்ய ஸேநகீபந் - வேதோஷ பஸஹஸாந
 ிநிஸாநுஃ நவஸ்யுஹித - ஸ்ய ரக்ஷயதிக்ஷிப
 ஸ்ரீ ஶுவநேநாஶஸ்ய யூநஸ்யநஃ - எண்றுவேதசாகை

களிண்முடிவில்சொல்லுகின்ற மூலமந்திரமானதி
 ருவஷ்டாஶுரத்தில் முதல்பதத்தில் சொன்னசே
 ஷீத்வத்தைதயம் - மத்திமபதத்தில் சொன்ன பார
 தந்திரியத்தைதயம் - ஆத்மாக்களுடைய ஸத்தைக்
 குஹே துவாய் ஒருக்கால் ஜபித்தால் பரமபதத்
 தைக்கொடுக்குமதான த்வயம் என்றமந்திரத்தினு
 லேகாலங்களை நகிக்கும்படிபண்ணப்பட்டும்- ௩௮

ஷ்ரீஸீவநீ ஸ்ரீஃ - என்று சுருதி சொன்னபடியே

வேதசுகரத்தில் பிரகாசிக்கின்ற ஸ்ரீபார்த்தஸாரதி
 யினுடைய கியானத்தினாலே அந்நிறஹஸியமாக
 வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற வேதாந்தஸாரத்
 தையறிந்த - ஸஹஸீஶ்ய ஸஹஸீஶ்யஃ - என்கிறபடி

யே அப்படிப்பட்டமஹாத்மாக்களுண்டாயிருப்
 பாரர்களாகில் அவர்களெனக்கு நாதராகிற துமன்றி
 யில் என்னுடையவம்சங்களுக்கும்நாதராவர்களெ
 னறருளிச்செய்தார் - திருமந்திரத்தில் சேஷித்து
 வமும் பாரதந்திரியமும்முககியமாய்ச்சொல்லிசர
 மசீலாகத்தில் அவைகளுக்குவினோதங்களான அ
 ஹங்காரமமகாரங்களோடே கூடினகருமகியான
 பக்தியோகங்களைவிட்டு என்னையொருவனையேசர
 ணமாகவடை என்றுகண்ணன ருளிச்செய்தபடியா

சூய

ல் ஸ்வயத்தினத்தால் அடைகிறோமென்றவர்களுக்கு
குதிருமந்திர ஜனிதகியானமில்லாமையால் தேசிக
ர்தென்னொசாரியான நாதாக்களென்று அருளிச்செ
ய்தபோட்த வடமாசாரியர்களுக்குந் தென்னொசாரி
யாள் நாதராகக்குறையிலலை - இதற்குமாறு சொல்
லில் தேசிகர்களுத்துக்கு தூரப்பட்டவர்களாவர்கள்.
இந்தசுலோகத்தில் எங்களுக்கு சம்மந்தமுண்டு அ
த்தால் தேசிகர் ஸம்மந்தமுண்டென்றால் அப்போ
து அவர்கள் தங்களை தென்னொசாரியஸம்பிரதாயஸ்
தர்களென்றெகருதவேண்டியது -

தென்னொசாரியாள் ஒரு ஆவர்த்திசரணாகதிபண்
ணால் வட ஆசாரியாள் நாங்கள் மூன்று ஆவர்த்தி
சரணாகதிபண்ணுகிறோம் - அத்தால் நாங்கள் மோக்ஷ
மடையேறு துவுண்டென்று சொல்லும்பகூடி த்து
ல் - அந்தபிறபத்தியை சாதனமாக நினைக்கையால்
அனேகம் ஆவர்த்திசரணாகதிபண்ணினாலும் மோ
க்ஷமடையமாட்டார்களென்றும் ஒரு ஆவர்த்திசர
ணமடையவேணுமென்றும் பிரமாணங்கள் சொ

ல்லியிருக்கின்றது - சக்யநீவசு சந்நாய - ச வா
ஸ்தி சந்நாய ச தே - அபயம் ச ர்ய ஶு ச தே ஶ்ய - ச ச
ஷ்ய ச ர்ய சம்ஸு - என்று ஒருக்கால் சரணாகதி
பண்ணினவர்கள் பொருட்டுகருதியில் - அந்நி
யம் ச ஶ் சந்நாய - என்று பகவானையடைந்தவர்க
ள் அபயத்தை யடைகிறார்கள் என்று சொன்ன

படியேய அபயத்தைக்கொடுக்கிறேன் அதுஎனக்கு
விரதம் என்றருளிச் செய்கையால் தென்னாசாரி
யாள் ஒருகால் சரணாகதிபண்ணுவதினாலே மோ
கூடமடைகிறார்கள் என்று பிரகாசமாகின்றது. ஸ்ரீ

பாஞ்ச ராத்திரத்தில் - விஃ பரமவிஹா னே ஸ்ரீ

உரஃ ஸௌஹாரீ - விபரஃ யேஷுந்யவாஸ்ய - ஸ்ரீ

ஹாயஸாதகம் - என்று சித்தான ஆத்துமாவுக்குப்

பரமசித்தான ஈசுவரன் லபிக்கும்போது இவன்பண்
ணுகிற பிரபத்தி உபாயமாக மாட்டாது என்றும் -
மோகூதசையிலிசுவர னிவனைப்பெற நினைக்கும்
போது இவனுடைய பாபங்கள் பிரதிஷேதிக்க மாட்
டாதென்றும் அதாவது தடங்கல் செய்ய மாட்டா
தென்றும் பகவானருளிச் செய்கையால் தென்னாசா
ரியாள் பிரபத்தியை சாதனமாகக்கருதுவதில்லை. இவ்
வர்த்தத்தை லோகாசாரியர் (இவனவனைப்பெற நி
னைக்கும்போது விவன் பண்ணுகிற பிரபத்தியும் உ
பாயமன்று அவனிவனைப்பெற நினைக்கும்போது
பாதகமும் விலக்கன்று) என்றருளிச் செய்தார் - இ
ந்த ஸ்ரீ பாஞ்ச ராத்திர பிரமாணத்தால் வட ஆசாரி
யர்கள் பாபங்களைக் குறித்து பிராயச்சித்தம் பண்
ணிக்கொள்ளுவது தியாச்சியமாய் விட்டுது. பிரா
யச்சித்தம்பண்ணுவதற்குப் பிராயச்சித்தம் பண்
ணவேணுமென்று சொல்லுகிற பிரமாணங்களைப்
பின்னாலெலவிவரமாய்ச்சொல்லுகிறோம்.

பிரபத்தியை ஸாதனமாக்கினால் ஈசுவரன் ரகூடிக்

கமாட்டானோவென்னில் ரக்ஷிக்கமாட்டானென்று
 ங்கைவிடுவன்என்றும் கியானஸாரத்தில் (சரணாகதி
 மற்றேரார்சாதனத்தைப்பற்றில் - அரணுகாதஞ்ச
 னைதன்சேயை - முரணழியக் - கட்டியதுவேரோ
 ற்கயிறுகொண்டார்ப் பதனமுன் - விட்டபடை
 போலவிடும்) - என்று சரணாகதியை ஸாதனமாக்கி
 னால் சகீர்க்கயிற்றைக்கண்ட பிரம்மாஸ்தரம் ந
 முவினதுபோலச் சரணாகதி நமுவுமென்றருளிச்
 செய்கையால் மூன்று ஆவர்த்திக்ருமேல்முந் நூறு
 ஆவர்த்திசாதனபுத்தியாய்சரணாகதிபண்ணினபோ
 தினும் வட ஆசாரியாள் அத்தால் மோக்ஷத்தைய
 டையமாட்டார்களென்று பிரமாணங்கள் சொல்
 லுகின்றது - இந்தபிரபத்தியை லோகாசாரியர்
 (சைதன்னியகாரியம் - ராகப்பிராப்தம் - ஸ்வரூப
 னிஷ்டம் - அப்ரதிஷேதத்தேஜாதக) மென்றருளி
 ச்செய்தார் - அதாவது ஈசுவரன் னிரஷேய துகமா
 கரக்ஷிக்கும்போது அசேதனத்துக்குந் தனக்குமு
 ண்டானவாசினோன்றவும் - ராகம்என்றபக்தியின்
 காரியமாயும் - சேஷித்துவஸ்வரூபத்துக்குசிதமா
 யும் - விலக்காமையை சூசிப்பிக்கக்காகவும் - இ
 வன் பிரபத்திபண்ணுவதென் றருளிச்செய்தார் -
 அப்படியேதேசிகரும் - **ಆತ್ಮೇಷು ಉಫಲಾಶನಸ್ಯ
 ವಿಷಯೈಃಪೃಚ್ಛನ್ನ ದೇನಾಶರಾ - ವನ್ಯಾಢೆರನ ಪೆಕ್ಷ
 ಣಾಶ್ಚ ಸುಭೃತಾಂಸತ್ಯಾ ದಿನವ್ಯಾಪಿಣಿ - ಶ್ರೀರಂ ಗೆಶ್ವ
 ರಯಾನವಾತ್ನನಿಯತತ್ವತ್ಪಾರಶಂಕ್ರೈಃ ವಿತತ್ವ
 ಯೈಃ ನತ್ವದುಪಾಯಧಿರ ಪಿಹಿತನ್ಯೋಪಾಯಭಾವಾಸ್ತು**

ஸீ - என் று - இந்தபிரபத்தியானது ஆர்த்தப்பிர
 பன்னாய அப்போதே திருவடிகளை யடையவே
 னுமென்றவர்களுக்கூச் சீக்கிரத்தில் மோகித்தை
 க்கொடுக்குமதாய் - திருப்பிரபன்னாருக்குத்தே
 ஹாவஸானத்தில் கொடுக்கப்பட்டதாய் - அக்கினி
 காரியங்களானகருமாதிகளசேதன னுடையமுயற்
 சியை யபேகித்திருக்குமதுபோலனறிக்கே அத்
 தை ஸஹ்யாதாய் - ஸ்ரீரங்கனாதா நியதமான உன்
 னுடைய பாரதந்திரியத்துக்குசிதமானதாய் - ஸ்ரீ
 ஸ்ரீ - உன்னிடத்திலேயே - ஸ்ரீ சுவாயதி - ந
 யே உபாயமென்றகியானம் - ஸ்ரீ சுவாயதி - மறைக்
 கப்பட்ட - ஸ்ரீ சுவாயதி - பிரபத்தியை யுபா
 யமாக நினைக்கின்ற அபிப்பிராயம் - ஸீ - எனக்கு
 ஸ்ரீ - ஆகக்கடவது - என்பது முன்சொன்ன ஸ்ரீ
 பாஞ்சராத்திரத்தில் பிரபத்தியுபாயமாகமாட்டா
 தென்று சொன்னதை பிள்ளைலோகாசாரியர் (வி
 ரஜ - என்ற ஸ்ரீகாரத்தில் உபாயபுத்திதவிர்க்கிற
 து) என்றருளிச் செய்தார் - அந்தகருத்தை தேசி
 கரும் மறைக்கப்பட்டிருக்கின்ற உபாயபுத்தி எ
 னகருண்டாகவே னுமென்றருளிச் செய்தார் - அ
 தாவது பிரபத்திப்பண்ணுவதை யுபாயமாக புத்தி
 ப்பண்ணுவது மறைக்கப்பட்டால் பிரபத்திக்குபா
 யமில்லைஎன்றுகருத்து - இதற்கு ஆழ்வாரும் (இசை
 வித்தென்னையென்றருளிணைக்கீழிருத்தமம்மாளை)
 என்றும் (ஆறென்னுந்நின்பாதமே சரணாகத் தந்

தொழிந்தாய்) என்றும் (அதுவுமவனதின்னருளெ) என்றும் என்னை யிசைவித்தென்கையால் சேதன னுடைய இசைவுக்குக்கிருஷிசெய்தவன் ஈசுவரன் என்றும் - அவனையே உபாயமாகவும்-இந்நன்மை அவனருளாலே யுண்டாயிற்றென்றும் அருளிச்செ ய்தபடியால் ஈசுவரனுடைய முயற்சியினாலுண்டா னபிரபத்தியை தன்முயற்சியாலுண்டானதாய் நினைத்தால் அவன்கைவிடுவனென்று அருளாளப்பெ ருமாளெம்பெருமானாரருளிச்செய்தார்.

இந்தபிரபத்தியைக் குறித்துவடவாரியர்கள் சொ ல்லுவது ஸ்ரீபாஞ்சராத்திரத்தில் - ஓநு கூல்ய ச்யு
 ஸ்கல்யம் - (வா) ஓகூல்ய ச்யு வஜநம் - ரகீஷ்ய ஓஓ
 விஷ்ய ஸாந் (வா) ஓ வரூணந்தா - ஓந் ஓயேஸா
 ஸாஸ்யம் - ஷட்யி தா ஸ ரணாநி - என்று சாஸ்த

ரங்களில்விதித்தவைகளைச்செய்தும்.விலக்கணவை கள்முழுதும் விட்டும் - ஈசுவரன்ரக்ஷிப்பனென்ற மஹாவிசுவாசமுண்டாகியும் ரக்ஷகனைரக்ஷியென் றுபிரார்த்தித்துந்தன்னுடையநெச்சியங்களைவிண் ணப்பஞ்செய்தும் இந்தஐந் துலக்ஷணங்களுண்டா னபின்பு ஆத்மநிக்ஷேபம் என்றஆத்மஸமற்ப்பண ம்பண்ணிபரணியாஸமென்ற சரணுகதிபண்ணவெ னுமென்றும்இதற்குப்பிரமாணம் - ந்யாஸஃஸம்சா
 ஸம்ஸ்யுதஃ - என்று பரணியாஸமஐந்து அங்கங்க ளுடனெகூடியிருக்கவேணுமென்றுசொல்வதற்கு

அர்த்தமி துவென்று சொன்னார்கள் - இதற்குத் தென் னூரியாள் கடலில் அலை ஓய்ந்த பின்பு முத்தூசலா பம்முழுக நினைப்பார்போலிருக்கின்றது - (மின்னி ன்னிலையில் மன்னுயிராக் கைக கென்னு மிடத்தி றையுன்னுமிநீரே) என்று அருளிச்செய்த மின்னி ன் நிலையில்லாதசரீரமாயும் - (பொய்நின்ற ஞான மும்பொல்லாவொழுக்குமழுக்குடமபும்) என்கிற படியே பொய்யான ஞானமுந் தூராசாரங்களுமு டையசரீரத்தில் மெஞ்ஞான மின்றி வினையியல்பிற் ப்பமுந்தி இருக்கையால் அவ்வைந்து முண்டாவத ற்குமுன்னமே இறந்துபோனால் (நமன் றமர்பற்றி யெத்திவைத் தெரியெழுகின்ற செம்பினாலியன்ற பாவையைப்பாவிதழுவுவன மொழிவதற்கஞ்சிநம் பனைவந்துன் றிருவடியடைந்தே னை மிசாரணிய த்துள்ளந்தாய்) என்கிறபடியே நரகம் சித்தமாகை யால் (அவகாதஸ்வேதம் போல) அதாவது நெல்லை க்குத்தவாரம்பித்துக் கொண்டால் வேர்வை தன்க டையாயுண்டாமாப்போல பரநியாசம்பண்ணிவிட் டால் பின்பு ஈசுவரன் (சார்ந்தவிருவல் வினைகளுஞ்ச ரித்தாமாய்ப் பற்றறுத்துத்தீர்ந்து தன்பால்மனம் வைக்கத்திருத்திவீடுந் திருந்துவான்) என்கிற படி யே சாஸ்தரவிருத்தமான தூராசாரங்களை பகவான் தன்கடாஷித்துறையே கழித்துக்கொள்ளுவான் என் று சொல்லிசரண கதியைமுதல்முன்னமேபண்ணு வார்கள்.

இதுவுமனறி - చితః సర్వము చిల్ల భేష ప్రప త్తిరపి నోషధిః
 విసర్వ యేతు నై నాస్య ప్ర తిష్ఠ ధాయ పాతకం - . . .

று இவன்பண்ணுகிற பிறபத்தியான பரணியாஸம்
 மோக்ஷஸாதனம் அன்றென்றும் பிறபன்னான இ
 வனுடையபாபங்கள் மோக்ஷபிரதி பந்தகம் அன்
 றென்றும் அந்தஸூபாஞ்சராத்திரத்தில்தானெசொ
 ல்லுகையால் லோகாசாரியர் (இவன் அவனைப்பெற
 நினைக்கும்போது இவன் பண்ணின பிறபத்தி யுபா
 யம் அன்று அவன் இவனைப்பெற நினைக்கும்போது
 பாதகாதிகளும் விலக்கன்று) என்றருளிச் செய்தா
 ர் - ஆகையால் வடவாரியர்களுக்கு ஐந்து அங்கங்க
 ளுண்டாகப்போகிறதும் இல்லை அவர்கள் ஸாதனப
 த்தியைவிட்டுச் சரணாகதிபண்ணப்போகிற துமில்லை.
 கியானசாரத்தில் (நாமிலாவன்பொன்றாலுமெய்
 திலாமானிடரையெல்லாவண்ணத்தாலுந். தானறிய.
 விட்டார்களெளியன் விடாதார்க்கறவரியன். மட்டா
 ர்துழாயலங்கன்மால்)-என்கிறபடியே சாதனபத்தி
 யைவிட்டுத்தன் திருவடிகளையடையும்படிநிர் ஹே
 துக கடாஷத்தாலே கடாஷித்தான் என்கிறவர்களு
 க்கு எளிமையாயிருப்பன். ஸ்வயத்தனத்தைவிடாத
 வர்களுக்குமிகவுந் தூரஸ்தரையிருப்பன்.

தசவிதவைஷ்ணவமென்று வைஷ்ணவத்திவ்பத்
 துவிதங்களாகச் சொல்லியிருக்கின்றதுகள் - வுபய
 கலையாரில் இன்றார் இவ்வித அதிகாரிகளென்று தங்க
 ளுக்குள்ளே நிச்சயித்துக்கொள்ளும் படியாய்த்
 தெரிவிக்கிறோம் - லக்ஷ்மீஷ்யநுகூலஷ்ய சிவ்யநா
 மதர்ஸநா - சகாஹிமஹாஷீச - வைஷ்ணவஷ்ய
 சசஃபரஃ - ச்ரீவைஷ்ணவஃ ப்ரஹ்மஷ்ய - யுகாஹிநவ

ஶ்ரீ ஶ்ரீ - ஶ்ரீ ஶ்ரீ காமலிவிஷ்ணு - நம: நம: ஶ்ரீ

ஶ்ரீ ஶ்ரீ - என் று அத்வேஷி யென் றும் - ஆனு
கூ லர்க ளென் றும் - திருநாமதாரிக ளென் றும் - ச
கராங் கன பரர்க ளென் றும் - மந்திரபாடி யென்
றும் - வைஷ்ணவர்க ளென் றும் - ஶ்ரீவைஷ்ணவர்க
ளென் றும் - பிரபன்னர்க ளென் றும் - ஏகாந்திக
ளென் றும் - பரமேகாந்திக ளென் றும் - பத்துவி

தங்கள் - இவர்களில் அத்வேஷிகளாவார் - விஷ்ணு
நாமஸ்தோத்ரம் - ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ - ஶ்ரீ

ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ - ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ -

என் று லோகநியந்தாவாகிய விஷ்ணுவையும் - தங்
களுடைய வீக்ஷணமான பார்வையாலும் - இரக்க
த்தோடெகூடின நினைவினாலும் அப்படிப்பட்ட
ஸ்பரிசத்தினாலும் மச்சியங்கள் கூர்மங்கள் பகவிக
ள் இம்முன்றினால் தங்கள் முட்டைகளைவிட்த்திசெ
ய்விக்ருமாப்போல் லோகத்தாருடையபாபங்களை
பாவனம்பண்ணப்பட்ட வைஷ்ணவர்களையும் பா
ர்த்துவத்வேஷியாமலிருக்குமவர்கள் - ௨. அனுகூல

ராவார் - ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ - ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ

ஶ்ரீ ஶ்ரீ - அநுவ த்வேஷி ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ -

ஶ்ரீ ஶ்ரீ - என் றுவாசுதேவனுடைய உச்சவத்திலும்
மஹாபாகவதர்க ளுடைய உத்ஸாஹத்திலும் துடை
விடாமல் அனுவர்த்திப்பவர்கள் - ௩ - திருநாமதா
ரிகளாவார் - நினைத்தமாதிரித்திலும் உச்சரித்த

மாத்திரத்திலும் ஸமஸ்தபாபங்களையும் நன்றாக
 நசிப்பிக்கும்பாபனமானவிஷ்ணுவின் திருநாமத்
 தை தரித்துக்கொண்டிருக்குமவர்கள் - ௪ - சக்கி
 ராங்கிகளாவார் - ஶ்யேஷ்யேஷுராணம் - ஸ்ரீமஹி
 சக்ரஹாரணம் - மொஹிஷாசுரஹரணம் - ச
 க்ரஹாரணம் - என்று காண்டவவேதத்தில் -
 சக்ரஹாரணம் ஶ்யேஷ்யேஷுராணம் - ஶ்யேஷ்யேஷுராணம்
 ஶ்யேஷ்யேஷுராணம் - என்று சங்கசக்கரம் ஶ்யேஷ்யேஷுராணம்
 ஶ்யேஷ்யேஷுராணம் தரிக்கும்படியாயும் ஆர
 ணத்தில் - ஶ்யேஷ்யேஷுராணம் ஶ்யேஷ்யேஷுராணம் -
 என்றும் அப்படி தந்தசக்கரம் தரியாதவர்களு
 டைய தனுவானசரீரத்தைக்கண்களினால் பார்க்
 கக்கூடாது என்று சொல்லியிருக்கின்றபடியே ச
 ஶ்யேஷ்யேஷுராணம் தரித்தவர்கள் - ௫ - மந்திரபாடிவைஷ்ண
 வராவார் - ஶ்யேஷ்யேஷுராணம் - ஶ்யேஷ்யேஷுராணம்
 ஶ்யேஷ்யேஷுராணம் - ஶ்யேஷ்யேஷுராணம் - ஶ்யேஷ்யேஷுராணம்
 ஶ்யேஷ்யேஷுராணம் - என்று நினைத்தமாத்திரத்தில் ஶ்யே
 ஶ்யேஷ்யேஷுராணம் தரிக்கின்றவர்களுக்கென
 மும்படியான திருவஷ்டாசுரத்தை இடைவி
 டாமல் ஜபிக்குமவர்கள் - ௬ - வைஷ்ணவர்களா
 வார் - ஶ்யேஷ்யேஷுராணம் - ஶ்யேஷ்யேஷுராணம்

எய்

ந்ய ஸ்ர ஶ்ரஃ - ஸ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ - என் றுசப்
நா திவிஷயங்களினும் பந் துக்களி-த்தினும் உண்
டான விருப்பமற்று சுபாலோபநிஷித்தில் - மூ
லாபிஷா ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ
யஃ - என் று இவ்வாத்மாக்களுக்குமுந்நாரா
யணன் மாதா - பிதா - இருப்பிடம் - ரக்ஷகன் -
சினேஹிதனாகையால் மோக்ஷத்துக்குபாயமும்த
வன் திருவடிகளென்று பிரபத்திநிஷிதையைக் கு
றித்துச் சொல்லியிருக்கிற பிரகாரம் ஈசுவரனிடத்தி
ல் தன்னுடைய ரக்ஷணத்தைக்குறித்து ஸர்வபரங்
களையும் அவன் திருவடிகளில் வைத்திருக்குமவர்கள்.

க. ஏகாந்திகளாவார் - ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ - ஶ்
வலாபிஷா யஃ ஶ்ரஃ - ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ
ஷ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ - என் று இதரதேவதை
களையும் இதரவிஷயங்களையும் பக்தியையுபாயமா
கக் கருதுவதையுந் சமானமாக நிச்சயித்துக்கிரு
ஷ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ ஶ்ரஃ
தனமாகக் கருதியிருக்குமவர்கள் - இவ்வர்த்தத்தை
ஆழ்வார் (ஆறெனக்கு நிற்பாதமே சரணாகதந்
தொழிந்தா யுனக்கோர் கைமாறுநாடுநென்றிலே
னெனதாவியமுனதே) என் று - ஆறென்று உபா
யம் - மோக்ஷத்துக்குபாயமாக தேவர் திருவடிக
ளையே தந்தீர் - உமக்குப்பிரதியுபகாரமெனக்கொ

ன்றுமில்லை என்றருளிச்செய்தார் - தந்தொழிந்தா
 என்றும் - இசைவித்தென்னையுள்ளுள்ளிணக்கீழிரு
 த்துமென்றும் அருளிச்செய்கையால் தங்களுடைய
 முயற்சியால் அதாவது தங்களுடைய சுகிர்தத்தால்
 அவனையடைகிறோமென்ற வடவாரியாளுக்கும்
 இந்தத்திருவாய்மொழிக்கும் சம்பந்தமில்லை என்று
 கல்விமாண்களுக்கு விசிதமாகும்.

ய. பரமேகாந்திகளாவார் - டீவதூ சரஷ்டு
 தி ஶ்ரீக்ஷ்ணாய ஶ்ரீமதே - ஶ்ரீமதே ஶ்ரீமதே
 ஶ்ரீ - ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ - என்று முன்சொ

ன்ன இதரத்தெவதைகளையும் - சப்தாதிவிஷயங்க
 ளையும் - பக்தியையே மொகூத்திக்கு உபாயமாகக்க
 ருதுவதையும் - அப்படியே கிருஷ்ணனையடைவத
 ற்கு அவனையேயுபாயமாகக்கருதுவதையும் சமா
 னமாக நினைத்து ஶ்ரீஹரியை ஶ்வாமி என்றுந் தன்
 னையவனுடைய சொத்தென்றும் நினைத்து அத்தா
 ளை சொத்தான நம்ம ஶ்வாமியான அவன் ஶ்ரீடப்
 படிசெய்துகொள்ளக்கடவெனன்று நினைத்திருக்கு
 மவர்கள் - இவ்வர்த்தத்தை ஆழ்வார் (களைவாய் துன்ப
 ஶ்ரீமதேயா தொழிவாய்களை கண்டற்றிலேன்) என்று
 ஶ்ரீ துன்பங்களைப்போக்குவீர்போக் காமல்நரகத்தி
 ல்தள்ளுவீர் என்க கதிலொரு அவ்வயமில்லை சொத்
 துந் ஶ்ரீடமடைந்தால் அத்தையுடைய ஶ்வாமிக்குந
 ஶ்ரீடமொழியசொத்துக்கு நிமித்தியமில்லை என்று
 தெளிந்திருக்க வேணுமென்றும் (செய்ததலை யெ

பூநாற்றுப்போல்வன் செய்வன செய்து கொள்ள)
 வென்றுசெய்யென்றகழனியில் பிடுங்கப்பட்டநா
 ற்றை அத்தை உடையவன் எந்தகழனியில் எறிவனோ
 எறிந்துநடுவனோ அப்படி நம்மை செய்து கொள்ள
 க்கடவன் என்றும், பிரபன்னகாயத்திரியான நூற்ற
 ந்தாதியில் (இடுமையினியசுவர்க்கத்திலின்ன நரகி
 லிட்டுச்சுடுமேயவற்றைத் தொடர் தருதொல்லைச்சு
 ழல்பிறப்பில் நடுமையினிநம்மி ராமானுசன் நம்
 மைநம்வசத்தே விடுமே சரணமென்றால் மனமே
 நையல்மெவுதர்க்கே (என்று ஒய்மனசேஎம்பெரு
 மானார் நம்மைசுவர்க்கத்திலிடட்டிம் இன்னமுந்நர
 கத்திலிடட்டிசுடட்டிம் அவ்விரண்டையுந் துடரும்ப
 டியானசுழல்பிறப்பில் நம்மைஸ்தாடிக்கட்டிம்-அ
 ன்றியில் சம்ஸாரிகளைப்போலேகர்மத்தைத்தலையி
 லேறிட்டு நம்மைநம்முடையவசத்தில்விட்டுவிட்ட
 டிம் அவசரசரணமென்றபின்பு அவரையடைவத
 ற்குநையாதே என்றருளிச்செய்தபடியாலும் - கி
 யானஸாரத்தில் (உடமைநானென்று முடையானு
 யிரா.வடமதுரைவந்துதித்தானென்றுந் - திடமா
 க - வறிந்தவன்றன்றாளிலடைந்த தர்ப்பினானுண்
 டோ - பிறந்துபட்டிநீள் துயரம்பின - என்றுதன்
 னைசுவரனுடைய உடமைஎன்றும் இந்தவுயிரையு
 டையவன் இத்தைப்பெறுகக்காக வடமதுரையி
 லே கண்ணாப்வந் தவதரித்தானென்றுந் திடமா
 க அறிந்துஅவனுடையதிருவடிகளில் அடைந்தபி
 ன்புபிறந்து பட்டபட்ட துக்கமுண்டோவென்றும்.
 அருளிச்செய்தபடியே தென்னாசாரியர்கள் திரு

மந்திரத்தில் பிரணவத்தில் சொன்ன சேஷித்துவகி
யானத்தையும் - நமப்பதத்தில் சொன்ன பாரதந்தி
ரியகியானத்தையுமுடைய ராய் ஈசுவரனுடைய அரு
ளையெய்திப்பார்த்துக்கொண்டிருப்பார்கள். இப்
படிப்பட்டவர்களை (சோம்பறையுடையோ லுள்ளு
ழ்புனல்ரங்கத்தானே) என்று தொண்டரடிப்பொ
டியாழ்வார் அருளிச்செய்தபடியே ஈசுவரன் உகந்த

ருளி - மூலம் - என்பதில் பயப்படாதென்
று அர்ச்சனைகளுக்குச் சொன்னபடியேயும் - அடியும்
சர்வமும் சேஷியாக மூலம் - என்று ஒரு

ருக்கால்சரணாகது பண்ணினவர்கள் எப்படிப்பட்ட
டநீசராயிருந்தபோதினும் நான் அவர்களுக்கு அ
பயங்கொடுக்கிறேன் அதுஎன்னுடையவிரதம்என்
றருளிச்செய்தபடியேயும் அவனுடைய அபயப்பி
ராதானத்தைப்பெற்றிருப்பார்கள் - வட ஆரியர்கள்
திருமந்திரத்தில் சொன்ன சேஷித்துவ பாரதந்தி
ரயத்துக்குவிரோதமாய் சுதந்திரக்கியானத்தையு
டையராய்தாங்கள் தங்களுடைய ஸ்வபத்தினத்தா
லெல அடைகிறோமென்றும் தாங்கள் செய்தபாபத்
துக்குத்தாங்களே பிராயச்சித்தம் பண்ணிக்கொ
ண்டிப்பாபங்களைப்போக்கிக் கொள்ளுகிறோமென்
றும் நினைத்துப்பாபத்தைப்போக்கிக்கொள்ளாமலும்
ஸ்வயத்தனத்தால் அடையமாட்டாமலும் ஆத்மா
அபஹாரம்பண்ணுகிற பிரபல்பாபத்தைமாதந்தி
ரம் அடையப்பிடுவார்கள்.

(௪௨) ஆசாரிய அபிமானமாவது - சூத்திர
 வ்யாபவ - பித்திர வ்யாபவ - அசாரிய வ்யாபவ -

என்னுஞ் சூத்திரியில் அன்னையும் பிதாவும் தெய்வ
 மென்றதில் ஆசாரியனைத் தெய்வமென்று நினைக்க
 வேண்டிமென்றும் - பின்னும் - நூரு ரீவபர
 ப்ராஹ் - நூரு ரீவபராயண: - நூரு ரீவ
 பர:காம - நூரு ரீவபரஹ் - நூரு ரீவபராக்ஷ:

என்பதில் சூத்திரவையே பரப்பிரம்மமாக நினைக்கவே
 ண்டிமென்றும் - சூத்திரவையே பாராயணம்பண்ண
 வேண்டிமென்றும் சூத்திரவையே மிகவும் பக்திபண்
 ணவேண்டிமென்றும் சூத்திரவையே பரமமான தன
 மாக நினைக்கவேண்டிமென்றும் - சூத்திரவையே
 ஸ்ரீதத்துக்குபாயமாக நினைக்கவேண்டி மென்றுஞ்
 சொல்லியிருக்கின்றது - இப்படி நினைப்பவர்களை

கருதித்துப் புராணத்தில் - ப்ராஹ் வ்யாபவ -
 ப்ராஹ் வ்யாபவஹ் - நூரு ரீவபராயண
 வ்யாபவ - என்னுஞ்சுலோகத்தில் அர்த்த

தத்தைக்கியான ஸார்த்தில் (மானிடவென்னுங் சூ
 திரவ மலர்மகள்கோள் - ப்ராஹ் வ்யாபவகாலமுடொ
 கென்றும் - ஈனமதாய் - என்னுகின்ற நீசரிருவரு
 மேயெக்காலும் - நண்ணிடுவர் கீழாநரசு) இதன்
 பொருள் விஷ்ணுவின் அர்ச்சாவதாரமான தீவ்வி
 யமங்கள விக்கிரஹத்தில் ப்ராஹ் வ்யாபவமென்றபி

ரதிபத்தியுங் குருவிடத்தில் மனுஷியப் பிரதிபத்தி யும் பண்ணுகிற இருவருமே எக்காலுங் கீழாநாக த்தை யடைவர்க்ளென்றும் - (என்றுமனைத்துயிர் க்குமீரஞ்செய்நாரணனும் - அன்றுந்தன்னொரியன் பாலன்பொழியில் - நின்ற - புனல்பிரிந்தபங்க யத்தைப்பொங்குசுடர்வெய்யோன் - அனலுமிழ்ந் துதானுலர்த்தியற்று) இதன்பொருள் சமஸ்தாத் மாக்களுக்குங் கிருப்பசெய்யப்பட்ட நாராயண னும்எவன்தன் ஆசாரியனிடத்தில் மனுஷியப்பிர திபத்திபண்ணுகிறானே அவனைத்(தாமரையையவர் த்தத்தக்கஆதித்தன்தானே நீராப்பிரிந்தால் அத் தையுலர்த்து மாப்போவெ ஆசாரியனை மனுஷிய னென்று நினைத்தவனைவாடப்பண்ணு)மென்றுலோ காசாரியரும் அருளிச்செய்தபடியால் தென்னாசா ரியர்கள் ஆசாரியனைத்தெய்வமென்றும்அவர்அபி மாணத்தாலெபேறென்றும் நினைத்திருப்பார்கள் - மற்றவர்கள் ஸ்வயத்தனத்தா லடையப்பட்டவர்க ளாகையால் அவர்களுக்கு ஆசாரியாபிமாணத்தா ல்பேறென்றிருக்கவேண்டிய நிமித்தமில்லை.

(சுரு) ஆசாரியபூர்த்தியுள்ள துளம்பெருமானாக் கேயாகையால் இவ்வர்த்தத்தைத்திருவரங்கத்தமு சனார்பிறபன்னகாயத்திரியில் (இராமானுசன்புக டெழா துறல்லோர்மறையினைக்காத்திந்தமண்ணகத் தேமன்னவைப்பவொ)இதன்பொருள் இராமானு சனுடையபுகழையோதும் பெரியவர்கள் வேதத் தைக்கர்த்து அதைப்பூமியில்பிரதிஷ்டிபண்ணின வர்களாவர்க்ளென்றும் - (சீர்கொண்டுபேரறஞ்செ

ய்துநல்லீடுசெறிதுமென்னும் பாரீகொண்டமே
 ன்மையர் கூட்டனல்லேனுன் பதயுகமாம் - எர்
 கொண்டவீட்டையெளிதினிலெய்துவனுன் னுடை
 ய - காரீகொண்டவண்மை யிராமானுச விதுகண்
 டிகொள்ளே-) என்றும் அருளிச்செய்தார். சீர்கொ
 ண்டி என்பதன்பொருள் 'பரபக்தியாவது பகவானை
 த்தரிசுக்கவேனுமென்பது . பரக்கியான மாவது
 அவனுடனே கூடியனுபவிக்க விச்சிப்பது - பர
 மபக்தியாவது கூடியனுபவிக்குங்கலவியில் பிரிவு
 வரப்போகிறதென்று பயப்படுதல்' இம்மூன்று வித
 பக்திகளைச் சீர் என்பது - கொண்டின்பது - இப்ப
 டிப்பட்டபக்தியைக் கொண்டி - பேரறம் - பெரியதப
 ச - அதாவது முன்னே சுருதியில் பிரபத்தியென்
 னப்பட்ட தபசைச் சிலாக்கியமென்று சொன்ன
 அந்தப்பிரபத்தியைச் செய்து மோகூதத்தை அடை
 யவேனு மென்றவர்களுடைய கூட்டத்தில் நான்
 சேர்ந்தவனன்று - பின்னையெந்த நிஷ்டையில் சே
 ர்ந்தவனென்றால் தேவரீருடைய இரண்டு திருவடி
 களாகிற அழகியவீடான மோகூதத்தை மேகத்துக்
 குச்சமானமான உம்முடைய அலுவலாரியத்திலெ
 ளளிதாக அடைவேன் இதுகண்டு கொள்ளும் என்று
 அருளிச்செய்தபடியே 'தன் னுசாரியர்கள் எம்பெ
 ருமானார் சம்மந்தத்தாலெ பேரென்றிருப்பார்கள்.
 மற்றவர்கள் பிரபத்தி நிஷ்டைக்கே சாதனபுத்தியா
 லேவிகவந்தூமாயிருப்பதினால் இந்தப்பஞ்சமோ
 பாய நிஷ்டைக்கு எவ்வளவு தூரத்தி லிருக்கின்றார்
 களோ கல்விமான்களுக்கு விசிதமாகும்.

(சச)ஸ்ரீபதரிகாச்சிரமத்தில்குவரன் நரனாயும்நா
 ராயணனாயும் அவதரித்துசுஷிய ஆசாரியக்கிரமத்
 தைவெளிப்படுத்தின துபோல் இவ்வர்த்தத்தைவெ
 ளிப்படுத்திவதற்குஅந்தஉடையவொமணவாளமா
 முணிகளாய்அவதரித்துஎதீந்திரரான் எம்பெருமா
 னாரிடத்தில்கத்தியுடையவொன்றுதெரியும்படியாய்
 எதீந்திரப்பிரவணர்என்கிறதிருமத்தையும் வகித்
 தார்.இதற்குப்பிரமாணம் பிரமாண்டபுராணத்தில்
 பதரிகாச்சிரமம் மஹாத்மியத்தில்நரநாராயணசம்
 வாதத்தில்-ஸுஸ்மியோகாத் ஞானபுரூ-ஸுஹீநாமி
 ஶ்ரீரஃகல - ஶ்ரீ ராமானுஜயாபீண - ஜநிஷ்யதீஸ
 தாமு - என்னுஞ் சுவேலாகத்தில் என்னுடைய
 நியோகத்தால் ஶ்ரீபெரும்புதூரில் ஸரீப்பங்களுக்
 குராஜனானசெஷன் கலியுகத்தில் ஶ்ரீராமாநுஜ்வொ
 ள்றருபத்தாலே சாதுக்களைச் சந்தோஷிப்பிக்க
 அவதரிக்கப்போகின்றொன்றும் - விஷ்ணுஷ்ரீ
 ஶ்ரீநாந்த - ஶ்ரீவிஷ்ணுஷ்ரீநாந்த - ததாஷ்ரயாஸ்ய
 தாசார - ஶ்ரீஷ்ரீநாந்தநாந்த - வேதாந்தந்ய
 யதந்யஜா - ஶ்ரீவிஷ்ணுஷ்ரீநாந்த - ததாஷ்ரயாஸ்ய
 யேஷ்ரீஷ்ரீ - ஶ்ரீஷ்ரீஷ்ரீநாந்தநாந்த - என்னு
 ஶ்ரீசுவேலாகத்தில் விசிட்டாத்வைத சித்தாந்தம் ப
 ண்ணப்பட்டவர்க ளவதரிக்கப்போகின்றொன்றும்
 ஶ்ரீஷ்ரீ - ஶ்ரீஷ்ரீஷ்ரீஷ்ரீ - ஶ்ரீஷ்ரீஷ்ரீ

త్విశ్రవః - అస్త్వర శతాఖ్యాంశా - గా
 ధాందివ్యాంకరిష్యతి - అన్నం మీద పన్న కాయ
 త్తిగియెస్ సొల్లబ్బడ్డవరాయ్ తిరువరంగత్త
 మ్రత్రాఁ అన్కిర నామతేయత్తైత యుడైయవర్ నూ
 ఁరెద్దింబ్ పాశరమాన త్రివ్వియమాన కాతైకలి
 శ్శెయ్యబ్బోకొకిన్ గొరెన్ నూమ్ - అవిభూతశ్శ తా
 తాని ప్రముఖై రాదిపుంగ్వైః - నిమిత్తానాం ప్రభం
 ధానాం - చూడారత్నంభవిష్యతి - అన్నం కలొ

కత్తిల్ అవతరిత్తిరుక్కిన్దశడకోపర్. పొయ్కైక.
 ప్రతమ్. పేయార్. మ్రతలొన ఆత్మవార్కలొలెన్దిమి
 మ్పణ్ణబ్బడ్డిరుక్కిన్ద పిరబత్తంగ్కలిబ్పార్
 క్కిలున్ శ్రుదారత్తినమాన పిరబన్ణకాయత్తిగి
 అన్కిర నూన్దంతా త్రియన్దాకబ్బోకొకిరెత్తన్ నూమ్ -

పునశ్చవిభవే శ్చ మూఁ - మన్నియో గాన్త్యహి

తలే - జనిష్యతి సై నగర్యాం - యేతన్త్రప్రవణాత్త్
 కః - అన్నం కలొకత్తిల్ అన్ద ప్రీమత్తాన రా
 మా నుజరానవర్ అన్ణుడైయ నియోకత్తిరొలెల్ల
 మియిల్ తిరునకరియిలె అత్తీన్దిరగిడత్తిలెల పిరవ
 ణమానవరా యవతరిక్కబ్బోకొకిన్ గొరెన్ నూమ్ -

యత్పద్యన్త్రామిదామ్నాయ - స్యారంభాం తెభవిష్య
 తి - సవవసామ్య జామాతా - యతిశ్రేష్ఠభవిష్యతి.

అన్నం కలొకత్తిల్ యాన్దైయ పత్తియమాన త్రి

திருவிடவேதத்தின் ஆரம்பத்திலும் அந்தியத்திலும் உண்டாகப்போகின்றதோ அந்தப்பத்தியத்தில் சொல்லப்பட்டவர் மணவாளமாமுனிகள் என்கிற எதிசிரேஷ்டர் அவதரிக்கப்போகின்றாரென்று சொல்லியிருக்கின்றது - பின்னும் ஸ்ரீபாஞ்சராத்திரத்தில் விஷ்ணுரகசியத்தில் பக்தர்களுடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிற பிரகரணத்தில்—

శంఖశబ్దక్రందాపన్నంశంజః సేనాధిపస్తథా -
 శైవోలక్ష్మీయోః గినశ్చ సనకాద్య మహా జనః -
 నీచయోనిసుసంజాతాః - என்னுஞ் சீலோகத்தில் -
 சங்கஞ் - சங்கரங் - கதை - பதுமம் - சார்ங்கம் -
 சேணமுதலியார் - சேஷின் - லக்ஷ்மி - முதலான
 வர்கள் நீசயோனிகளிலே அவதரிக்கப் போகின்றா
 ர்களென்று சொன்னபிரகரணத்தில் - శైவோత్పానం
 ఎరవరం - విజునియ్యాస్తునింగురుం - విష్వక్సేనాత్మ
 నాజాతం - శరణోపమునీశ్వరం - என்னுஞ்சீலோக
 த்திலும் சேஷின் வரவரமுனிகளென்றகுருவானம
 ணவ ளாமாமுனிகளாயும் விஷ்ணுவக்கேனார்சடகேரப
 முனிசுரராய் மவதரிக்கப்போகின்றதாயும் - ఘం
 తాత్మనాసముజ్జాతం - నిగమాంతగురుంబుధం - என்

னுஞ் சீலோகத்தில் வேதாந்ததேசிகர் கண்டாவ
 தாரமென்றுஞ் சொல்லியிருக்கின்றது - வரவரமு
 னிகளென்றதற்கு அர்த்தம் வராள என்று நித்திய

அய

சூரிகளுக்கும் - வரவரர்என்றது அவர்களுக்கும் தலைவனானசேஷினைச் சொல்லுகபால் வரவர முனிகளென்று ருடியாய் வழங்குகின்றது - இவர் ஆதி சேஷினை என்று பகவான் ஸ்ரீபாஞ்சராத்திரத்தினும்புராணத்தினுஞ்சொல்லியிருப்பதைமஹாவித்வான்களாய் மஹாத்ருஸ்ப் பிரசுதாளானகந்தாடைஆசாரியபுருஷீர்களாய் முன்உடைபவர்எர்ப்படுத்தினஎழுபத்துநான்குசும்மாஸனபதிகளுடையவம்சஸ்த்தர்களாலே ஸ்துத்யம்பண்ணி இவ்விருவடிகளில் ஆரூயித்துபெறுபெற்று(இன்னமும்பிற்பட்டவர்களுமிவ்விருவடிகளை யாரூயித்துஉஜ்ஜீவிக்கும்படி உபதேசித்தவைகளையுந் தெரிவிக்கிறோம்-பரவாதிசேசரிபதினான்குபாட்டாய்பணித்தஸ்ரீசைலவைபவத்திலுந்நாவதுபாகரத்திலு (மணவாளமாமுனிதாண் மருவியபேர்வாழ்ந்திடுவார். குணமாகக்கொண்மினிதைக்கூறுகென்வாதுயோ -பணவாளரவர்கும்பகைத்தாரோபிழைப்பதில்லை.மணமுடையமந்திரமாமறுக்கண்டீர்தனியனையே)என்றும் (அற்பிசியில்திருமூலத்தவதரித்தான வாழியே- யரவரசப் பெருஞ்சோதியனந்தனென்னும் வாழியே)என்றுவாழித்திருநாமத்திலும் - (பணவாதிசேடனருள்பரனெவவதரித்த மணவாளமாமுனிவன் மலரடியை யடைநெஞ்சே)என்பதுபோல் அனேகர்அனேகங்கிரந்தங்களில்இவர் சேஷினைன்று சொல்லியிருக்கின்றார்கள் - இவர்தனியனைப்பிரபந்தாரம்பத்தில் சொல்லும்படி பிரமாண்டபுராணத்தில்சொல்லியிருக்கின்றபிரகாரம் ஸ்ரீரங்கநாதன்

அருளிச்செய்ததாய் - என்றுமி அப்பாவென்பவர்
வரவரமுனிசதகத்தில்- வேடாடா பூர்வமு தூவா
அரிதி ஸுஜ ன்வக்ஷிபசாப்யதோமி த்யே வவ க்ஷவ்யம்
தந்ய குஷதரவ னுசு ச்ரவாரம்பகாலே - ச்ரீ ச்ரீ
சேதி ஸத்யம் ப்ர ஧மமதந தாசம் ப்ர தானைகநி ல்லே:-

லக்ஷீ நாதேதி சேதி ஸ்யமிஹா ஧வாநா ச்ர சாந்த்ரம்
நநாத: - என்னுள்கலோகத்தில்வேதத்தின் ஆதியி

லும்அந்தத்திலும்முதலில்ஹரி: என்றுசொல்லிப்
பின்பு ஒம்என்றுசொல்வதுபோல்வகுள தரனாகிய
நம்மாழ்வாராலே ஸ்ரீமந்நாதமுனிகளுக்கேஅருளி
ச்செய்தநாலாயிரந் திரவிடவேதத்தின் ஆதியில்
ஸ்ரீசைலேசதனியனையும் பின்பு லக்ஷமீநாததனிய
னையும், உச்சரிக்கும்படி பகவான் ரங்கநாதனருளி
ச்செய்ததாய்ச்சொல்லியிருக்கின்றார்-இப்படியே
முன்சொன்ன பரவாதுகேஸரி மூன்றும்பாட்டில்-
(பட்டார்பிரான்முதலான பதின்மர்கலை யோதையி
லுந்-திட்டமாய்த்தினந்தோ றுந்நிருமணிமீம்வேளை
யிலுங் - கட்டுமுட்டாயுண்பதற்குக்கையதனீரேற்
கையிலும் - அட்டதிக்கும்விளங்குரை தீதாராரியர்க
ளனைவருமே)- இப்படிதென்னொசாரியர்களும் வட
வாரியர்களுக்கும் கூடஸ்தரான ஆதிவண்சடகோப
ஜீயரும் அவருடையமடஸ்தரான அகோபிலமடந்
நாரும்கருதியில் ஓடாவம் தேயுஷ்ணம்-தம்பூர்வ

ஸு ஶி வா ஶயீஷ் - என்பதில் ஆகியும் மந்தத்திலும்

யாராலெ கியானமுண்டாக்கப்பட்டிருக்கின்றதோ
 அந்த ஆசாரியனை முன்னேசேவிக்கக்கடவன் என்
 றபிரமாணத்தின்படியே உபயகலயாரும் பிரபந்
 தாரம்பத்தில் உச்சரித்தும் மற்றுந் திருமணிமும்
 வேளையிலும் அமுதுசெய்கிறதற்குக்கைகளில் நீர்
 ஏற்கையிலும் உச்சரித்துக்கொண்டு வருகிறார்கள் -
 அகோபிலம்மடத்தார்க்கு இந்தத்தனியன்வந்தவர
 லாறு அகோபிலம்மடத்துக்குமுலபுருஷிரான ஆ
 திவண் சடகோபஜீயர் மணவாளமாமுனிகளுடைய
 ய சிஷியராய் அவரிடத்தில் பகவத்விஷயஞ் சேவி
 த்தபடியால் அந்தப்பரமாசாரியனுடைய தனி
 யனை அகோபிலம் மடத்தில் அனுசந்தித்துக்
 கொண்டு வருகிறார்கள் - இப்படி இருக்க இப்
 போது அந்தப் பரமாசாரியனுடைய மந்திர
 மானதனியனையும் அவர்சம்மந்தத்தையும் வேண்

டாமென்று விட்டுவிட்டவர்களுக்குபலம் - ஶுரு
 த்யா ஶி ஶீஷ் ஶ்யூஃ - ஶுஞ் ச்யா ஶி ஶி ஶு ஶாஃ
 ஶுருஶுஞ் சரிச்யா ஶி - ஶு ஶவந் ஶகஞ் ச ஶீஷ் -

என்னுஞ் சலோகத்தில் குருவைத்தியாச்சியம்பண்
 ணவன் எமனையடைகிறான் - மந்திரத்தைத்தியாச்
 சியம்பண்ணவன் பரலோகமில்லாத தரித்திரத்தை
 யடைகிறான் - ஆகியவிரண்டாலும் குருவையும்மந்
 திரத்தையும்விட்டவன் ரௌரவநாகத்தையடைகி
 ருன் என்றுசொல்லியிருக்கின்றது - ஶ்ரீபாஞ்சரா

கீர்த்தி - விஷ்ணு விரவீசுவர - சூசா ஷாண்டா
 ௧௦^{ம்} துஸம் - மூலிந்ததீசு ரீத - நரகநீ நர

நமஃ - என்று விஷ்ணுவைப் பற்றி திரவிடவேதத்தை
 பும் ஸ்வசாகைபான தங்கள் தங்கள் சாகைகளையும்
 உத்தமகுருவையும் நிந்திக்கிறவர்கள் மூடாளன்
 றும் - நரகத்தில் வசிக்காமவர்களென்றும் - நரஅத
 மர்கள் என்று சொல்லியிருக்கின்றது - மணவா
 ளமா முனிகள் உபயகலையாரில் தென்கலையாருக்கு
 ம் அகோபிலம்மடத்தாருக்கும் வேணுமா அல்ப
 ரமாசாரியராயிருக்கட்டும் - மற்றவர்களுக்கும்
 அவர்களுவாவரோவென்னில் முன்சொன்னபாற்
 சராத்திரத்தில் சேஷன் வரவரமுனிகள் என்ற குரு
 வென்றதில் பரமபதத்தில் கருட விஷ்வக்ஷேத்ரி
 களுக்கு குருவாகிறபோது இந்த விபூதியிலுள்ள
 வர்க்கு குருவாகமாட்டாரோ - இதன்றி பிரம்மா
 ண்டபுராணத்தில் அந்தராமா நுஜர் மறுபடியும் எ
 தீந்திரப்பிரவணராயவதரிக்கப்போகிறாரென்று
 சொல்லுகையால் சேஷன் உடையவாராயவதரித்த
 தில் ஸம்சயமில்லாததுபோல அவர் மணவாளமா
 முனிகளாயவதரித்ததில் சம்சயமில்லாமல் பிரமா
 ணங்களும் பூருவாசாரியர்களும் ஏககண்டமா
 யருளிச்செய்கையால் இதராரும் அவரைலோககு
 ருவென்பதில் ஸம்சயிக்க வேண்டியதில்லை. இன்ன
 மும் பாரதவசனத்தினாலும் அவரை நிந்தித்த
 வர்கள் சாசுவிதமான க்ஷேமத்தையடையார்களெ
 ன்று சொல்லப்படும் - எப்படி என்னில் கண்ணன் -

அச

ஜானகாப்து வ சீமதம் - என்றுகியானி என்னுடை

ய ஆதமாவென்றும் அது என்னுடையமதம் என்
றுஞ்சொன்னபடியால் உயிரைநலிந்தால் உடலு

க்குநோவும் - பின்னும் - ஸாண்டவாடிஷஸீரா

பா முமு ஸா னாஹீஸாண்டவஃ-என்றுகண்ணன் தூ

துசென்றபோது தூதரியன்பிஷ்டிமாதிசுளையுமென்ப்
யும்விட்டு விதூதான்கிஹத்திலுமுதுசெய்ததென்
னென்றுகேழ்க்க - பாண்டவர்களுக்குநீ தீவெஷிஎ
ன்ன, பாண்டவர்களுக்கு நான்விசேராதியாகிலுனக்
கென்னவென்ன - அவர்களெனக்கு பிராணெனன்
றுசொன்னகிரமத்தாலும் இவரைநிந்தித்தால்விஷி
ணுவை நிந்தித்தவர்களென்று முன்சொன்னபிர
மாணசித்தம்- இதன்றியில் திருக்குறுங்குடிநம்பி
உடையவரைசிம்மாஸனத்தில் இருத்திவயம் என்ற
மந்திரங்கேட்டதுபோல்புரீரங்கநாதன் இவரைசிம்
மாஸனத்திலிருத்தி திருவாய்மொழிப் பொருளைக்
கேட்டதாய் பரவாகுகேசரி அருளிச்செய்தமுதல்
பாட்டில் (கூறுகேணுலகோரேகுங்குமததோளரங்
கேசர் - மாறன்மறைப்பொருள்கேட்க மணவாள
மாமுனியை - யேறுமணைதனிலிருத்தி யிருநிலத்
திற்புமிருந்து வீறுடனேசெவிசாத்திவிரைமலர்த்
தாளிண்போற்றி)- என்று அருளிச்செய்திருக்கிற
படியே - மணவாளமாமுனிகளும்-(நாமார்பொரி
யதிருமண்டபமார் நம்பெருமாள் - தாமாகவந்
து தனித்தழைத்து - நீமாறன் - செந்தமிழ்வேத

த்தின் செழும்பொருளை நாடோறும் - வந்து
 ரையென்னுவதே வாய்ந்து -) என்று தம்மைப்
 பெரியபெருமாள் திருவாய் மொழிப் பொரு
 ளை விண்ணப்பஞ்செய்ய நியமித்ததா யருளிச்
 செய்தபடியால் தனக்கு குருவென்ற காரணத்தி
 னாலும் மணவாளமாமுனிகளை நிந்தித்தவர்களுக்கு
 ஈசுவரனுடைய நிக்கிறஹ முண்டாகுமென்று கல்
 விமான்கள் கண்டுகொள்வர்கள். சேஷாவதாரமா ந
 வதிராஜர் தாமேமணவாள மாமுனிகளாய் அவதரி
 த்தார் என்று ஸ்ரீபாஞ்சராத்திர புராணங்க ளில்
 சொல்லியிருக்கின்றத்தை பரவாகுகேஸரி அழகி
 யமணவாளஜீயர் முதலான மஹாவித்வான்களா
 னபூறுவாசரியர்கள் அருளிச்செய்தவைகளுஞ் சே
 ஷாவதாரமாய் சேர்வைசாதித்தவைகளுஞ் சிலது
 தெரிவிக்கிறோம் - எம்பெருமானுக்கு விஷிமிட்
 டதுபோல வாதிகள் இவருடையமடத்தில் நெருப்
 பையிட்டபோது இவர் சேஷாவதாரமாய் வெளி
 யில்வந்து சேர்வைசாதித்தருளிஞர் - ஸ்ரீரங்கத்தில்
 உத்தமநம்பிஎன்ற ஸ்தானிகர் இவரை இகழ்ச்சியாய்
 நினைத்தபோது ஸ்ரீரங்கநாதன் அவர் சொப்பனத்தி
 ல்தம்முடைய சேஷனைத் தொட்டுக்காட்டி இவர் அவ
 ரீஎன்று அருளிச்செய்தபின்பு அவர் இவரிடத்தில்வந்
 து அபசாரக்ஷாமனம்பண்ணிக்கொண்டார் அப்போ
 து அவருக்கு சேஷாவதாரமாய் சேர்வைசாதித்ததுபி
 ரசித்தம். ஏறும்பி அப்பாவென்ற கந்தாடை ஸ்வாமி
 வித்வகெர்வத்தால் இவரை ஸாமான்யனென்றுந்
 ளிகைப்பிரஸாதங்கொள்ளோமென்றும் இகழ்ச்சி

பண்ணிபோனபோது அவருக்குதிருவாராதனமா
 னபெருமாள் திருக்காப்பைத்திறக்காமலிருக்கத்தி
 ருவாராதன மில்லாமையால்பட்டனியிருந்துநித்தி
 ரிக்கையில் அவர் சொப்பனத்திலும் முன்சொன்
 னபடியேசொன்னார் அதர்க்குதிருஷ்டாந்தம் அவ
 ர் இவர்விஷயமா யருளிச்செய்த வரவரமுனிசதக
 த்தால் விசிதமாகும். கந்தாடை அண்ணனும் அவர்
 மஹாத்மியம் அறியாமல் அபசாரப்பட்டதின் பே
 ரில் உடையவரும் முதலியாண்டானும் அவர் சொப்
 பனத்தில் வந்து கசையால் அடித்து உடையவரைக்
 காட்டி இவராக்கும் மணவாள மாமுனிகளா யவத
 ரித்தாரென்று சொல்லி அவர் திருவடிகளை யாபுர
 யிக்கச் சொல்லி நியமித்தருளி னார் அப்படியே அ
 வர் ஆபுரயித்தார் அதுவே திஷ்டாந்தம். பிரதிவா
 திபயங்கரம் அண்ணனும் வித்வகெர்வத்தால் இவ
 ரைப் பரிசுஷ்பண்ணும்படி மடத்துக்கு வந்த
 போது (ஒன்றுந் தேவு) என்ற திருவாய்மொழிக்கு
 வியாக்கியானமாய் நேரிட்டபடியால் ஒரு மத
 யான் கருப்பந் தோட்டத்தில் பிரவேசித்தது
 போல் இவர் வேதசாகைகளில் சஞ்சரித்து பரத்
 துவஸ்தாபனமான வாக்கியங்களைப்பிரயோகம்ப
 ண்ணிப்படியைக்கண்டு வேரற்றமரம்போலெத
 ன் டனிட்டுத்திருவடிகளில் ஆபுரயித்தார் - இன்ன
 மும் இவர் பிரபாவங்கள் எதீந்திரப் பிரவணபிரபா
 வமென்கிற கிரந்தத்தில் ப்ரீம து. உபய. பிள்ளை லோ
 கமல்லாமிகள் வில்தாரமாயருளிச்செய்த திருக்கிறத்
 தில் கண்டுகொள்ளலாம். தென்னாசாரியர்கள் இவர்தி

அள

ருவடிகளில் ஆபாயித்து 'சுருதியில்' 'சுரு' 'வச' 'ரா

ஊ: - என்றவசனத்தில் சுருவின்பாதமே மோ
கூத்துக் குபாயமென்று சொன்ன வர்த்தத்தை

எதிராஜவிம்சதி என்ற கிரந்தத்தில் - சீமாய

தீவநிய்யபாஜனீவா - சீலநாதகரு

நாபரிநாமதூ - தாமந்ய ஹம்மமவிவ்யந்ய

நாதச்ய - தாமவிந்யந்யஹம்மமவிவ்யந்ய -

என்னுஞ்சுலோகத்தில் ஸ்ரீமத்தானந்திரரேதே

வர்த்திருவடித்தாமகாசளில் தாலியத்தை ஸ்ரீசைல

நாதராகிய என் ஆசாரியருடைய கிருபையின்பக்

குவத்தினுடையதெசிக்கப்பட்டிருக்கின்ற அப்பே

ற்றை அடியேனுக்கு நித்தியமாய்விருத்தியடைய

ம்படிசெய்து அதற்குப்பற்றம்பானகாமங்களை நிவ

ர்த்திப்பிக்கவேணுமென்று தாம் அனுஷ்டித்த தம

ல்லாமல் பரோபதேசத்தில் (நந்தாநரகத்தமுந்தா

மைவேண்டி டினுணிலத்தீர் எந்தாதையான வெதி

ராசனை நண்ணுமென்றுமவன் அந்தாதிதன்னைய

னுசந்தியுமவன் ருண்டருடன் சிந்தர் குலங்கெட்சி

சேர்ந்திருமுத்திபின்சுத்திக்குமே) என்று அருளிச்

செய்தபடியே" எம்பெருமானா தத்தஞ்சமென்று

நினைத்துபெரியபெருமானுடைய அனுக்கிறஹத்து

னுசந்தியுமென் றதற்குப்பிரமாணம் அதுலஎம்பெரு
 மாளுநுடைய கலியாணகுணங்களைப்பிரதிபாதித்தி
 ருக்கையாள்சுருதியில்- గురు యోగము - என்ப
 தில்குருவையே பாராயணம்பண்ணக்கடவன் என்
 றதையும் அவன் தொண்டருடன் சிந்தா குலங்கெட
 ச்சேர்ந்திருமுத்திபின் சித்திக்குமென் றதற்குப்பிர
 மாணம்சுருதியில் - స యోగము - என்ப
 தில்பாகவதர்கள் கொடுக்கிருத்தவிதே நித்தி
 யசூரிகளுடைய ஒலகத்திலிருப்பது என்றதையுந்
 திருவுள்ளம் பற்றியருளிச்செய்தார் - குலசேகரா
 த்வார்(தொண்டரடிப்பொடியாடநாம்பெறில்கங்
 கைநீர்குடைந்தாடும் வேட்க்கை யென்றாவதே)எ
 ன்றுபாகவதர்களுடைய ஸ்ரீபாதோணுஎன்சிரசில்
 நரிக்கப்பெற்றால் கங்கைமுதலிய புண்ணியதீர்த்த
 ங்களில்படிவதினால் என்னபிரயோஜனமென்றுஅ
 ருளிச்செய்தபடியால் எம்பெருமாளுநுடைய அ
 டியார்களுடனே சிந்தையிலுள்ளவியாகுலங்கெடு
 ம்படி சேர்ந்திருந்தால் முத்திபின்சித்திக்குமென்
 றருளிச்செய்தபிரகாரம் எம்பெருமாரூபாயும் அ
 வருடைய அடியாராயும் ஆரூயித்து(மறையினைக்
 காத்திந்தமண்ணகத்தே மன்னவைப்பவரே)என்ற
 ருளிச்செய்தபடியே வேதத்தைக்காப்பாற்றிஅத்
 தைபூமியில் பிரதிஷ்டிபண்ணினவர்களாய் ஆழ்
 வார்(இப்பிறப்பேசிலநாளிலெய்தினன்பான்)என்
 பதில் இத்தச்சன்மமுழு தும்வேண்டியிராமல்சில
 னாளில்தானே திருவடி சேர்ப்படைத்தவர்களான தன்

மையரா யிருப்பீர்கள் - மற்றவர்கள் கருமங்களை யும் அனுட்டித்துத் தலைக்கட்டிக்கொள்ள மாட்டா மலும்பிரபத்தியில் சாதனபுத்திவிடாமலும் ஆசாரி யாபிமான நிஷ்டர் என்கிற சம்பிரதாயத்தைக்கேட் டறியாதவர்களாயும் அத்துடனிராதே அவர்களை நி ந்தித்தவர்களாயும் அதனாலெமடித்தப்பிடவைவெந் தால் உண்டையும் பாசும் ஒத்திருந்து காற்றடித்தவா றேபரந்துபோமாப்போல வைஷ்ணவஹானியை யுடையராயிருப்பீர்கள் - வடவாரியர்கள் திருவாய் மொழியில் (பாபும்பெரும்புகழ் நான்மறைவேள் வியைந்தாறங்கம் பண்ணினர் வாழ்வென்றும். திரு மொழியில் துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணை த்தென்பால் தூய நான்மறையாளர் சோமிசசெய்ய) வென்றுஞ்சொன்ன துபோல் சிலவசனங்களைத் தாங்கள் கருமங்கள் செய்வதற்குப்பிரமாணமாகக் கருதியிருக்கிறீர்கள் - அதற்குப்பரிஹாரம்-நூ- வது பக்கத்தில் வேதபுருஷனுடைய கருத்தைச் சொன்ன விடத்தில் கண்டு கொள்ளலாம் - அப் படியே கண்ணன் கீழ்ப்பதினெட்டு அத்தியாயங்களில் கருமகியான பக்தியோகங்களை விதித்து ப்பின்பு பிரபத்தி நிஷ்டையை விதித்தான் - அந்தப் பிரகாரம்- ॐ தேயு கீ லு சூ னு ன்ய - ॐ ஶாயா ம ரஹு வநநஃ - ॐ ஶ ரீ நந ஶூ னு ன்ய - ॐ ஶ ஶீ வஃ ஶ ரா ஶு ஶஃ - என்பதில் கண்ணன் கலியுகத்தில் ஸ்ரீபராங்குசராயவதரித்து (வணக்குடைத்தவென்றி வழிநின்று புறநெறிகளை கட்டுணக்குமின்பசையறவ்வனு

கூய

டை யுணர்வுகொண்டிணர்ந்தே) என்று அருளிச்செய்ததில் முன்சொன்ன கருமாதிகள் புறம்பான நெறிகளென்றும் பிரபத்தி நிஷ்டை என்கிறபயி ருக்கு அவை களைபயப்போலொத்த தென்றுங் - களை யெடுத்தபயிர்செய்வாளைப்போல அவைகளி லுண்டானபசை என்ற நசையையறுத்துக்கண்ண னுடையவுணர்வினாலே சொல்லப்பட்ட பிரபத்தி யைஸாதனபுத்தி யன்றியிலே யனுஷ்டித்து ஸம் ஸாரமென்கிற சமுத்திரத்தை வற்றிப்போகும்ப டிபண்ணுங்களென்றுங் கருமங்களைப் புறநெறி என்று நிஷேதித்தபடியால் முன் சொல்லப்ப ட்ட பாசுரங்கள் பிராம்மணருக்கு அங்கமெ ன்று சொன்ன இத்தனையொழியக் கருமங்கள் செய்வதற்கு விதியாகமாட்டாது - ஆனால் தெ ன்கலையார் கருமாதிகளை யனுஷ்டிப்பதற்குக் க ருத்தென்னெனில் - ஐந்யூர் ௦௪: ௪௦ டுரூ: - என்

றுபிராணிகளிடத்தில் கருபைகூர்ந்திருக்கைப் பர மமானதர்மமென்று சாஸ்தரஞ்சொல்லுகையால் கியானத்தில் பாலியாளுக்கிந்த பிரபத்தி நிஷ்டை யில் துணிவுகிடைத்திருக்கமாட்டாதென்று சஷி யபுத்திர உஜ்ஜீவனார்த்தமாக லட்சுமிதந்திரத்தி ல்வைஷ்ணவ யிந்திரனைக்குறித்துப் பிராட்டியருளி ச்செய்தபடியே அனுஷ்டிக்கிறார்கள்.

(ஏகாதசிராத்தம்.)

நாங்களும் அப்படியே அனுஷ்டிக்கிறோமென்னி ல் அது நிஜமாகமாட்டாது சாராதத்தை முக்கியமா

ఐక్యమైన ఐక్యతయిల్లిన సీరాతతత్రోసెయ్యకబాల్ -
 క్రమమయిల్-పక్షేపక్షేయేకావశ్యాన్నయాజయేత్ -న
 తప్పకయేత్ - నశ్రాద్ధకర్తంకుర్వీత - యదిమో
 హానకుర్యాత్ - నోస్మి హః. సమాత్యహః. సపిత్య
 హః. యతి శత పత బ్రాహ్మణే - గంపతిల్ పక్షి

పక్షిపక్షిల్ వరప్పట్ట ఐకాతతయిల్ ఐక్యమీ-తర్
 పణమీ - సీరాత్తతంగలానకమంగల్ పణ్ణణకక
 డాతు - అక్కియానత్తావెల సెయ్యతవన్ అక్కిని
 యెయ్యమ్ మాతాపితాక్కణేయ్యమ్కొంఠవన్ పోకిర
 బాపంగల్లోపాక కక్కడవన్ గంఠమ్.పురాణత్తిల్-
 సూతకావాయథా శ్రాద్ధం- సూతకాంలేవిధియ్యతే
 తథైవై కావశీ శ్రాద్ధం- ద్వావశ్యామేవకారయేత్

గంపతిల్ - క్రుతకత్తిన్ శ్రుతియిల్వన్త సీరాత్తమక్ర
 తక అన్తత్తిల్ పణ్ణణువతుపోల ఐకాతయిల్ వ
 న్తసీరాత్తతతైతత్ తువాతయిల్పణ్ణణకకడవెన
 ణ్ణు వేతవితియిన్తత్తున్ శ్రుమాతికణే ముక్కియ
 మాయ్కకమై అతిల్ ఊన్ఠి అత్రావెల పిరపత్తిని
 వ్పిడైక్కుమిక్రన్తతూరత్తిలిన్కొంఠ వివార్కల్ శ్ర
 శారీయాప్తిమానిత్తావెల పేఠెన్ఠిన్కొంఠ తెన్
 కళియాన్తడణే శమమెన్ఠు గన్త వకారత్తిన్త
 సొల్లకకమి -

ఇతుమన్ఠి వడవారియర్కల్ తాంగల్ సెయ్య
 తబాపంగణక్కుమిత్తుప్ పిరాయశ్శిత్తమ్పణ్ణణిక్
 కొంఠవతిన్త్రావెల శ్రుత్మా అపహారమ్ పణ్ణణిన్

ரியஸைமாபுரையணத்தால் சஞ்சிதம் பிராரப்தமுத
லான - सत्त्वैः पाप्मानैः प्रदूयते - என்ப

தில் சமஸ்தபாபங்களையும் (போயபிழையும் பு
சுதருவா நின்றனவுந் தீயினில் தூசாகு) மென்
பதில் பற்றுவுதற்கு முன்பும் பற்றின பின்புஞ்
செய்த பாபங்களை அக்கினியில் விழுந்த தூசு

போலநசிப்பிக்கிரூனென்றும் - கீதையில் - अहं

त्वात्सर्वपापैर्भ्यो मोक्षयिष्यामि - என்பதில்

நானுன்னுடைய சமஸ்தபாபங்களில் நின்றும்விடு

விக்கிறேன் என்றும் - माश्चः - என்பதில் புண்

ணியகருமங்களை விட்டோமென்று பயப்படாதே

என்றும் - ஆழ்வார் (சார்ந்தவிருவல் வினைகளுஞ்ச

ரித்துமாய்ப்பற்றறுத்து) என்பதில் பிரபன்னனைச்

சார்ந்திருக்கிற புண்ணியபாபங்களையும்விடுவித்து

அல்ல துறியுடையபெருமையாய் பிரபலபாபங்

யும் போக்கி மாயாசம்பந்தமான பற்றுகளையும்

அறுக்கிரூன என்றும் - தேசிகர் தயாசதகத்தில் -

कसुलानिलयस्त्वयानया - கருணாநிஷ்ரு னை

निसुषणैश्च - அசயேவஹிதானகாஞ்ஞானம்

துரிதானாஹி வதி स्वदेवहितैः - என்பதில் ஸ்ரீநி

வாஸா நீயோதயாளு - உனதுகருணையினிடத்தில்

தையயில்லாமையை நிரூபிக்கிரூய் - அதனால்

றே உன்னடியாருடையபாபங்கள் உன்னிடத்தில்
பயப்படுகிறதുകள் - இதனால் அடியாருடையபாப
ங்களிடத்தில் தையயில்லாமல் அவைகளைச் சம்மரி
க்கிராய் என்றும் சொல்லப்பட்டவைகளில் பாபத்
தைப்போக்குமவன் ஈசுவரனாபிருக்க வடவாரியர்
கள் பாபங்களைத்தாங்கள் பிராயச்சித்தம்பண்ணிப்
போக்கிக்கொள்ளுகிறோமென்று பிரமிப்பதுபா

ரதந்திரியத்தைச்சேருமோ - ஸ்வஸ்யம் அந்நிஸ்யம்

தம் - ஸ்வஸ்யம் ப்ரஹ்மணியம் - என்பதில் உடை

மை என்ற ஸ்வத்வம் ஆத்மாவிடத்தினும் - உடை
யான் என்றஸ்வாமித்துவம் ஈசுவரனிடத்தினுஞ்சா
ஸ்தரஞ்சொல்லியிருக்கின்றது - அப்படியிருக்க-

யோந்யநாஸந்தமாந்யம் - அந்யநாப்ரஹ்மணியே

கீந்தேநநக்யதஸ்யம் - ஸ்ரீநீநாந்யம் ஸ்ரீநீநா - என்

பதில் யாவொருவன் ஈசுவரனுடைய சொத்தா
னதன்னை ஸ்வதந்தரனாய்த் தனக்குத்தானே உரிய
வெனன்று கருதியிருக்கின்றானே அந்த ஆத்மா
அபஹாரியான திருடனாவென என்னபாபம்பண்ண
ப்படவில்லை - எல்லாப்பாபங்களும் பண்ணப்பட்
டதென்று கருத்து - இந்தப்பிராயச்சித்தவிஷயத்
தைக்குறித்து பாபத்தை ஈசுவரன் போக்குகின்றா
வென்று இதுவரையில் சொன்னபிரமாணங்களை
லோகாசாரியர் திருவுளம்பற்றி (ஆபத்தைப்போ
க்கிக்கொள்ளுகிறோமென்று பிரமித்து அதை

1) னே த்துக்கொள்ளாதொழிகையே வேண்டிவதெ
று) அருளிச்செய்தார்.

(வைசுவதேவகண்டனம்.)

பிரபன்னன்பாபத்தைநுகவரன்போக்குகின்ற
) னன்றுசுருதிகளினும்இதிஹாஸமானராமாயண
தினும்பாரதகீதையினும்புராணங்களினும்ஆழ்
பார்க்கும்- கியானஸாரத்தில்அருளாளப்பெருமா
ரளம்பெருமானார் தேசிகர்முதலானபுறவாசாரிய
களும் அருளிச்செய்ததன்றிக்கே நடு முப்பத்தா
றயிரப்படியிலுமீசுவரனே போக்குகிறுநென்று
பலவிடங்களில்யிருக்க! வடவாரியர்கள்தங்கள் பா
பத்தைத்தாங்கள் பிராயச்சித்தம்பண்ணி நசிக்கப்
பண்ணுகிறுமென்று சொல்வதுபகவத்சாஸ்திர
மானஸ்ரீபாஞ்சராத்திரத்துக்கும் உடையவர் நித்தி
யத்துக்கும் விவேராதமாயிருக்கும் - அதாவது - வ
ட்டிதந்திரத்தில் இந்திரனுக்கு பிராட்டியுபதேசித்
ததாவது - $\text{ॐ} \text{विद्वान्सर्व्ये देवेभ्य - कर्तु - ऋषेः}$

ना०१७० - கருமங்கள்மூன்றுவிதங்கள் அதாவது
புண்ணியகருமம் - பாபகருமம் - பிராயச்சித்தக
ருமம் - अनर्हसाधक०किंचित् - கிஞ்சிவ்யஸ்ய
साधक० - अनर्हपरिहाराय - கிஞ்சித் கர்ஹ்யஸயு
ஜ்யதே - $\text{ॐ} \text{राश्यां कर्तुं नामेव० . विज्ञेयं च०}$

ॐ चक्षुषा - அனந்தஸாதகமாவதுசேனைவிதி
யுள்ளுணியகருமங்கள் - அரித்தஸாதககருமமாவது

ஸ்வற்கத்தின் பொருட்டுச் செய்ப்பட்ட ஜோதிஷ்ட
 ஓமாதிகள். அனந்தபரிஹாரகருமமாவது எந்தவி
 தபாபங்களைக் குறித்தாவது பிராயச்சித்தம் பண்

ணுகிறகருமம் - $\text{ఉంఁ యా వఁ య సంజౌ తు - పూర్వ}$

ராசி పరిశ్య జేత్ - புண்ணியகருமங்களையும் பாபக

ருமங்களையும் நன்றாக விடக்கடவன் - అత్యుద్దివి

ధ్ రాశి - రనధఁ పరిహారః - முன்றாவது சொன்

னபிராயச்சித்தகருமங்கள் இரண்டிபடிபட்டிருக்

கும் - அதாவது உத்பன்னானந்தநாசகமென்றும் -

உத்பதீஸ்யமாண அனந்தநாசகமென்றும் இர

ண்டிபிரகாரமாயிருக்கும் - இவைத்தில் பின்சொ

ன்னது தன்னையநுஷ்டித்தால் பிரத்தியபாயம் வ

ராமலிருக்காக - முன்சொன்னது நிஷித்தானு

ஷ்டானத்தாலுண்டானபாபநிவந்தகமாய் பிராய

ச்சித்தமென்றே பிரசித்தமாயிருக்கும் - తమఁ

$\text{వై వకుర్వత - మనిషీ పూర్వ రాశి వత్ - பாரதந்தி}$

ரியகியானமுடைய பிரபன்னன் பாபநிவந்தி ஈசு

வரனாலெ யாகும்படியிருக்குமவனாகையால் உத்ப

பன்ன அனந்தநாசகங்களான பிராயச்சித்தங்க

ளையும்பண்ணக்கடவனெயல்லன் - వై వకుర్వత - எ

ன்றயேவகாரத்தால் அவைத்தில் பிராமாதிகத்தாலெ

அன்வயித்தாலும் ஸ்வரூபநாசமென்கிறது - ஆக

பாரதந்திர நிஷ்டான பிரபன்னனுக்கு புண்ணிய-

பாப - பிராயச்சித்தங்கள் என மூன்றுவிதகருமங்
 ளுந் தியாஜ்ஜியமென்று பிராட்டி யருளிச்செய்
 தார் - நித்தியநித்தியகருமங்களுக்கு பாவிய அன
 தத்தாலெ நாசத்துவமில்லை யாகையால் அது
 தாத்திரம் அனுஷ்டிக்கத்தக்கதென்றும் நித்தியா
 னுஷ்டானத்தில் பிராயச்சித்த விதி கூடாதென்று
 ம் அருளிச்செய்தார் - து காரமயேவகார அர்த்த
 ததைக்காட்டுகையாலெ நித்தியகாமீய நித்திய
 நைமித்திகங்களிரண்டிலும் அன்வயித்தால் அது
 பரதந்திரஸ்வரூபத்தை நாசம்பண்ணுமென்றார் -
 நித்தியகாமீயநித்தியநைமித்தியங்களாவன - வை
 சுவதேவம் - மஹாளயம் - சிவராத்திரி - பஞ்ச
 மஹாயக்கியாதிகள் - இவை காமீயபலத்துக்கு
 ஸாதனங்களாகையாலும் - நைமித்திகங்கள் பிரா
 யச்சித்தங்களாகையாலும் முன்சொன்ன புண்ணி
 ய - பாப - பிராயச்சித்தங்கள்போலே தியாஜ்ஜிய
 ங்களாகவிதித்தார் - புத்துபேதத்தாலெ அனுஷ்டி
 த்தாலோவென்னில் அப்போதுசிவராத்திரியனுஷ்டி
 டானமுங் கூடுமிதே - ஸம்ஸாநே கிதானஸு - ஸஸ்ய
 ஸாயுஸாயஸுந்யு ா - அஸ்யுஸ்தீநீசுநாநு டம் -
 ப்ரஸஸ்யுஸநாநுநம் - இந்தநித்திய கருமானுஷ்டி
 டான நிஷ்டையானது பிரபின்னாகாரிகளுடைய
 அன்னியஸாதனத்வஸ்வரூபநுரூபமாய்வேதப்
 பிரமாணஸித்தமாய் உபாயத்தினும் அன்வயியா
 மல் நிஷித்தானுஷ்டானத்தினும் அன்வயியாமல்
 உபாயஅபாயங்களிரண்டுக்கும்நடுவே வர்த்தியாநி

ன்றுள்ளவை தீககருமநிஷ்டை-ஹீ - என்றுகருதி
 ப்பிரதிபாத்தியமான திருமந்திரத்தில் சொன்ன
 பரதந்திரநிஷ்டையைச்சொன்னபடி - இந்த பர
 தந்திரநிஷ்டையுடையசேதனன் நம்மைச்சரண
 மடைவதெப்போதோ வென்று எதிர்பார்த்திருக்
 கும் எம்பெருமாளையே யுபாயமாகப் பற்றக்கட
 வன் என்றுபிராட்டியருளிச்செய்தார்.

இன்னமும் வாசுதேவ சம்மிதாதிகளிலும் -
 நகூர்யூதேவ்யுதேவ்யு - விஷ்ணுராஜநலுலுசு
 யுதிசூர்யூதிமோஹீ - ப்ருஷ்யஹூத்யு சமூஹ
 தே - என்று விஷ்ணுவின் ஆராதனத்திலெதானெ
 பக்தியுடையவன் வைசுவதேவம் பண்ணக்கட
 வனல்லன் - அக்கியானத்தானெ செய்தவன்பிரம்
 மஹத்திக்கு சமானமானபாபத்தில் போகக்கட
 வன் என்றும் - தேவ்யுதேவ்யுதேவ்யு - ந ஹு
 ஜ்யூதேவ்யுதேவ்யு - விஷ்ணு தேவ்யுதேவ்யு - லு
 க்ஷாந்ஷாந்ஷாந் - தேவ்யுதேவ்யுதேவ்யு - ஹூத்யு
 சாந்த்யுதேவ்யு - என்று வைசுவதேவம்ப

ண்ணீசஷிமான நெய்யை வைஷ்ணவோத்தமாள
 புஜிக்கக்கூடாது - அப்படிபுஜித்தவர்கள் அந்தபா
 பநிவர்த்திக்குசாந்திராயணம் என்ற கருமத்தைப்
 பண்ணக்கடவர்கள் - என்றும் - விஷ்ணு தேவ்யு
 து - ஶாந்ஷாந்ஷாந் - பெருமாளுக்கு நி


வதித்தபிரஸாதம் லோகத்தாரபவித்திரம் பண்
 னப்பட்டபவித்திரமாயிருக்கின்றது - து - ஆவ்வி
 யம் - ஸ்ரஸ்யு பீசஸ்ரஸ்ரீதீச - ஸூஜீஷ்யேந
 கீசவஃ - கீர்கார்யுவே ஶ்வதீவீந - தேவஸூஜாபரஸ்ய
 ஶ் - நித்திரையிலும் மெலுக்குவையிலும் யாரா
 ஶ்லபெருமாள் புஜிக்கப்பட்டு ஆராதனத்தில் ஆ
 றுத்தியுடையவர்களுக்குவைசுவதேவத்தாலேயென்
 னபிரயோஜனமென்றும் - கீவாய ஜீநநாநீந
 ஶ்வே ஶ்வதீவீந ஶூமஸ - எக்கியத்தினாலுந் தானத்தி
 னாலும் வைசுவதேவத்தினாலும் என்னபிரயோஜன
 மென்றும் - ஶ்வே ஶ்வதீவஸுவதீஷ்யஸ்யம் - நஶுமீ
 ஶ்வே ஶ்வதீவஸுவதீஷ்யஸ்யம் - ஶூஸூவ்யஸ்யம் - ய
 ஶ்வதீஷ்யஸ்யம் - யாஜகாஃ - ஶ்வஸூ வீதிதாந்நம்
 ஶ்வதீஷ்யஸ்யம் - என்ற சுலோகங்களிலும்
 வைசுவதேவத்தில் இதரதேவதையின் உச்சிஷ்டமா
 ன அன்னத்தை எக்கியத்தில் ஒமம்பண்ணப்பட்ட
 வர்கள் நாய்தினற்புரோடாசத்தை எறிவதுபோல்
 எறியவேணுமொழிய வைஷ்ணவ உத்தமாள் புஜி
 க்கக்கூடாது. இன்னமுங் கோவிந்தராஜர் செய்த
 ருளின வைசுவதேவ கண்டனத்திலும் நாதமுனிக
 ள் - ஆளவந்தார் - ஶ்ரீபாஷியகாராதப்பிரபுரீதிகள்

அனுஷ்டித்ததில்லை என்றும் இன்னந் சிலவிவரங்
களுங்கண்டு கண்டித்திருப்பதகளில் சுருக்கமொ
ழியக்காணலாம்.

முடிவில் ஆழ்வார்கள் (எப்போ துங்கைகழலாதே
மியா ன்நம்மேல்வினைகடிவான்) என்றும் (களை
வாய்துன்பங்களை யாதொழிவாய்களை கண்மற்றி
லேன்) என்றுமிப்படி யனே கம்பாசுரங்களில் பா
பநிவர்த்தி ஈசுவர னாலே என்று முன்சுருதியில்சொ
ன்னபடியே நிச்சயித்து (மைத்தெழுந்தமா முகி
லேபார்த்திருக்கும்மற்றவை) என்றும் (நெந்வாச
ல்தானையாய் நின்றானே) என்றும் (விழிக்குங்கண்
ணிலேன் நின் கண்மற்றல்லால்) என்றுஞ்சொன்ன
துபோல அனே கவிடங்களில்மேகத்தைப்பார்த்தி
ருக்கும்பயிர்போல் எம்பெருமானுடைய அருளை
யேமோகித்துக்கு உபாயமாக நினைத்துயிருப்பர்
கள். ஐயங்காரும் (வான்பார்க்கும் பைங்கூழ்போல்
வாளாவனதருளே யான்பார்க்கநீபார்த்திரங்கினா
ய்) என்று - சயவது லக்கமுடையபக்கத்தில் ஈசுவ
ரன்எவனைவரிக்கிறானோ அவனாலெலபிக்கக் கடவ
னென்றும் அவனுக்கேதன்னைக் கொடுக்கிறானெ
ன்றுஞ் சொன்ன அர்த்தத்தை இவரும்மேகத்தை
எதிர்பார்க்கும்பயிர்போலே உன்னுடைய நிரீஹ
துககிருபையையே நான் எதிர்பார்க்கும்படிநீயிர
ங்கினாய் என்றருளிச்செய்தபடியால் இப்படிப்ப
ட்ட அதிகாரிக்குதன்பாபங்களைக் குறித்து தான்பி
ராய்ச்சித்தம்பண்ணிக் கொள்ளுகிறேனென்று பி
ரமிப்பது ஈசுவரனைபாபங்களைப்போக்கவேண்டா

வன்று விலக்குமவர்களென்று விசிதமாகலாம்.
 லட்சுமிதந்திரத்தில் பிரபண்ணை வைசுவதேவம்
 னுஷ்டிக்கக்கூடாதென்றிருப்பதை எப்படித்
 ந்துக்கொள்ளவில்லையோ அப்படியே அதில் பி
 ரட்டிக்குப் புருஷிகாரத்துவமே யுள்ளதென்று
 சால்லி யிருப்பதையுமறிந்துக்கொள்ளவில்லை -
 ப்படியெனில் - வடவாரியாள் பிராட்டிக்கு ஈசு
 ரணைப்போலே வியாபகத்துவமும் - மோகூத்
 துக்கு உபாயத்துவமும் உண்டென்றும் அத்தால்
 புருவர்க்கும் இரண்டு தண்டம் ஸமர்ப்பிக்கின்றோம்
 ன்றும் சொல்லுகிறார்கள் - தென்கலையார் ஈசுவர
 துக்கே வியாபகத்துவமும் உபாயத்துவமும் உண்
 டென்றும் பிராட்டிக்கு புருஷிகாரத்துவமும் அணு
 த்வமுமேயுள்ளதென்றும் அத்தாலொரு தண்டம்
 ஸமர்ப்பிக்க வேணுமென்று சொல்லுகிறார்கள் -
 தென்கலையாருக்கு சருதி-ஸ்ரீபாஞ்சராத்திரம் - ஆ
 த்வார்களுடைய பிரமாணபலமுண்டா யிருக்கின்

றது. சருதியில் (த்வயம்) என்றமந்திரத்தில் - 'சரண' -
 என்பதில் (தீவிவசனாந்தமாய்) ஸ்ரீமந்நாராயணனு
 டைய இரண்டு திருவடிகளைச் சரணமாக வடைகி
 மேனென்று பெருமாள் திருவடிகளை மாத்திர

ஞ் சொல்லுகையாலும் - ஸ்ரீபாஞ்ச ராத்தி
 ரத்தில் - ஸு  ஸு லீஜாநாநா - ஸ

ஸா ரீ: ஸச ஸாநுத: - மிகுந்த பாபங்களாலெ கி
 ழாநரகத்தில் அழுந்தி கீழ்க்கடையிலிருக்கும் ஆ

த்மாக்கள் என்னையடையும்படியாய் - లక్ష్యంపున
 పకారేణ பிராட்டியைப்புருஷிகாரமாக - నిదిఁజ్ఞా
 పరముపీఢిః - మహూఁత్రుణిగాలె నిశ్చయిక్కప్ప
 డ్డిఱుక్కిన్దతు - యుఁపాచయఁసౌతత్ - అతు
 ఁనక్కుఁశమ్మతమే - నాన్య డా లక్షణంభవేత్ -
 ఇతఁక్రువేవనిలై - ఁన్దుపకవాన్ అఱుఱిశ్శెయ్తు
 ఁనక్కుఁ శమ్మతమెన్దతిల్ పిఱాడ్డిక్కుఁ శమ్
 మతమెన్దునిశ్శితమ్ - ఆఱ్ఱివార్ (అకలకిల్లేని
 ఱైపుమెన్దలర్ మేల్మఁకై కుఱైమార్పా - పుక
 లెఁనిల్లవడియే ఁన్దఱ్ఱిక్కిఱ్ఱి మఱ్ఱిన్దు పుక్కు
 ఱ్ఱేతేఁ) ఁన్దఱుఱిశ్శెయ్తతిల్ పుఱ్ఱిపత్తుక్కుప్
 పఱిమఱమ్ విశేషణిమ్పోల పిఱాడ్డియై విశే
 షణిమాక వఱుఱిశ్శెయ్తు ఁన్దఱ్ఱిక్కిఱ్ఱి ఁన్దుతి
 ఱువేఁకఱుఱైయఱ్ఱై విశేషణియమాయ్ పఱిమఱత్
 ఱైయైయై పుఱ్ఱిపమ్పోలమ్ అఱుఱిశ్శెయ్తపడి
 యాలమ్ - పిఱాడ్డితిఱువడికఱిల్ శఱణమాక వఱై
 ఱ్ఱి కాకాశఱణ్ణియైపెఱుమాఱ్ఱి తిఱువడికఱిల్తి
 ఱణత్తఱైతిఱుప్పి - వ డాపాఁఁ మపి కాఱ్ఱ - కృ
 పయాపఱియపాలయత్ - ఇవఱ్ఱివతిక్కి యొక్కియ
 ఱుఱైపొతిఱుఱ్ఱి తిఱుఱైయఱై రఱ్ఱిపుమెన్దుపు
 ఱుఱ్ఱికఱమ్ పఱ్ఱిఱుఱైయఱ్ఱియ తఱ్ఱిఱ్ఱిక్కివిల్
 కై - త త్తస్యసఱ్ఱిశంభవేత్ - ఁన్దు పిఱాడ్డితమ్
 మైఱ్ఱిప్పతు శక్కఱవఱ్ఱిత్ తిఱుఱైకఱుక్కితక్కు

திஎன்றும்-அநந்ய ராஹுவீணா ஶாஹஸ்யேண

ஶாயக - என்றுசூரியனுக்கும்பிரபைக்கும்உள்

ளதுபோல் எனக்கும் பெருமாளுக்கும் உள்ளதன்மை என்றும் அருளிச்செய்தார். தேசிகர் (இன்னமுதத்திருமகளென்றிவர்களை முன்னிட்டெம் பெருமான் திருவடியையடைகின்றேன) என்று பிராட்டியை புருஷகாரமாக வருளிச்செய்திருக்கிறபடியாலும் ஒர்தண்டன ஸமர்ப்பிக்கிறது பிராட்டிக்கு சம்மதமென்றும் ஈசுவரன் ஸந்நிதியில் தமக்குப் பிரத்தியேகதண்டன ஸமர்ப்பிக்கிறதும் சம்மதமல்லவென்றும் நிச்சிதம்.

வடவாரியர்கள் - பிரபன்னன் அந்நிமகாலத்தில் ஸ்துதிபண்ணாமற்போனால் மோக்ஷமில்லை என்றார்கள். தென்கலையார் (எப்பொழுதும் நாஸ்திங்ளாண்டீழியூறிதொறும் அப்பொழுதைக் கப்பொழுதென்றாவமுதமே) என்றருளிச்செய்த படியால் சாதனபுத்தியன்றியிலே சார்வகாலமும் ஸ்துதிக்கவேணுமொழிய அந்நிமகாலமென் றெருநியதியும்அத்தால் மோக்ஷமென்ற சாதனபுத்தியுங் கூடாதென்றார்கள் - இதற்குப்பிரமாணம் தேவபிரான்

திருக்கச்சிநம்பிசளுடனே - ஶந்திஸுஸ்திவசஶநம்

என்று அந்நிமகாலத்தில் ஸ்துதிபண்ணவேண்டியதில்லைஎன்றும் - வராஹபுராணத்தில்வராஹப்பெ

ருமாள் - ஶஸ்தம் மூயமாணம் - காஷ்யபாண

సన్ని భం అహంస్య రామిను క్షేత్రం - నయామి పర

మాం గతే - என்று మనశమ్ - శరీరమும் - తా తుకకం

మనస్సును క్రమంగా తీసివేసి పారతన్త్రీయ
యజ్ఞాన్ని తీసుకుంటూనే శాతనపుత్తీయన్, రణాకతి

పణ్ణిని వసంకా డ్విపా విరాణం కంకుశ్ శమాన్
మాయిత క్కీరకాలత్తిల్ అవణే నాన్ నిణే క్కీరే నె

న్దుమ్ పిన్దుమ్ పరమపతతతయదైయప్పణ్ణు
క్కీరే నెన్దుమ్ - అనుగిశ్ శెయ్తిరుక్కిరపడియే

నమ్ పియిరుక్కిరవార్ కలగా కెయాల అన్తిమస్ తుతిపణ్ణ
ణువతెన్ దిర్పన్ తమ్ వేణ్ణడియతిల్లై ఎన్ గ్రాక

న్. (అప్పోపాతెక్కిప్పోపాతె శాల్లివై త్తే నె
రంగత్తరవణ్ణప్పన్ గియానె) ఎన్ దతుమతలన్

జ్జివార్ కన్ తివ్వియక్కితికంకుమ్ విరోతిక్కు
మ్ - అన్శలిః - ఎన్ దతన్ కు అన్ త్తమ్ - అ - జలయ

త్తి అంజలిః - ఎన్ దు అకారవాశ్శియణ్ణ విశ్శిణ్ణ
వై ఒరుక్ కాలమన్ శాన్ నె కిరమత్తిల్ అన్ శలి

శెయ్ తాల్ అవన్ విశ్శియత్తిల్ - యుణం ప్ర వృద్ధిమి

న మేన్ దు న యాన్ నా పసర్వత్తి - ఎన్ దు తురోపతె

పణ్ణ అన్ శలిక్కు నాన్ ఒన్ దున్ శెయ్ యవిల్లై
ఎన్ దు డైయతిరు నా మమే వన్. నిరంగొకా దిత్త తు అన్

త అన్ శలి ఎన్ క్కు క్కడనైయిరుక్కిన్ దెన్ దున్ దు
క్కిన్ తుపోలజలంబు మాయ్ కువరన్ తిరువన్ గత్తె

దురుక్ పణ్ణు మెన్ కెయాల ఇతన్ కుమేల్ శాత

னபத்தியாய் அந்திமஸ்துதிபண்ணால் பிரபத்திந முவும்.

தென்னாசாரியாள் எம்பெருமானுடைய அனந்தகலியாணகுணங்களில் வாச்சலியகுணமென்பது முக்கியமென்றும் ‘ஸ்ரீபாஷியகாரர்கத்தியத்தில் - அஸாரகாலஸ்ய வஸ்யஸ்யஸ்ய - என்றகடையி

ல்லாதவாச்சலியகுணசமுத்திரமேளன்றருளிச்செய்தபடியே’ அடியார்கள்செய்த குற்றங்களைப்போக்கியமாகக்கொள்ளாமது-வாச்சலியமென்றார்கள். அதற்குவடவாரியாள் - வாச்சலியமாவதுதோஷித்தைப்பாராமலிருக்குமது வாச்சலியகுணமென்ற

ர்கள் - தெ - சொல்வதர்க்குப்பிரமாணம் - ஸ்ரீஸ்யஸ்யஸ்யஸ்ய - ஸஸாஸ்யஸ்யஸ்ய - என்ற

கிறபடியே ஆளுதருடையதோஷிம்பாராதெஅங்கீகரிக்கக்கூடான இரக்கமென்று - ரஹஸ்யத்திரயரகையில்தரைகுணயாதிகாரத்திலும் - ஸமன்

வயாதிகரணத்திலும்.வாச்சலியமாவது- ஸ்ரீஸ்யஸ்ய

ஸ்யஸ்ய - என்றகலோகத்துக்கு தோஷித்தை குணமாகக்கிரஹிக்கைளன்றருளிச்செய்தார்-ஆழ்வார்கள் (தன்னடியார்திறத்தகத்திற்புமனாயாளாகிலுஞ்சிதகுரைக்குமெல் என்னடியாரதுசெய்யார்செய்தாரோல்நன்று செய்தாரொன்னுஞ்சொல்) என்றும் (குன்றினயகுற்றஞ் செய்யினுங் குணங்கொள்

னும்) என்றும் (செய்தகுற்றம் நற்றமாகவேகொ
 ள்ஞாலநாதனை) என்றும் ஆசாரியாளில் அருளா
 ளப்பெருமா ளெம்பெருமா ளார் கியான சாரத்தில்
 (அற்றமுணாக்கிலடைந்தவர்பாலம்புடையேகான். கு
 ற்றமுணர்ந்தி கழுங்கொள்கையே - எற்றேறத
 ன் - கன்றினுடம்பின் வழுவன் ளாகாதலிப்ப - த
 ன்றதன் னீன்றுகந்தவா) என்றும் அருளிச் செய்தா
 ர்கள் - இதற்கு அர்த்தம் - தனிசுலோகத்தில் வாச்
 சலியமாவது நீச்சடிக்கிறதறையில் புல்தின் னுதப
 சுஅன்று யின்றகன்றின்தோஷித்தைத்தன் னேபருக
 ப்போக்குவதுபோலதன்கலியாண குணங்களாலெ
 தரிப்பிக்கைஎன்று பெரியவாச்சாமபிள்ளை வியா
 க்கியானஞ்செய்தார் - தோஷி போக்கிய னென்
 னுல்புத்திபூர்வகமான பாபங்களுஞ்செய்யவேண்
 டிவாராதொவென்னில்வாராது - எப்படியென்னி
 ல் - மனசு - வாக்கு - காயகங்களென்கிற மூன்றி
 னுல்பாபங்களுண்டாகிறன. காயகத்தால் வருமதற்
 கு அரசர்கள்சின்கூடி யுண்டாகையால் அதுவர
 னேறு துவில்லை - மனத்தினுல்வருமதற்கு - ஐநீநச
 னிசுஃஃஃ ஐநீநசரிசுநீ - ஐநீநசரிசுஃஃஃ - ஐ
 ஐநீநசரிசுநீ - என்று ஜலத்தில் சேறுண்டா
 கிறது மறுபடியும்ஜலத்தினுல் அதுபரிசுத்தமாகி
 னுப்போல் மனத்தினு லுண்டானபாபம் மறுபடி
 அதுதாபத்தினுல் அதுநிவர்த்தியாகிறதென்று சா
 ஸ்தரஞ்சொல்லுகையால் மானசீகமான பாபம்வ

ரஹே துவில்லை - பிரபன்னாளுக்கு வாக்கினால்பா
 பபம்வரஹே துவில்லை - வாக்கில் குருபரம்பரை
 புடனேத்வயானுசந்தானம் பண்ணிக்கொண்டிரு
 ப்பர்களாகையாலும் சார்வகாலமும் பகவத்விஷ்
 யத்தில் காலக்ஷேபம்பண்ணிக்கொண்டு காலத்தை
 க்கழிக்கையாலும்-இந்திரியங்களுடைய கொடுமை
 யைநினைத்து அஞ்சிபாபங்களுக்குப்பயந்துஇருக்
 கும் ஆஸ்திகாளுக்கு பாபம்வரப் பிரசங்கமில்லை-
 கண்டாகற்றணன் முதலானோர்செய்த பிரம்மத்திக
 னேநரமேதயாகம்பண்ணினதாக வெண்ணிப்பரம
 பதங்கொடுத்ததுப்பிரசித்தம்-அன்றியில்அவனைப்
 போல் பிரம்மஹத்தியைச்செய்வாருமில்லை யாத
 லால் வீண் ஆக்ஷேபம் - இப்படிப்பட்ட மஹாகு
 ணத்தை ஆழ்வார் செய்தாலால் நன்றுசெய்தாலொ
 ன்று அருளிச்செய்ததற்கு விரோதமாய் அர்த்தஞ்
 சொல்வதினாலே திரவிடவேதத்தை நிந்துத்தவர்க
 ளாய் நிந்துத்தவர்களுக்குச் சொன்ன நரகம்சித்த
 மாகிறது மன்றியில்அவர்கள் தூர்மதிகளென்று -
 அ-ம்பக்கத்தில் சொல்லியிருக்கின்றது.

வ'-வாரியர்கள்சுவரனுக்குத்தடாளகுணமென்ப
 து-தன் ஆஸ்ரிதாளுடைய துக்கத்தைப்போக்குமது
 என்று சொல்லுகிறார்கள் - தென்னாசாரியாள் அதுந
 சுவரனையொழிந்த எல்லாருக்குமுண்டு ஆஸ்ரிதரு
 டைய துக்கத்தில்நான் துக்கப்படுகிறதுதையென்
 றும்அதற்குப்பிரமாணம்சுருதி- சயே காசினர மேல-
 என்றும் - வ்யசநேஷுஸுஸுஷ்யுணாஃ ப்யுஷஃஷவலீகூஃ

భవః - వృత్త వేషు చ స ర్వేషు - పితేన పరితుష్యతి -

என்பதுகளில் மனுஷியானுடைய துக்கத்தில் எம்
பெருமான துக்கின்றதாயும் சேஷித்துவபாரதந்தி
ரியகியானமுடைய உச்சாஹத்தில் புத்திரானுடைய
உச்சாஹத்தில் பிதாசந்தோஷிக்குமாபோலச
ந்தோஷிக்கிறானென்றும் பிரமாணஞ் சொல்லு
கையால் ஆத்மாக்களுடைய துக்கத்தில் ஈசுவரன்
துக்கிக்கிறானென்ற துவேநிச்சிதம்.

பாகவதவைபவம்.

శతంబ్రాహ్మణముఖ్యేభ్యో వరమేకోపవేదవిత్ -

நூறுபிராமணாளுக்குள்ளே வேதம் படித்திருந்த
ஒருவர்கிரேஷ்டர்என்றும் - வேதவேத்யஸஹஸ்ரே
భ్యో

వరమేకోప యజ్ఞ విత్ - வேதம்படித்த ஆயிரம்பே

గిల్ எக்கியம்பண்ண ஒருவர்கிரேஷ்டரென்றும் -

యజ్ఞ యజ్ఞ సహస్రేభ్యో వరమేకోజితేంద్రియః -

எக்கியம்பண்ண ஆயிரம்பேரில் இந்திரிய ஜயம்ப
ண்ணி ஈசுவரனை உபாசிக்கிறஒருவர்கிரேஷ்டர்என்
றும் -

జితేంద్రియసహస్రేభ్యోవరంవిష్ణుశ్చ దాస్య

విత్ - இந்திரிய ஜயம்பண்ண ஆயிரம் பேரில்

சுருதியில் - యస్యోస్తి - என்றும் - అహమపినమ

మ - భగవతయేవాహమస్తి - என்றும்எனக்குநான்

உரியனன்று பகவானுக்கே நான்சேஷிபுதனென்
 று சொன்னபடியே சேஷித்வ கியானமுடைய
 வர்களை சிவோஷ்டாளென்று சொல்லியிருக்கின்ற
 து - பின்னும் - தியாஜ்யகேடையில் சொன்
 னதபசைச் செய்தமாஹாத்மி யத்தாலெ விசுவா
 மித்திரன் ஸுத்திரியத்துவத்தை விட்டு பிராம்மண

ஸ்ரீமாதிக்ஷுரூதி - ஓம் ஸ்ரீ ஸ்ய ச ம்மஹ ச ஸ்யுதிரி

ஸ்ரீ மஹாஃ - என்பதில் பிரபத்தி நிஷ்டையைச்
 சிலாக்கியமாகச் சொல்லுகையால் பிரபன்ன நிஷ்டி
 டையைமுடையவர்கள் (எவோ லுமவர்கண்ஹர்) எ
 ன்கிறபடியேயாராகி லுஞ்சிலாக்கியாள்தன்றும். ஸ்ரீ

பாகவதத்தில் ஸ்ரீசுகர் - ஓம் ஸ்ய ச ம்மஹ ச ஸ்யுதிரி

ஓம் ஸ்யுதிரி - விஷ்ணு ஓம் ஸ்யுதிரி ஓம் ஸ்யுதிரி

ஓம் ஸ்யுதிரி - என்பதில் நாயமாமிஸந்தின்பவன் விஷ்ணு
 னுபக்தரூபிருக்குமாகில் பிராம்மணனைப்பார்க்கி
 லும் அதிசன - விஷ்ணுபக்தியில்லாத அதிசவரன
 னைப்பாதினும் நாயமாமிஸந்தின்பவனிலும் அத

மன்தன்றும் - ஓம் ஸ்யுதிரி ஓம் ஸ்யுதிரி - விஷ்ணு

ஓம் ஸ்யுதிரி - ஓம் ஸ்யுதிரி ஓம் ஸ்யுதிரி

ஓம் ஸ்யுதிரி - என்பதில் விஷ்ணுபக்தர்

கள் சூத்திரர்கள்தன்றும் - அவர்களை வி
 ப்பிராள்தன்றும் பகவதஸ்மம்மந்த முண்டானவர்
 களாகையால் பாகவதாள்தன்றும். ஜனார்த்தன

நிடத்தில் பாரதந்திரிய கியான மில்லாதவர்கள்
 சூத்திரர்க ளென்றுஞ் சொல்லி யிருக்கின்ற

து - பாத்தம புராணத்தில் - యేయజఠిహరింస

శ్చ - బ్రాహ్మణా పవతేస్త్వతః - రుద్రాదియజ

మానసు - శూద్రపవప్రకీర్తితః - என்பதில் ஸ்ரீ

ஹரியைப் புஜித்தவர்கள் பிராம்மண, ளென்றெறி
 னைப்படுத்தும் - ஆதிசப்தத்தாலெ வசு - ருத்தி
 ர - ஆதித்தன் - அக்கினிமுதலான தேவர்க்களை உ
 பாசித்தவர்களை சூத்திரா ளென்றெ ஏவகாரத்தால்

சொல்லப்பட்டிருக்கின்றது - దురాచారోపిసర్వా

శి - కృతఘ్నా సా స్తికఃపురః - సమాశ్రయే దాదిదే

వం - శ్రద్ధయా శరణంయథా - నివోఽషంవిధితంజం

తు - ప్రభావాత్పరమాత్మనః - என்பதில் தூராசா

ரமுடையனாவது - புஜிக்கத்தகாதனை களை புஜிக்கி
 ன்றவர்களாவது யி துமுதலானவர்களை பரமாத்மா
 வின் பிரபாவத்தாலே தோஷிரஹிதா ளென்றறிய
 வேண்டுமென்றும் - இது தெரிந்தும் அப்படி நி
 னைக்கில் இவர்கள் தோஷித்தை தப்பிப்பாக்குஞ்சக்துநசு
 வரணுக்கில்லை என்று நினைத்தவர்களாவர்களென்றும்

విప్రద్విషక్ గుణయుతాదరవింద నాభ వానారవింద

విముఖాచ్ఛ్వాపచంవரிష్టం - என்பதில் அரவிந்தலோச

னனுக்கு விமுகனான பன்னிரண்டு குணமுள்ள பிரா

நாயக

ம்மண்பனப் பார்க்கிலும் நாயமாம்ஸந்தினபவன்வி
 ஷ்ணுபக்தனானபிராம்மணனுக்கு அதிகமென்று
 ஞ்சொல்லியிருக்கையாலும்-சுருதியில்-யநாதேச
 சுவஸ்தே-ஓநாதசுவஸ்தே-என்பதில்எம்பெ

ருமானிடத்தில்பக்திபண்ணுவதுபோல்அவனடியா
 ரிடத்திலும் பக்திபண்ணவேணுமென்றும் - கண்
 ணஸ்கிதையில் - ஐகீரஸ்ய விநாயகாய - யஸ்ய
 ஸ்யேஷ்யே பிவஸ்தே - சஸ்யே தேயுந்தே-ஐஹ்யம் ச

சபூஜ்யாயநாயகாய - என்பதில் எட்டுவிதபக்தி

திகளையுடைய மிலேச்சனானபோதிலும் அவனுக்கு
 கியானம் வேண்டியிருந்தால் கொடுக்கவும் - அவ
 னிடத்தில்கியானமிருந்தால் கிரஹிக்கவும் பின்ன
 ம் ஈசுவரனவ்வளவாகிலும் பூஜிக்கவும் அருளிச்செ
 ய்ததில் த்வனி அர்த்தத்தால்ஈசுவரனைப்பார்க்கிலும்
 விசேஷமாய் பூஜிக்கவேணு மென்றும் பரிஷ்கார
 மாய்சொன்னபடியால் தொண்டரடிப் பொடியா
 ர்இந்தகலோகத்தை (பழுதிலா வொழுகலாற்றுப்
 பலசதிப்பேதுமாரில். இழிகுலத்தவர்களே லுமெம்
 மடியார்களாகில். தொழுமநீர் கொடுமின் கொனமி
 னென்றுநின்றுமெய்க்க, வழிபடவருளியுப்போ
 ல மதிட்டிருவரங்கத்தானெ) என்பதில் இழிகுலத்
 தில்பிறந்தவர்களாகிலும் எம்மடியார்களாகில் தொ
 முங்கோளென்றுங் கியானத்தையுப தேசியுங்கோ

ளென்றும் அங்கிருந்தால்பெற்றுக்கொள்ளுங்கோ
 ளென்றும் உண்ணப்போல் அவர்களை சேவிக்கும்
 படியாயும் அருளிச்செய்தீர் என்றருளிச்செய்தார்.
 பாகவத அபிமான த்தால்மோக்ஷம்.

கீழ் ஆசாரியாபிமானத்தாலெ பெறென்று சொ
 ள்னபோதைக்கும் - “ ஜ்ஞானியை வ மீசுதம் - எ
 ன்பதில்பாகவதாள் ஈசுவரனுக்கு ஆத்மாவென்று
 அருளிச்செய்த படியால் ” - சித்திபவவநீதி
 சஞ்ஞானியை சீவனம் - நசஞ்ஞானியை ச்ஞானம் -
 சரிசரியை ச்ஞானம் - என்பதில் கேவலம் அச்சுத

னிடத்தில்தாசியத்தையுடையவர்களுக்கு சித்தியெ
 ன்றுசொல்லப்பட்ட மோக்ஷம் உண்டோ யில்லை
 யோவென்று ஸம்சயம் அவனுடைய அடியார்களிட
 த்தில்தாசியத்தை யுடையவர்களுக்கு சம்சயமில்
 லையென்றும் - யம்யம்யம் ச்ஞானம் - யம்
 யம்யம் ச்ஞானம் - ச்ஞானம் யம்யம் ச்ஞானம் - கீழ்
 நசஞ்ஞானம் யம்யம் - என்பதில் பாகவதாள் யாரா

மோக்ஷ மடையவேணுமென்று இரக்கத்துடனே
 தங்கள்ஹஸ்தங்களாலெ தோடுகிறார்களொ அப்ப
 டியேபார்க்கிறார்களொ அவைஸ்தாபரங்களா யிரு
 த்தபோதிலும் மோக்ஷத்தை அடைகிறதுகள் பந்
 துணங்களுக்குக் கேழ்க்கவேண்டியதென்ன வெ

ன்றுஞ் சொல்லியிருக்கின்றது - கண்டாகர்ண்ண அ
 பிமானத்தால் அவன் தம்பிமோகூடமடைந்தான் - தா
 ம்பரபர்னிதீரத்தில் தபசுசெய்துகொண்டிருந்த
 ஒருரிஷியிடத்திலிருந்த நாய்க்கு அவடத்தில்ஸ்வா
 மிகள் அமுதுசெய்த பிரஸாதத்தைபுஜித்துக்கொ
 ண்டிருந்த மஹாத்மத்தால் ஆழ்வார் திருவடி பிர
 ஸாதித்தருளிஞர் அதைக்கண்டரிஷி (வாய்க்குங்கு
 ருதைத்திருவீதியெச்சிலைவாரியுண்ட நாய்க்கும்பர
 மபதமளித்தாயந்தநாயோடிந்தப்பேய்க்குமிருக்
 கவிடங்கொடுத்தால் பிழையோ பெருமான் ம
 குடஞ் - சாய்க்கும்படிக்குக்கவிபாடு ஞானத்த
 மிழ்க்கடலே) என்று விண்ணப்பஞ்செய்தமாத்தி
 ரத்தில் திருவடிபிரஸாதித்தார் - உடையவர் கோ
 பகன்னிதைக்குத்திருவடிபிரஸாதித்தார் - பிள்ளை
 லோகாசாரியர் கலாபத்தில் "தேசிகர்ஸ்ரீபாஷியத்
 தைதக்காப்பாத்தினபோது" அழகியமணவாளனை தி
 ருப்பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு
 போகையில்மார்க்கத்தில்பெருமாள் உம்முடையச
 ம்மந்தசம்மந்திகளுக்கும்மோகூடங்கொடுத்தோம்
 என்றருளிச்செய்ய ஸ்தாபரங்களான செடிகளுக்
 குங்கல்லுகளுக்கும் மோகூடங்கொடுத்தார் - ம
 ணவாளாமுனிகள் ஆலமரத்துக்குமோகூடங்கொ
 டுத்தார் - திருக்கச்சிநம்பிகளுக்கு பாகவதஅபிமா
 னம்பெற்றால் மோகூடமுண்டென்று தேவபிரான்
 அருளிச்செய்தார்.சுருதியில் - அநாநவம் சநாநா
 னா - என்பதில் பாகவதஅபிமானத்தால்மோகூட

ராயச

முண்டாகின்றதாய் சொல்லப்பட்டிருக்கின்றது.
பாகவதநிந்தனை.

எப்படிபாகவதாளுடைய அபிமானத்தால் மோ
க்ஷமென்றுபிரமாணங்களில்சொல்லப்பட்டிருக்கி
ன்றதோ அப்படியே அவனடியாரிடத்தில் அபசா
ரப்பட்டவர்களுக்கு நரகமேபலமென்று சாஸ்திர
ஞ்சொல்லியிருப்பதுகளில் சிலதுபிரசித்தப் படுத்

துகிறோம் - $\text{अनाकारादुत्काराणां - अज्ञान}$
 $\text{हीनजननः - मुद्घुक्तं श्रुत्यादिना - सद्यः}$
 $\text{चण्डालतां च जैत - என்றபிரமாணத்தைப்பற்றி}$

தொண்டரடிப்பொடியாழ்வார் (அமரவே ரங்க
மாறும் வேதமோர்நான்குமோதித்தமர்களில் தலை
வராய்சாதுயந்தணர்களேலும் - நாமர்ஈளைப்பழிப்
பராகில் நொடிப்பதோரளவிலாங்கே - அவர்கடா
ம்புலையர்போலுமரங்கமாநகராளானே-) என்பது
களில் நாலுவேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஒ
தி உயர்ந்தபிராம்மணகுலத்திற் பிறந்து பகவத்வி
ஷயத்தை சேவித்திருந்த போதினும் அனாசாரந்
தூராசாரங்களையுமுடையத்தாய்அக்கியானியாய்ஹீ
னஜன்மத்தையுமுடைய என்பக்தனை நிந்திப்பானு
கில் அப்போதேசண்டாளத்துவத்தை யடைகிறா

னென்றும் - $\text{मुद्घुक्तं श्वपचण्डाणि - निन्दानु}$
 $\text{र्यन्थियोनरः - सद्यः कौटिल्यैनापि - सक्षमा}$
 $\text{मिकदाचनः - எனபதில் என்னுடைய பக்தனானவ}$

ன் நாயமாம்ஸந்நின்பவானுபிரந்தபோதினும் அவ
ணநிந்தித்தவனை நூறுகாடிபத்மமானபோதைக்
கும் ஒருக்காலும் கூடிக்கமாட்டேனென்றும் -
ஸூ (ஓ) வாஷ்நவந்யுத்ஃ - நிஷாந்ஷ்யசவந்த
யூக் தேஜானிஸாமாயே - சயானநகந்நரஃ - என்

பதில் ஸர்வேசுவானுடைய தாஸைமீபந்தமுள்ளசு
த்திரன்முதல்நாயமாம்ஸந்நின்பவன் வரைக்கூம்ப
கவானுடையதாஸர்களை ஜாதிநிரூபணமீபண்ணிக
கொஞ்சமாய்நினைத்தவர்கள் அலிந்தகல்டம்நரகத்
தையடைவர்களென்றும் - ஸ்ரீ ௭ வேதேநஸம்பா
த் - ஸாஹுஸுப்ரக்யுதம்யுதா - விஷுஸந்யுஷஸம்
நாராத் - ஜாதிநகநகாயேத் - என்பதில் ஆசாரி

யதடாஷித்தாலெ பஞ்சஸம்ஸகாரமுண்டாகி இரு
ம்புதங்கம் ஆமாப்பேல அந்தக்ஷணமே ஜாதிமீதா
ஷிம்போய் - ஐந்நாஜாயு தேஸூத்ரஃ - கர்நாஜா
யு தேந்யுஃ - வேநாந்யுயுநாத் வித்ரஃ ப்ரஸூ
ஜாநாயுப்ரஸூநஃ - என்பதில் பிராம்மணுள் 19

றக்ச்சேச சூத்திராளாய் கர்மத்தாலெத்விஜாளாய்-
மேவத அத்தயயனத்திராலெ விப்பிராளாய் பிரம்
மக்கிபானத்திராலெ பிராம்மணுளென்று பேர்வந்
தாப்பேலெ ஆசாரியஸமாபுயணபஞ்சஸம்ஸகா
ரத்தாலெ ஜாதிமீதாஷிம்போய் வைஷ்ணவத்விஜ

இகிய பிரம்மக்கியானிகளை ஆசாரியசமானராக
 நினையாமல் சாமானியஜன்மநிபுணம் பண்ணால்-
 అచానతాలోపానానం - వైஷ்ணోత్పత్తివింతం.
 లాత్యయోనిపரிత్యా యాంతుల్యనూహయనునీషణః -

என்பதில் அர்ச்சாவதாரத்தில் பஞ்சமோஹப்பிர
 திபத்தி பண்ணினவனும் - வைஷ்ணவானுடைய
 உத்பத்தியை நினைத்து தூஷித்தவனும் மாத்துரு
 யோனிப்பரிசுட்பண்ணினவன் பாபத்தல்போகக்
 கடவன் என்றுஞ்சொல்லியிருக்கின்றது - இவ்வரீத்
 தத்தை பிள்ளைலோகாசாரியர் - இதரவரீனத்தில்
 அவதரித்திருக்கின்ற பாகவதானுக்கு - வச - ருத்
 திர - ஆதித்திய - அக்கினிகளை உபாசிப்பதால் வ
 ரப்பட்ட - ెரு వ్రానియజమానస్తుశూక్రవక్ரு

త్తిః” - என்றசுலோகத்தில் சொன்னசூத்திரத்து
 வமும் - இதரவரீனத்தில் அவதரித்தபாகவதானை நி
 ந்தித்து வரப்பட்டசண்டாளத்துவமும் - தங்களை
 உயர்ந்த குலமென்று பிரமித்து அத்தால்மேட
 டில் ஜலம் நிலலாமல் பள்ளத்தில் தேங்குமா
 ப்டோலே (நீர் புரைவண்ணன் சீர்ச்சடகோபன்)
 என்கிறபடியே எம்பெருமானுடைய நீர்மையா
 என்குடையைக் கிருஷ்ணாவதாரத்தில் பிரம்மண
 ள் இழந்தாப்போல் இழக்கவேண்டியதோஷிமும்-
 పరస్పరనీచవావైః - என்பதில் பரஸ்பரம் நித்திய
 சூரிகள் நீசபாவத்தை வறித்து (நீசனைன் நிறை

வொன்றுமிலேன்) என்று ஆழ்வார் அருளிச்செய்தபடியே ஸ்வாபாலீகநைச்சியத்தை உடைத்தாகி உயர்ந்தகுலத்தாரைப்போல் நைச்சியம் பாவிக்க அல்ல துறையிடவேண்டியதோஷமுமில்லாமையால் ஸ்ரீவசனபூஷணத்தில் (உத்திருஷ்டமாகப் பிரமித்த ஜன்மம் பிரம்ச ஸம்பாவனையாலெ - ३ ३ ३ -

என்கிறபடியே பயஜனகம் - அதுக்கு ஸ்வரூபப் பிராப்தமான நைச்சியம்பாவிக்கவேணும் - அபகிருஷ்டமாகப்பிரமித்த உத்திருஷ்ட ஜன்மத்துக்கு இரண்டு தோஷமுமில்லை - நைச்சியஜன்மசித்தம் - ஆகையால் உத்திருஷ்டஜன்மமே சிரேஷ்டம் - ३ ३ ३ - நிகிருஷ்டஜன்மத்தால்வந்த

தோஷம்ஷமிப்பது விலக்ஷணஸம்மந்தத்தாலெ - ஜன்மத்துக்குக் கோதும் அதுக்குப் பரிஹாரமும் பழுதிலாவொழுகவென்கிற பாசரத்தில் அருளிச்செய்தார் - வேதகப்பொன்போலே இவர்களை ஸாட்டைசம்மந்தம் - இவர்கள் பக்கல்ஸாம்மியபுத்தியும் ஆதிக்கியபுத்தியும் நடக்கவேணும்

அருளிச்செய்தார் - தேசிகரும் - வயஸுசரிசு
 ஸாஸாஸுசுசுசு - என்று ஹரிதாஸாரு
 டையபாதரணையப்பற்றினவரையிருப்பனென்றருளிச்செய்தார் - உடையவர்பிள்ளையுறங்காவில் லிதாஸர் விஷயமாய் (முதலியாண்டானுக்கு அருளிச்செய்த பத்துவார்த்தை) என்றகிரந்தத்தில் சு

ருக்கந்தெரிவிக்கிறோம் - நாம்மீலாகத்தை யனுசரித்துக்கொண்டிருப்போம் - இதரவர்க்குத் தார் (நாடும்நகரமும் நன்கறிய) என்கிறபடியே ஆசாரியன் திருவடிகளெநமக்குத்தாரகமென்று லோகப்பிரசித்தமாயிருப்பார்கள் - நாங் குலகோத்திர - மந்திரம் - ஸ்தானம் ஜபம் - சந்திகளாலெ பேறென்று பிரமிக்க ஹே துயண்டாயிருப்போம் - அவர்கள் சேஷித்துவ - பாரதந்திரியமே ஆத்மாவுக்குத்தாரகமாயெண்ணி அதுவே குலகோத்திரமாயெண்ணி யிருப்பார்கள் - நாம்முன்சொன்ன கருமங்களை யனுஷ்டித்து கையையிந்திவிட்டுநீதெப்பக் கையரைப்போல் மோக்ஷமடைய ஹே துவில்லாமல் சம்சாரத்திலெழுமுடியிருப்போம் - அவர்கள் அதைத்தாண்டுகிறத்துக்கு ஆசாரியன் திருவடிகளென்கிற ஓடத்திலேறிதாண்டக்கடவராயிருப்பார்கள் - என்பது முதலானபத்துவார்த்தைகளில் அருளிச் செய்தவைகளையே பிள்ளலோகாசாரியரும் அருளிச் செய்தார்.

கேசதாரணம்.

பஞ்சஸம்ஸ்காரமானபிரபன்னவிதவஸ்திகள்களோஜவபனம்பண்ணக்கூடாடுகலும் வாவாரியர்கள்வபனம்பண்ணவேணுமென்றுஞ்சொல்லுகிறார்கள் - முன்னவர்கள்சொல்வதற்குச்சுருதிப்பிராமாணம் - நாராயணஉபநிஷித்தில் - ஸ்ரீஹ்ருஷ்யே ஸ்ரீஹ்ருஷ்யே ஸ்ரீஹ்ருஷ்யே - என்பதில் விசுவமென்கிறஉலகத்திலுள்ள ஆத்மாக்களுக்குப் பரிமந்தாரா

గాయక

యణంబతిగాంబుమ్ నాయకనెంబురు శ్రీశైలంబు అవ
 ంశాశువిద్రావీ నాశుమ్లలా తవ్రావీ మంగళ త్తైత్య
 డైవయవ్రావీరుక్కింబునెంబురు శ్రీశైలంబు కయాల
 శ్రీత్మాకకంబుక్రపీ పతిగంపెరమానెంబురు నీశీశ
 యమాయిర్తు. శ్రీతలాల శ్రీరణత్తీల - శా - వతుకాణ

దత్తీల - మాత్యంబి కేశీ గావంబుజీవపల్లవంబు కేశీ
 రాజవశ్య త్తప్ర జాగంసుమానస్యమానాం. గంపతిల

పతివ్రేణయాన స్త్రీకీ కలీ తలైయశీశిరాకకకకూడా
 తెంబుమ్ పతియోమిక్రమనస్త్రీయానవలీ కేశత్త
 తుడణే గంపతి విగంబుక్రవణో అపంపతియే గం
 పెరమాణేపతియాశువైవయ పిరపణ్ణస్త్రీకీ
 వపణ శ్రీశైలంబుమలిరుక్కింబుకకకకడవారీకలెంబు శ్రీశ్రీ
 త్తీశైలంబుమలిరుక్కింబుర్తు.

అవంబుర్తీతత్తైత - శ్రీయఃపతిత్త పతిరాహ -
 శ్రీశైలంబుకీరీమంబు - జపత్పరమానసా - శరణా
 గంపతిజ్ఞ - విధవానైవ కారయేత్ - అపీడాకా

రత్తీల శ్రీశైలంబుకీరీమంబు శరణాకతియదైన్త వి
 తవస్త్రీకీ క్షివరకీరీమంబుకీరీకీకలెంబు గంపతి
 గంపతివారి - గంపతిపతియాయం - పంబుసం
 స్త్రీకీరీమంబు - పతివ్రత్యంబుకలెంబు. తన్మకా
 కేశవపనం - కారయేన్మ వశోభనే ||

కరూడశంమితయిలీ పశుశంమంకార ముదైత్తీ

బీబతివిరతత్తిల పక్తియైడయస్తిరికల్ ఊవరకర
మంపణ్ణిక్కెకాల్లకక్కడాతెన్ఱుమ్.

పైఠీనసి || విష్ణుభక్తావిశేషజ్ఞా - శంఖచక్రంకి
తాయది - విధవాకేశవపనం - నైవకుర్యాత్ఖగే
శ్వర ||

ఓంకరండేన విష్ణిణుపక్తయాయ్ సంగకకకరా
ంగనమైడయవిశేషక్ కియెయనానవితవస్తిరిక్కి
వరకరమం పణ్ణిక్కెకాల్లకక్కడా తు.

వృద్ధవాసిష్ఠః - విధవాయాః ప్రసన్నాయాః - వప
నంనప్రశస్యతే - జ్ఞానతోజ్ఞానతోనాపి - నైవకుర్యా
చ్ఛముండనం ||

విర్రుత్తవాసిష్ఠిడత్తిల ప్రిరపంఠణకలనాచిత
వస్తిరికరక్కుక్కువరకరమంప్రిసత్తమన్ఱు కియా
నత్తిణ్రులమ్ అక్కియానత్తిణ్రులమ్ వపనంపణ్ణ
ణిక్కెకాల్లకక్కడా తు.

పద్మసంసితాయా || విధవాయదినారిస్యాత్ - తై
లాదీనపివజయేత్ - కేశసంస్తారసద్యధః - వప
నంనైవకారయేత్ ||

పత్మసంమితయిల - వితవయారూత్ తలెమయి
రాంపేపణుంపెరూంబిఅప్పియన్ఱుశనమతలాన
కరమంగళియమ్ అప్పియే క్కువరకరమంగళియమ్
వరీజిక్కవేణువెమన్ఱుమ్.

స గా శ గః - శంఖ చ క్రాంకితా నారి - విధ వా యది
 సంకర - కుర్యాద్భి ర్జవపనం - రౌరవంనరకంవ్ర
 జేత్

పరాశరీవశనమ్ - శంఖరణేక క్రుతిత్తు పకవాన్
 సోన్నతు - ఓపీశంకరణే - శంకశక్కరాంగ కన
 మ్రుదయవితవస్త్రిగి క్షవరంపణ్ణణిక్ కొగ్రావ
 గాకిల్ రవ్రవనరకత్తైత యదైక్రొగ్రెన్ యమ్.

స శిష్యః - వై ష్వ వేష్టయితా నారి - యది కు గ్యా చ్చ
 ముండనం - ల్ శంఖ గపి హి నా వా - రౌరవంనరకం
 వ్ర జేత్ ||

వశిష్ఠీదర్ - వైష్ణవైష్ణవయోనస్త్రిగి క్షవరంప
 ణ్ణణిక్కొగ్రాన్దాల్ పరమపత్తైత యదైక్రొగ్రెన్
 యమ్. పాఠశ్రుమన్త్రిక్కైక రవ్రవనరకత్తైత యదైక్రొ
 గ్రెన్ యమ్.

శంకల్యః || ఏకాదశి దినే యద్వేత్ - అన్నం చుష్టం
 త దాభ వేత్ - పరస్ప రాచ్ఛవిధ వా - వపనం నైవ కా
 ర్యేత్ ||

శాన్తాదిలియరీవశనమ్ - ప్రీతకాతసి త్రినత్తిల్
 అన్న్ మెప్పదివర్జణమో అతేపి రకారంక్షవర
 ముంవర్జణ మెన్ యమ్-వి తవస్త్రిగి అన్న్ యోన్న్
 యత్తాలావతు శెయ్ తుక్కొగ్రాన్ గక్కడా తేన్ యమ్.

వై ష్ణాన సాగమే || శంఖః || పతివృతాయ ధానారి -

విధవాభవేత్తదా-వి నాశి ర్జవపనం- కర్మకృద్ధం
సంస్తుతా ||

అయినానాస్తి కమత్తిల్ - శుభకారణం ద్రుణివశన
మ్ - యోగియమానస్తిగి శుభవరంపణ్ణిక్కొగా
ణామల్ పుతివీరతైపోలవే అత్తవిత్తవస్తిగి శ్రీ
కక్కడవగ్గేయమ్.

స్తాందపురాణే || వాప్య తింప్రతిమీశ్వ గః ప్రత్యా
హణః || విధ వాయదినారిస్యల్ - ధారయేత్తే శసం
తతిం - పరోప దేశ మో సోన - వపనం నైవ కారయేత్ ||

స్కాత్తప్రాణాత్తిల్ పార్వతిక్కుం శివనుక్కు
మ్దత్త ప్రాశుక్తిత్తిల్ వైష్ణవస్తిగి విత్తవ
యానూత్తమియాత్ తగిక్కవేణుమ్ - పరాణై
యదైతేమోలైత్తాలో శుభవరత్తైత్తే శివ్య
క్కక్కడవగ్గేయమ్.

పురాణాంతరే || పంచసంస్కారసంయుక్తా | యాసతి
విధవాభవేత్ | విష్ణుభక్తా చ సా తన్వి | వపనం నై
వ కారయేత్ ||

ప్రాణాత్తాత్తిల్ - పశుశుక్మం స్కార ముదయ
పుతివీరతైపానస్తిగి విత్తవయావ్యిక్తి ణుపక్తై
పాత్తవ్యత్తవస్తిగి శుభవరంపణ్ణిక్ కొగాగ్గక్ క
డవగ్గేయమ్.

స్తానానాంతరే | ఆగ్నేయాదిపురాణేషు | వపనం
నైవ కారయేత్ | సంసారా త్రాదిషుశుభే | విధవానాం

నశ్చ దిః || పురాణాంతరత్తిల్ - శ్రీకృష్ణాయాదిపురా
 ణాంగులీల్ ఇతరప్పిరామ్మణస్తిరీకణుక్కు శుభవ
 డ్మ గ్రుణీకణాలేల శాన్నణ్ణోపాతాకక్కుమ్ ఒయ్కప
 డానవణేల పాణ్ణశరాత్తిరత్తిల్ శ్రీశవత్తిణవస్తి
 రీకణుక్కు అత్త శుభవరమ్మిత్తిక్కవీలైల ణన్దుమ్.

పురాణాంతరత్తిల్ - విధ వాయూః ప్రపన్నాయాః
 కేశనాంఖండనంత్య జేత్ - తులసీకాననయవ - క్రీడ
 తిచాపాశౌనకః - పిరపన్ణణకణాణవిత్తవస్తిరీకణుక్కు
 క్కుశుభవరత్తైత్తిక్కవేణుమ్. అవరీకణుక్కుడైశి
 శిలిగ్రుక్కుంగ్ కేశన్తుణశి అరణ్యమ్మోలవేప
 విత్తిరమాక్కుమ్ ణన్దుమ్ - విధ వాయూః ప్రపన్నా
 యాః - కేశపక్షేహరిస్వ యం - తులసీకాననయవ
 క్రీడంతిరితశౌనకః - పిరపన్ణణకణుక్కుడైశి
 ల శ్రీహరి తులశి కాణనత్తైత్తిక్కవేల విణాయాది
 క్కుగ్రాణన్దుమ్ - శుభనకర్ అగ్రణిశ్శెయ్తార్.

పర్వెగ్రుపురాణత్తిల్ - విద్వ ద్వి ప్ర నృ ప స్త్రీ
 ణాంవపనంనైవ కారయేత్ - ణన్పత్తిల్ విత్తవాయ్క
 ణాణ పిరమ్మవిత్తిక్కణాయ్ విప్పిరాణాయ్గిగ్రుక్కు
 క్కుమ్ శ్రీశవత్తిణవస్తిరీకణుక్కుక్కుమ్ రాజుత్తిరీకణుక్కు
 క్కున్ శిరోజవపణంగ్ కుడాతెన్దు ఇప్పడి అ
 ణేకమ్మణ్ణదాయ్గిగ్రుక్కున్దు - పిన్ణున్ శిలపురా

பிக்கப்படுமீ. அன்றியில்தேசிகர் பெரியபெருமா
 ளீவிஷயமாய் பாதுகாஸஹஸ்தரமென்ற கிரந்
 தம் விண்ணப்பஞ் செய்தபோது - பிள்ளைலோ
 காசாரியர் திருத்தம்பியார் அருளிச்செய்த பத

கமலஸஹஸ்திரத்தை தேசிகர்மெச்சி - சூ

ந சூ X ர சுஷ் சமஸ்யுஞ்சுபுஃகஞ்சுபி - கரி
 ளீவராயசூ தேந சகலசுஹிஃபாலலிதஞ்சுபு

பன்றிசிக்கிரத்தில் அனைகங்குட்டிகளை ஈன்றுயா
 னைபன்னிரண்டிவநாஷ்த்துக்கொருகுட்டியையிண்
 றபோதுணர்சகலமஹிபாலாளாவெ உபலாலிக்க
 ப்படுமென்றுதேசிகர் ஸ்தவத்தியம்பண்ணப்படுமீ
 அழகியமணவாளநாசாரியராலே அருளிச்செ
 ய்த ஆசாரியவிருதயமென்றகிரந்தத்தில் சொல்லி
 யிருக்கின்றகிரமத்தில் உத்தரவுசொல்வதற்கு எதி
 ர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். பண்டிதாள் இதி
 ல் சலோகப்பிழை இலக்கணப்பிழைகளை நினையா
 மல்ஹம்ஸம்போல் அர்த்தத்தைமாதிரங்கிரஹிப்
 பர்கள் - శ్రీమంత్ శేన పూర్వ - என்கிறபடியே

கட்சிக்குத்திரவு சொல்லமாட்டாத பாமராள் கொ
 பத்தினாலே பூரிப்பர்கள். உபய வேதஸாரமானஇ
 தில் விசுவாஸமுண்டாய் படித்தவர்களுக்குஆழ்வா
 ரீ(வேரிமாருதபூமெலிருப்பாள் வினைதிர்க்குமே)
 என்கிறபடியேபெரியபிராட்டியார் அனுக்கிரஹ
 த்தாலேசகலவினைகளும் போய்(நல்லபதத்தால்ம
 னையாழவர் கொண்டபெண்மீ மக்களை) என்கிற

படியே நல்சம்பத்துடனேயுங் கொண்டபெண்
 உருடனேயுங்கூடி நல்லமக்களைப் பெற்று (வைய
 ம்மன்னி வீற்றிருந்து விண்ணுமாளுவர் மண்ணூ
 ட) என்கிறபடியே எம்பெருமானைப்போலே
 ரைய - சம்மச்சரங்கீர்த்தியுடனே பூமியிலிருந்து
 இங்கிருந்தே பரமபதத்தில் சிறுமுறிச் சீட்டுச்
 சொல்லும்படி பரமபதத்தையும் ஆளுவார்களெ
 ன்றருளிச்செய்த படியே யும் - (கொடுமாகடல்
 வையகமாண்டு மதிக்கொடை மன்னவராயகூடு
 வோ) என்றுதிருமங்கை மன்னன் அருளிச் செய்த
 படியேயும் உபய விபூதியையும் ஆழ்வார் அனுக்கிர
 ஹத்தாலே ஆளப்பெறுவார்கள்.

ஜீயர்திருவடிகளே சரணம்.

